


கான்சாகிபு சண்டை

பதிப்பாசிரியர்
நா.வானமாமலை, எம்.ஏ.,எல்.டி.,



மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

நாட்டுப்பாடல் வெளியீடு

கார்த்தாசிய் சன்னதி

பதிப்பாசிரியர்

நா. வாணமாமலை, எம்.ஏ.எல்.டி.



மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

மதுரை - 625 021.

பதிப்பு ரீதம் : Rights Reserved
பதிப்புத் துறை புகாசாலக்கழகம் Publications Division,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் Madurai Kamaraj University,
மதுரை - 625 021. Madurai - 625 021.

பதிப்பு எண் : 151

விலை : ரூபாய் 35/-

பதிப்பு விவரங்கள் :

1. பதிப்பாசிரியர் : நா.வானயாமலை
2. தலைப்பு : காஞ்சாகிபு சண்டை
3. பதிப்பு :
 - அ) கிடம் : மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
 - ஆ) பதிப்பித்தோர் : பதிப்புத்துறை,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை - 625 021.
 - இ) ஆண்டு : 1998
 - ஈ) பக்கங்கள் : 119 + 12
 - உ) பொருள் : நாட்டுப்புறக் கதைப்பாடல்
 - ஊ) படிகள் : 600
 - எ) அச்சிட்டோர் : காஞ்சனா ஆப்செட் பிரின்டர்ஸ்,
3, சுடலைமுத்துப் பிள்ளை சந்து,
மதுரை - 625 009.

கான்சாகிடு சண்டை

முதற்பதிப்பின் முன்னுரை

நாட்டுக் கதைப் பாடல்கள் பல தமிழ் நாட்டில் வழங்குகின்றன, இவை தமிழ் நாட்டின் தென்பகுதியில் வில்லுப்பாட்டு, கணியான் பாட்டு, கூத்து முதலிய கலையுருவங்களில் வழங்கி வருகின்றன. மதுரையில் வாவனி, ஓயிலாட்டம், அம்மானை முதலிய உருவங்களில் வழங்கிவருகிறன்றன. கோவை, சேலம் பகுதிகளில் குறவன் குறத்திப் பாட்டாக இவை வழங்குகின்றன. இக்கதைப் பாடல்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். (1) தெய்வப் புனைகதைகள் (2) புராணக் கதைகள், (3) சமூகக் கதைகள், (4) வரலாற்றுக் கதைகள்.

முதல் வகையான தெய்வப் புனைகதைகள் கிராம தேவதைகளின் பிறப்பையும், வரலாற்றையும் பற்றிக் கூறுவன். முத்தாரம்மன், நீலியம்மன், முப்பிடாதி, சுடலைமாடன், கருப்பணசாமி முதலிய தெய்வங்களின் கதைகளை இவை கூறும். இக்கதைகளை இத்தெய்வங்களின் வழிபாட்டு நாட்களான கொடையின்போது பாடுவார்கள்.

இரண்டாவது வகைக் கதைகள் இந்துப் புராணங்களோடு தொடர்புடையவை. நாட்டுமக்கள் கற்பனை, புராணக் கதைகளை உருத்தெரியாமல் மாற்றி விடுகின்றன. மூலக்கதைகளிலுள்ள கதைத் தலைவர்களின் பெயர்களை மட்டும் மாற்றாமல் கதை நிகழ்ச்சிகள் முழுவதையும் கதைப் பாடகர்கள் மாற்றி அமைத்துவிடுகிறார்கள். இத்தகைய கதைப் பாடல்களுக்கு உதாரணங்கள்: ஏனிஏற்றம், பொன்னுருவி மசக்கை, அல்லிஅரசாணி மாலை முதலியன். இவை யாவும் பாரதக் கதையின் கதைத் தலைவர், தலைவியரை நாட்டுக் கதைப்பாடல் பாத்திரங்களாகக் கொண்டவை. ஆனால் மூலக்கதை நிகழ்ச்சிகள் எதுவும் கதைப் பாடல்களில் இல்லை. இவை யாவும் அக் கதாபாத்திரங்களைப் பற்றி நாட்டு மக்கள் கற்பனையில் எழுந்த கதைகளே.

சமூகக் கதைப் பாடல்கள், சாதிக் கலப்பு மனம், பெண்களுக்குச் சொத்துரிமை, சாதி அடக்குமுறை, பொருந்தாமனம், சாதி வரலாறுகள் முதலியவற்றைக் கதைப் பொருளாகக் கொண்டவை. முத்துப்பட்டன் கதை, சின்னத்தம்பி கதை, நல்லதங்காள் கதை, பிச்சகைக்காரன் கதை முதலியவை இப்பிரிவிற்கு உதாரணங்கள்.

வரலாற்றுக் கதைப் பாடல்கள் வரலாற்று நிகழ்ச்சிகளைக் கருப்பொருளாகக் கொண்டவை. ஏதாவது ஒரு போரின் காரணங்கள், நிகழ்ச்சிகள் விளைவுகளைப் பற்றி இக்கதைப் பாடல்களில் பல கூறும். ஒரு கதைத் தலைவனின் கதை பல வரலாற்று நிகழ்ச்சிகளோடு தொடர்பு படுத்தப்பட்டுக் கூறப்படும். பொதுவாக இவை வீரத்தைப் புகழ்ந்து கூறுவளவாக இருக்கும். வீரம் தவிர வேறு குணங்களைப் பற்றியும் இவை புகழ்ந்து கூறலாம், ஒரு தலைவனின் உயர்வைப் புகழ்ந்து பேசுதே இவ்வளக்யான கதை பாடல்களின் நோக்கமாக இருக்கும். தமிழ்க் கதைப் பாடல்களிலேயே இவைதான் அழுர்வமாக இருக்கின்றன. தற்காலத்தில் வழங்கிவரும் வரலாற்றுக் கதைப் பாடல்கள் சிலவற்றை நான் படித்திருக்கிறேன்., அவற்றுள் சில அச்சாகியுள்ளன. சில இன்னும் கையெழுத்துப் பிரதிகளாகவே உள்ளன. வரலாற்றுக் கதைப் பாடல்கள் சிலவற்றின் பெயர்களை இங்குக் குறிப்பிடுவோம்: ஐவர் ராஜாக்கள் கதை, வெட்டும் பெருமாள் கதை, ராமப்பயன் அம்மானை, இரவிக் குட்டிப்பிள்ளை போர், சிவகங்கை அம்மானை, சிவகங்கைக் கும்மி, பூலுத்தேவன் சிந்து, கட்டபொம்மன் கதைப்பாடல் முதலியன.

சில வரலாற்றுக் கதைப் பாடல்கள் அச்சிடப்பட்டுள்ளன, அவை எவை என்பதைக் கூறுவோம். ராமப்பயன் அம்மானை. இரு வெளியீடுகளாக அச்சிடப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக் கழகம் ஒரு வெளியீட்டையும், சர்ஸ்வதி மகாவிலிருந்து கிடைத்த பிரதியை சென்னை அரசினர் கையெழுத்துப் பிரதிகள் வெளியீட்டுக் கழகம் ஒரு வெளியீட்டையும், கொணர்ந்துள்ளன. முதல் வெளியீட்டிற்கு வையாடுபிப்பிள்ளை பதிப்பாசிரியர். இப்பதிப்பின் பிற்சேர்க்கையாக இரவிக்குட்டிப் பிள்ளை போர் என்ற கதைப் பாடல் வெளியாகியிருக்கிறது. சென்னை அரசினர் கையெழுத்துப் பிரதிகள் வெளியீட்டுக் கழகம், சிவகங்கை அம்மானை, சிவகங்கைக் கும்மி என்ற மருது சகோதரர்களைப் பற்றிய கதைப் பாடல்களை வெளியிட்டிருக்கிறது. கட்டபொம்மன் கதைப்பாடல், 1962-ல் என்னால் பதிப்பிக்கப்பட்டது. இவை தவிர, முன்னர்க் குறிக்கப்பட்ட தேசிங்குராசன் கதை, கான்சாகிபு சண்டை போன்றவை, பல பிழைகளோடு முன்னுரை, குறிப்புரை எதுவுமில்லாமல் பெரிய எழுத்தில் அச்சிடப் பட்டிருக்கின்றன. வரலாற்றுக் கதைப்பாடல்களில் நான்கை மதுரைப் பல கலைக்கழகம் வெளியிடுகிறது. அவையாவன: கட்டபொம்ம கதைப்பாடல், கட்டபொம்ம கூத்துப்பாடல், ஐவர் ராஜாக்கள் கதை, கான்சாகிபு சண்டை ஆகியவை, இவை சிதைந்துபோன பழைய கையெழுத்துப் பிரதிகளையும், பழைய அச்சுப் பிரதிகளையும் ஒப்பிட்டு

மூலத்தை நிர்ணயித்து, எழுதப்பட்டன. சில வரலாற்றுக் கதைப் பாடல்களின் பெயர்கள் மட்டும் தெரிகிறது. ஆனால் அவை கிடைப்பதில்லை. உதாரணமாக, பூலுத்தேவன் சிந்து என்ற பெயருள்ள நாட்டுப் பாடல் இருப்பதாகப் பல நன்பர்கள் சொன்னார்கள். தேடிப் பார்த்தால் அகப்படவில்லை.

இக்கதைப் பாடல்களைப் பற்றிய ஆராய்ச்சி, தமிழக வரலாற்று ஆராய்ச்சிக்கும், இலக்கிய ஆய்வுகளுக்கும், சமுதாய மொழி இயல் ஆராய்ச்சிகளுக்கும் அவசியமாகும். இக்கதைப் பாடல்களைப் பற்றிய ஆராய்ச்சி தொடங்குவதற்கு இவை அச்சிட்டு வெளியிடப் படவேண்டும்.

தெய்வங்களைப் பற்றிய பாடல்கள் இன்னும் மக்கள் நிலைவில் ருந்து அழியாமலிருப்பதற்குக் காரணம், அத்தெய்வங்களின் வழிப்பாட்டு நாட்களில் அவை பாடப்படுவதே. இன்றும் கொடை நாட்களில் நெல்லை மாவட்டத்தில் அம்மன் கதைகளும், மாடன் கதைகளும் வில்லுப்பாட்டுக்களாகப் பாடப்படுகின்றன. ஆனால் வரலாற்று வீரர்கள் தெய்வங்களாக வணங்கப்படுவதில்லை. கட்டபொம்மனுக்கோ, தேசிங்கு ராஜனுக்கோ கோவில்கள் இல்லை: கொடை நடத்துவதும் இல்லை. மிகப் பழங்காலத்து வீரர்களுக்குக் கோவில்கள் உள்ளன. ஆனால் அது அவர்களுடைய பெயரால் வழங்காமல் வேறு அம்மன் பெயரால் வழங்கும்., வெள்ளையரை எதிர்த்துப் போராடிய வீரர்களின் கதைகள், பிற்கால விடுதலைப் போராட்ட உணர்வை வளர்க்கும் தூண்டுகோலாக நாட்டு நினைவில் (Folk Memory) இன்னும் வாழ்கின்றன. அந்தப் போராட்ட நினைவுகள் இந்தப் பரம்பரையில் மறந்து வருகிறது. இக்கதைகளும் சிறிது காலத்தில் மறந்து போகலாம். ஆகவே இப்பொழுதே அவற்றை அச்சிட்டு நிலைநிறுத்துவது அவசியமான பணியாகும்.

கதைப் பாடல்கள் மக்கள் முன் பாடப்படுபவை. நாட்டுப் பாடகர்கள், தங்கள் முன்பிருக்கும் சபையை மகிழ்விப்பதற்காகப் பல அடிகளையும், கதைப்பகுதிகளையும் மாற்றிக் கூறுவார்கள். எனவே சில பகுதிகள் மாறுதலுக்குள்ளாகும். எனவே தமிழகத்தில் பல பகுதிகளில் கதையின் நிகழ்ச்சிகளில் வேறுபாடு காணப்படலாம்.

நமக்குக் கிடைத்திருக்கும் வரலாற்றுக் கதைப் பாடல்கள் கூறும் நிகழ்ச்சிகளின் காலம் 15-ம் நூற்றாண்டின் நடுவிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டின் முடிவு வரை ஆகும். இடையே சில பத்தாண்டுகளுக்கு இடைவெளி விழுகிறது. இக்கதைகளின் நிகழ்ச்சிக் காலத்தை முன்று பிரிவாகக் கொள்ளலாம்.

முதற் காலம் : கண்ணடிய மன்னர்களுக்கும், பாண்ணடிய அரசு மதுரையிலிருந்து அகன்றபின் தென் தமிழ் நாட்டில் பரவிய பாளையக் கிற்றரசர்களுக்கும் நடைபெற்ற போர்களின் நடை காலம்.

இரண்டாவது காலம் : மதுரை நாயக்கர்களுக்கும், இராம நாதபுரம் பாளையக்காரருக்கும் நடைபெற்ற போர்.

மூன்றாவது காலம் : பிரிட்டிஷ் ஆட்சி தமிழகத்தின் தென் பகுதியில் பரவியதை எதிர்த்து பாளையக்காரர்களது போர்கள்.

மேற்குறிப்பிட்ட மூன்று காலங்களில் ‘கான்சாகிபு சண்டை மூன்றாவது காலத்தைச் சேர்ந்தது. இக் கதைப்பாடல் கான்சாகிபுவின் வரலாற்றில் கடைசி ஏழு ஆண்டுகளின் நிகழ்ச்சிகளைப் பொருளாகக் கொண்டது. கான்சாகிபுவின் பிறப்பு, வளர்ப்பு, இளமைக் காலம், தென்னாட்டுப் பாளையக்காரர்களோடு அவன் நடத்திய போர்கள், ஆகியவை பற்றிய விவரங்களை இக் கதைப் பாடல் மிகவும் சுருக்கமாக ஆரம்ப அடிகளில் கூறுகிறது. பண்ணையூரில் பிரந்த கான்சாகியைப் முஸலாலி என்ற பிரெஞ்சியன் வளர்த்தான். பிரட்டன் என்னும் ஆங்கிலத் தனபதியிடம் இவன் வேலைக்குச் சேர்ந்தான். ஆங்கிலம் கற்று ஆற்காட்டு நவாபின் படையில் சேர்ந்தான். படிப்படியாக உத்தியோக உயர்வு பெற்று கான்சாகிபு, ஆற்காட்டு நவாபின் படையின் கமாண்டராக ஆனான். இந்தப் பதவியைத் தமிழில் கம்மந்தான், கும்தான் என்று கதைப்பாடல் அழைக்கும். இவளைப் பிரிட்டிஷ்காரர்கள் தங்கள் சேவகத்தில் அமர்த்திக் கொண்டனர். டச்சுக்காரர்கள், பிரஞ்சுக்க் காரர்களுக்கு எதிராகப் பிரிட்டிஷர்கள் நடத்திய சில போர்களில் இவன் பங்கு பெற்று, வெற்றி பெற்றான். பரங்கிப் பெண்ணை மாஷா என்பவளை மனந்து கொண்டான்.

அக்காலத்தில் தமிழகத்தின் தென்பகுதி முழுவதிலும் வரி வகுவிக்கும் உரிமையைக் கிழக்கிந்தியக் கம்பெனி, நவாபிடமிருந்து குத்தகைக்குப் பெற்றிருந்தது. அதற்கு முன், பாளையக்காரர்கள்தான் நவாபிற்காக வரிவகுவித்து வந்தார்கள். அவர்கள் வகுவித்த வரியை நவாபிற்குக் கொடுப்பதில்லை. அதனோடு, ஒருவர் பாளையத்தில் மற்றொருவர் தலையிட்டு சண்டையிட்டுக் கொண்டார்கள். இவர்களனைவரையும் நவாப் ஆட்சிக்கு உட்பட்டு அடங்கி நடந்து வரிசெலுத்தச் செய்ய ஒருபடையோடு யூசுப்கான் சென்னையிலிருந்து ஆங்கிலக் கம்பெனியரால் அனுப்பிவைக்கப்பட்டான். தென் பாளையங்களின் தலைவர்களான பூலுத் தேவனோடு பல போர்கள் நடத்தினான். முடிவில் அவருடைய கோட்டையான நெல்கூட்டாஞ்செலை அழித்தான் அதன்பின் பூலுத்தேவன்

முடிவு என்னவாயிற்று என்று தெரியவில்லை. கட்டபொம்மு நாயக்கரையும் அடக்கினான். இவர் ஜூகவீசு கட்டபொம்முவின் பாட்டன் ஆவார். பாளையக்காரர்களை ஓழுங்காக வரி செலுத்துமாறு செய்தான்.

இச் சேவக்காகப் பிரிட்டிஷ் கம்பெனியார் இவனை மதுரை சுபேதாராக நியமித்தார்கள். மதுரையிலிருந்து தென்பகுதி முழுவதையும் நவாபின் பிரந்தியாக ஆண்டு, பிரிட்டிஷ் கம்பெனிக்காக வரி வசூல் செய்வது அவனது வேலை.

அவன் மதுரை சுபேதாராகி ஓர் ஆண்டிற்குப் பின் சிவகங்கைப் பாளையக்காரர் வரி செலுத்தாமல் இருப்பதைக் கண்டான். வரிப் பாக்கிக்காகத் திருப்புவனம் என்னும் ஊரை நவாபிற்குக் கொடுத்துவிட வேண்டுமென்று ஒலையனுப்பினான். இப்பொழுது சிவகங்கை பாளையக்காரருக்குத் தளவாயாக மந்திரி இருந்தவன் தாண்டவராயன். அவன் கான்சாகிபுவின் மனைவி மாஷாவிற்குப் பல பரிசுகளை அனுப்பி அவன் மூலம் கான்சாகிபுவை, சிவகங்கைப் பாளையக் காரர்மீது பகைமை கொள்ளாதிருக்கக் கூடிய முயன்றான். இம்முயற்சி பயனளிக்க வில்லை. “எப்படியும் திருப்புவனத்தை மதுரைச் சுபாவோடு சேர்த்துக்கொண்டே தீருவேன்” என்று கான்சாகிபு பிடிவாதமாயிறுந்தான்.

தாண்டவராயன் சிவகங்கைப் பாளையக்காரனான முத்துவட்டுக்கனிடம் இந்த அபாயத்தைப் பற்றிக் கூறினான். தான் ஆற்காட்டுக்குச் சென்று நவாபிடம் கூறி, அவனை கான்சாகிபுவின் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்வதாகவும், தான் நாட்டிலில்லாதபோது முத்துவட்டுக்கன் காளையார் கோவிலுக்குப் போய் இருக்கவேண்டுமெனவும் சொன்னான். சிவகங்கைப் பாளையத்தோடு நேசமாயிறுந்த பாளையக்காரர்களைப் படைத்திரட்டி வைத்திருக்குமாறு செய்தியனுப்பி விட்டுத் தாண்டவராயன். ஆற்காட்டுக்குப் புறப்பட்டான். பெரிய படையோடு ஆற்காட்டுக்குச் சென்று நவாபைப் பேட்டிகாண வேண்டுமென்று செய்தியனுப்பினான். நவாபு அவனைச் சந்தித்தான். கான்சாகிப்புவைப் பற்றிய பல குற்றச்சாட்டுக்களைத் தாண்டவராயன் நவாபிடம் கூறினான். பாளையக்காரர்களிடம் வசூலித்த பணத்தைக் கான்சாகிபு நவாபிற்கு அனுப்பவில்லையென்பதும், நவாப்பின் ஆட்சிக்கு ஆதரவாடியுள்ள பாளையங்களோடு பகைமை கொண்டு அவற்றைத் தானே கைப்பற்றிக்கொள்ள முயன்று வருகிறான் என்பதும் முக்கியமான குற்றச்சாட்டுகள். பல காரணங்களால் நவாபு கான்சாகிபு மீது அதிருப்தி கொண்டிருந்தான். பாளையங்களிலிருந்து வசூலித்த வரியை ஆறு ஆண்டுகளாகக் கான்சாகிபு நவாபிற்கு அனுப்பவில்லை. தனது எதிரிகளோடு கான்சாகிபு ரகசியத் தொடர்பு கொண்டிருந்தான் என்று அவனுக்குச் செய்திகள் வந்தன. ‘மார்ச்சன்டு’ என்ற டச்சுக்காரனது உதவியோடு கான்சாகிபு

பீரங்கிகளை உற்பத்தி செய்வதாக நவாபின் ஒற்றர்கள் தெரிவித்திருந்தார்கள். இம்முயற்சிகளெல்லாம் தானே மதுரையின் மன்னாக ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை என்று நவாபு நினைத்தான். கம்பெனியின் நிருவாகத்திலிருந்து தம் முடைய நிருவாகத்திற்குக் கான்சாகிபை மாற்றிவிட வேண்டுமென்று கம்பெனியை நவாபு வேண்டிக்கொண்டான். இவ்வேண்டுகோளைக் கம்பெனி ஓப்புக்கொண்டது. ஆனால் கான்சாகிபு நவாபின் மேலதிகாரத்திற்குள் வர மறுத்தான். நவாபு, கான்சாகிபுவை கூபேதான் பதவியிலிருந்து நீக்கவும், மதுரை ஆட்சியைத் தானே கைப்பற்றவும், ஒரு படைக்குத் தானே தலைமை தாங்கித் தெற்கு நோக்கி வந்தான். அதற்குத் துணையாகக் கம்பெனியும் ஒரு படையை அனுப்பிவைத்தது.

இவ்விரண்டு படைகளுக்கும் 'பிரிட்டன்' என்ற ஆங்கிலத் தளபதி தலைமை தாங்கினான். அவர்கள் திருப்புவனத்திற்கு வந்து கான்சாகிபுவின் தாக்குதலை முறியிடிக்க முயன்றார்கள். கான்சாகிபு இரவில் இப்பொரிய படையைத் தாக்கிவிட்டு பகவில் ஓடிசென்று மறைந்து கொள்வான். இது தற்காலத்தில் கொரில்லாப் போர் என்றழைக்கப்படுவது போன்றது. திருப்புவனத்தில் தங்கியிராமல் நேராக மதுரை செல்வது என்று நவாபும் பிரிட்டனும் முடிவு செய்தனர். பல மாதங்கள் நவாபின் படையும், கம்பெனிப் படையும் மதுரைக் கோட்டையை முற்றுகையிட்டன. கோட்டைச் சுவரின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. ஆனால் உடனே அது சீராக்கப் பட்டது. ஆறு மாதங்கள் முற்றுகை நீடித்தது. போரால் சாதிக்க முடியாததைப் பொன்னால் சாதிக்கத் தாண்டவராயன் முடிவு செய்து மதுரைத் தளவாய் சீவிவாச ராவுக்கும், மார்ச்சன்டுக்கும் வஞ்சம் கொடுத்துத் தந்திரமாகக் கான்சாகிபுவைப் பிடித்துக்கொண்டு வரச் செய்தான். கோட்டைக்கு வெளியில் கொண்டுவந்து அவனைத் தூக்கில் இட்டார்கள்.

கான்சாகிபு மதுரைச் சுபேதாரான பிறகு ஏழு வருஷங்கள் மதுரையில் ஆட்சி கெலுத்தினான். அதன் பிறகு நவாபோடும் கம்பெனியோடும் பகைமை கொண்டு போர் நடத்தி வஞ்சகமாகச் சிறைப்படுத்தப்பட்டுத் தூக்கிவிடப்பட்டான். இந்தக்கால நிகழ்ச்சிகளைத்தான் கதைப்பாடல் கூறுகிறது.

ஆனால் மதுரைச் சுபேதாராவதற்குமுன் தென்பகுதிச் சீமைகளில் அவன் நடத்திய போர்களின் முடிவால் தென்பகுதிச் சீமையில் வரலாற்றில் பெரிய மாறுதல் ஏற்பட்டது. அவனுடைய வரலாற்றுப் பாத்திரத்தை அறிந்துகொள்ள அந் நிகழ்ச்சிகளைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

அவன் பிரிட்டிஷ் படைப் பிரிவின் தலைமையை ஏற்ற காலத்தில் பிரெஞ்சுப் படைகளை முறியடித்து பரங்கிப் பேட்டையிலிருந்து அவர்களை விரட்டினான். இந்த வெற்றியின் காரணமாக அவனைக் கம்பெனியார், வரி வசூலிப்பது மிகக் கடினமாக இருந்த தென்பகுதிக்கு அனுப்பி வைத்தார்கள். அச்சமயம் தென்பகுதியில் ஆற்காட்டு நவாபு பதவிக்காக இரு போட்டியாளர்களிடையே போர் நடந்து வந்தது. அவர்களுள் ஒருவன் சந்தாசாகிபு, மற்றொருவன் முகம்மதவி. திருச்சிக் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டு முகம்மதவி தன்னை ஆற்காட்டு நவாபென்று பிரகடனம் செய்து கொண்டான். பிரெஞ்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களது ஆதிக்கத்தைப் பலப்படுத்திக் கொண்டனர். பிரெஞ்சுக்காரர்கள் சந்தாசாகிபுவை ஆதரித்தார்கள். ஆங்கிலேயர்கள் முகமதவியை ஆதரித்தனர்.

திருநெல்வேலிக் கீழையில் தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக முகம்மதவி, அப்துக் ரகீம் என்ற படைத் தலைவனது தலைமையில் இரண்டாயிரம் வீரர்களை அனுப்பினான். அவர்களுக்கு உதவியாக இன்னிஸ் என்ற ஆங்கிலக் காப்டனுடைய தலைமையில் இரண்டாயிரம் வீரர்களைக் கம்பெனியார் அனுப்பி வைத்தனர். சந்தாசாகிபுவின் பிரதிநிதியென்று தன்னை அழைத்துக் கொண்ட ஆலம்கான் என்பவன் திருச்சிக் கோட்டையைக் கைப்பற்றி வைத்துக் கொண்டிருந்தான். காப்டன் கோப் என்ற ஆங்கிலத் தளபதி முகமதவிக்காக மதுரையைக் கைப்பற்ற முயன்று தோல்வியிடைந்தான். பல முறைகள் தோல்வியிடைந்த பின்னா, கம்பெனியார் 1755-ல் கர்னல் ஹீரான் என்ற தனபதியும் நவாபின் அண்ணனான மாழூஸ்கானும் பெரும் படையோடு மதுரைக்கு வந்தனர். மதுரை எதிர்ப்பில்லாமல் அவர்கள் கைவசமாயிற்று. ராமநாதபுரம் ராஜா இரண்டு துறைமுகங்களைக் கம்பெனியாருக்கு அளித்துச் சரணடைந்தார். ஹீரானும், மாழூஸ்கானும் ராமநாதபுரம் கீழையை விட்டுத் திருநெல்வேலிக் கீழைக்குச் சென்றனர். போகிற வழியில் பாளையைக் காரர்கள் யாரும் எதிர்க்கவில்லை. திருநெல்வேலிக் கீழையிலிருந்த குத்தகைதாரர்கள் பணிந்து வரிப்பாக்கிகளைக் கொடுத்துவிட ஒப்புக் கொண்டனர். ஆனால் பல பாளையைக்காரர்கள் நவாபின் சார்பில் கேட்கப்பட்ட கப்பத் தொகையைச் செலுத்த மறுத்தார்கள். இவர்களுள் முக்கியமானவன் பாஞ்சாலங்குறிஞ்சியின் பாளையைக்காரன் கட்டபொம்மு நாயக்கன் (இவன் புகழ் பெற்ற கட்டபொம்முவின் பாட்டன்) பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை இடித்தெறியும் நோக்கத்தோடு ஒரு படை பறுப்பட்டது. ஆனால் திருச்சிக்குத் திரும்பும்படி அதற்கு உத்திரவுகிடைத்தது. போகும் வழியில் கர்னல் ஹீரான் நெல்கட்டான் செவலுக்குச் சென்று அக்கோட்டையை முற்றுகையிட்டான்

நெல்லைச் சீமையின் மேற்குப்பகுதிப் பாளையங்களுக்கு நெல்கட்டாஞ்செவல் பாளையக்காரன் பூலுத்தேவன் தலைவனாயிருந்தான்.

கர்னல் ஹீரான் நெல்கட்டாஞ் செவல் கோட்டையைப் பிடிக்க முடியாமல் படைகளைப் பின்வாங்கிச் சென்னைக்கு அனுப்பினான். அவன் நெல்லைச் சீமையில் வசுவித்த வரிப்பணம் இப்போர்களுக்காகச் செலவழிந்து போயிற்று. கர்னல் ஹீரான், குத்தகைதாரர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு குறைந்த குத்தகைக்கு திருநெல்வேலிச் சீமை வரிவகுல் முழுவதையும் விடுத்தான். சென்னைக்குத் திரும்பியதும் அவன் மீதிருந்த குற்றச்சாட்டுக்கள் இராணுவ நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டன. லஞ்சம் வாங்கிய குற்றச் சாட்டிற்காக ஹீரான் பதவியிலிருந்து விலக்கப் பட்டான். ஹீரான் பதவியிழந்ததிலிருந்து, திருநெல்வேலிச் சீமையிலுள்ள மறவர் பாளையக் காரர்கள் துணிவு பெற்று மீண்டும் கலகம் செய்தனர். சந்தாசாகிபுவினால் தென்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பட்டாணியைப் படை வீரர்கள், மறவர் பாளையக் காரர்களோடு சேர்ந்து கொண்டார்கள். திருவாங்கூர் மன்னரும் 2000 பேர் கொண்ட நாயர் படையை அனுப்பிவைத்தார். முன்று படைகளும் களக்காட்டில் கந்தித்தன.

பூலுத்தேவன் மேற்குப் பாளையங்களையும் கீழ்ப்பாளையங்களையும் இணைக்கும் நோக்கத்தோடு கட்டபொம்மு நாயக்களைச் சந்தித்து நவாபை எதிர்க்கும் அணியில் சேர வேண்டிக் கொண்டான். கட்டபொம்முவின் உறவினர்கள் திருச்சி சிறையில் பிணையாகக் கம்பெனியார் ஆதிக்கத்தில் இருந்ததால், கம்பெனியை எதிர்த்தால் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றெண்ணி, நவாபை எதிர்க்கும் அணியில் சேர அவன் மறுத்துவிட்டான். பூலுத்தேவன் அவனது ஆட்சியின் கீழிருந்த பிரதேசங்களைக் கொள்ளையடித்து விட்டு நெல்கட்டாஞ் செவலுக்குத் திரும்பினான். மதுரைப் பாளையங்களும், நெல்லைச் சீமையின் மேற்குப் பாளையங்களும், 24000 வீரர்களைப் படைத்திரட்டி விட்டனர். நவாபின் அண்ணன் வசமிருந்த ஸ்ரீவில்லிபுத்தூரைக் கைப்பற்றிக் கோட்டைச் சுவரை கீடித்துத் தள்ளினார். இதற்கிடையில் மாழுஸ்கான், கீழ் பாளையங்களான எட்டையபுரத்தோடும் பாஞ்சாலங் குறிச்சியோடும் ஒப்பந்தம் செய்து கொண்டு பெரும் படைத்திரட்டிப் பூலுத்தேவனை எதிர்த்தான். திருநெல்வேலிக்கு 7 மைல்களுக்கு வடக்கே இரு படைகளும் மோதின. பூலுத்தேவன் தோல்வியடைந்தான்.

இந்திலையில்தான் நவாபின் படையோடும் கம்பெனிப் படையோடும் 1758 மே மாதம் கான்சாகிபு திருநெல்வேலிச் சீமையில் வந்திறங்கினான். அவனிடம் பீரங்கிகள் இருந்தன. மதுரைப் பாளையக்காரர்களைத் தோற்கடித்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு

வந்து அங்கு கோட்டையை மறுபடியும் கட்டி அங்கிருந்து முன்பு ஒன்று கூடியிருந்த பாளையக்காரர்களை யெல்லாம் பணியச் செய்தான். தனது நண்பர்கள் பணிந்துவிட்டதைக் கண்ட பூலுத்தேவனும் கான்சாகிபுவிடம் பணிந்துவிட்டான்.

பூநிவில்லிபுத்தூரில் ஒரு நிலைப்படையை வைத்துவிட்டு கான்சாகிபு திருநெல்வேலிக்கு ஒரு படையோடு சென்றான். அங்கு வரிவகுல் குத்தகையை 11லட்சம் ரூபாய்க்குத் தளவாய் முதலியார் என்பவருக்கு நவாபு கொடுத்துவிட்டதை அறிந்தான். இதனை ஒப்புக் கொள்ளாமல் மாழுஸ்கான் தானே குத்தகைதாரன் என்று கூறிக்கொண்டு வரிவகுல் செய்து வந்தான். இரு குத்தகைதாரர் களிடையே சக்சரவுகள் மூன்டன். முதலியார் கான்சாகிபுவின் உதவியை வேண்டினார். கான்சாகிபு முதலியாரையும் மாழுஸ் காணியும் கமாதானம் செய்து வைத்தான். இதன் பிறகு நாவபு படைகளின் செலவுக்காக முதலியாரிடம் பணம் கேட்டான். முதலியார் கொடுக்க மறுத்தார். கான்சாகிபு அவரைப் பாளையங் கோட்டைச் சிறையில் அடைத்தான். மேற்குப் பகுதிப் பாளையக் காரர்கள் முதலியோருக்காக வேண்டி படையெடுத்து வந்து அவரை விடுவித்தார்கள். யூசுப்கான் பாளையங் கோட்டைக்கு வந்து அவர்களுடைய படையைத் தோற்கடித்தான்.

இத்தோல்லியால் பூலுத்தேவனும், அவனது நண்பர்களும் தமது எதிர்ப்பைக் கைவிட்டுவிடவில்லை. திண்டுக்கல்லில் தங்கியிருந்த பிரிட்டிஷாரின் பகைவனான ஹெதர்அலியோடு தொடர்புகொண்டு கான்சாகிபை எதிர்க்க உதவி கோரினார்கள். மாழுஸ்கானின் நண்பனான ஆலம்கான் வசம் மதுரை இருந்தது. ஆங்கிலேயரின் நிலைமை இரண்டுங் கெட்டானாயிருந்தது. மதுரையைக் கைப்பற்றும் அவசியத்தை உணர்ந்து, கம்பெனியார் கான்சாகிபை மதுரைக்குப் படையோடு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் மாழுஸ்கான் தானே ஆற்காட்டு நவாபாக வேண்டும் என்ற ஆசையால் கான்சாகிபுக்கு எதிராகப் பூலுத்தேவனுடைய அணியில் சேர்ந்துவிட்டான். போரில் கான்சாகிபுக்கு எதிராக மாழுஸ்கான் படைகளும் சேர்ந்துகொண்டன. நவாபின் வரிவகுல் குத்தகைதார் தான் தான் என்று மாழுஸ்கான் முடிவு செய்து கொண்டான். பூலுத்தேவன், களக்காட்டைத் திருவாங்கூர் மன்னனுக்குக் கொடுத்துவிட்டு அவருடைய உதவியைப் பூலுத்தேவன் கூட்டணியினர் பெற்றுக்கொண்டனர்.

யூசுப்கான் திருநெல்வேலிக்கு வந்தபொழுது பல சக்திகள் தனக்கெதிராகச் செயல்படுவதை உணர்ந்தான். இச்சக்திகளைக் குலைத்துச் சிலவற்றைத் தனக்கு ஆதரவாகத் திருப்பிக் கொள்ளத் திட்டமிட்டான். திருவாங்கூர் மன்னனுடைய கோரிக்கையை ஒப்புக்கொண்டு களக்காட்டை அவனுக்கே

அளித்துவிடச் சம்மதித்து அவனது உதவி கூட்டணிக்கு கிடைக்கும் படிச்செய்தான். அவன் திட்டங்கள் நிறைவேறு முன்பே, பிரெஞ்சுக் காரர்களோடு. ஆங்கிலேயர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்வதற்காகக் கம்பெனியார் கான்சாகிபுவை அழைத்தார்கள். அவன் சென்னைக்குச் சென்றுவிட்டான்.

பூலுத்தேவன் கான்சாகிபு இல்லாத வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தனது தலைமையிலிருந்த அணியின் பலவீனங்களைப் போக்கி, பிரிட்டிஷ்-நவாப் எதிர்ப்பனியை வழுப்படுத்த முயன்றான். கட்டபொம்மு நாய்க்கன் இறந்து போனான். அவன் பூலுத்தேவனுக்கு எதிரியாகியிருந்தான். அவனுடைய மகன் பட்டம் பெரும்பொழுது தனது பிரிட்டிஷ் எதிர்ப்பை வெளியிட்டான். அவனுடைய மகனோடு பூலுத்தேவன் தொடர்பு கொண்டு அவனைத் தன் அணியில் சேர்த்துக் கொண்டான். மேற்குப் பகுதிப் பாளையங்களும், கிழக்குப்பகுதிப் பாளையங்களும், நவாப் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்க்க ஒன்று சேர்ந்தன. எட்டயபுரமும் கூட்டணியில் சேர்ந்தது. நெல்லைச் சீமையில் முதன் முதலாக மறவர் பாளையங்களும், நாயக்கப் பாளையங்களும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை ஒழிக்க ஒன்றுபட்டன.

மறுபடி யூசுப்கான் 1759ல் திருநெல்வேலிக்கு வந்தபொழுது பிரிட்டிஷ் எதிர்ப்பு அணி பலமாக இருந்ததைக் கண்டான். திருவாங்கூர் அரசர் பூலுத்தேவனுடன் சேர்ந்திருந்தார். முன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தி கான்சாகிபு அவரை அணியிலிருந்து விலகச் செய்தான். அணியைச் சேர்ந்த பாளையங்களின் மீது திடீர் தாக்குதல்களை எதிர்பாராத நேரங்களில் தொடுத்தான். பூலுத்தேவனின் கோட்டைகளில் ஒன்றான கொல்லங் கொண்டானை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். கிழக்கே திரும்பி, கோல்வாரப்படியைப் பிடித்தான். மறுபடி மேற்கே, திரும்பி சூண்டையைக் கைப்பற்றினான். திருவாங்கூர் நாயர்ப்படைகள் களக்காட்டுப் பகுதியைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தன. அவர்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு, பூலுத்தேவனது பாளையத்திற்கு அவற்றைத் திருப்பிவிட்டான். பின்னர் வடக்கரைக்குப் படை கொண்டு சென்று கோட்டையைப் பிடித்தான். வடக்கரைப் பாளையக்காரர் வாக்தேவநல்லாருக்கு ஓடிப்போனார். பூலுத்தேவன் பாளையங்களில் அது ஒரு பலமான கோட்டை, எதிர்ப்பு அணியின் தலைமை அலுவலகம் அதுதான். இக்கோட்டையைப் பிடிக்க பிரிட்டிஷ் தளபதிகள் பலதடவை முயன்றனர். முடியவில்லை. இப்பொழுது யூசுப்கான் அக்கோட்டையை முற்றுகையிட்டான். நெல் கட்டாஞ்செவலில் இருந்து திடீரன்று பூலுத்தேவன் தோன்றி யூசுப்கான் படையை பின்பக்கமிருந்து தாக்கினான். அதனைச் சமாளித்துக் கில நாட்கள்

ழூசுப்கான் முற்றுக்கையைத் தொடர்ந்தான். ஆயினும் அவனது நிலைமை பலவீனமாகி வந்தது, எனவே தற்போதைக்குப் பின்வாங்குவது நல்லதென்று முடிவுசெய்தான். இக்காலத்தில் டச்சுக்காரர்கள் இலங்கையிலிருந்து வந்து தூத்துக்குடியில் இறங்கினார்கள். ஆழ்வார் திருநகரிக்கு வந்து அதனைக் கைப்பற்றிக் கொண்டார்கள். திருநெல்வேலியை நோக்கிப் புறப்பட்டார்கள். பாளையக்காரர்களுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டுதான் அவர்கள் வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவர்களை விரட்ட யூசுப்கான் பாளையங்கோட்டையிலிருந்து கிழக்கு நோக்கிப் புறப்பட்டான். அவன் ஆழ்வார் திருநகரிக்குப் போய்க் கேள்வதொழுது டச்சுக்காரர்கள் தூத்துக்குடிக்குப் போய் அங்கிருந்து கப்பலேறிப் போய்விட்டார்கள். யூசுப்கானுடைய வெற்றிகளைக் கண்ட பாளையக்காரர்கள் சிறிது காலம் ஓய்ந்திருந்தார்கள்

திருநெல்வேலிக் கீழையை வென்ற பெருமையைப் பறைசாற்றி இச் கீழையின் வரிக் குத்தகையை 7 லட்சத்துக்குக் கான்சாகிபு கம்பெனியாரிடம் இருந்து பெற்றுக்கொண்டான். மாழுஸ்கான் தனது தம்பியான ஆற்காட்டு நவாப், முகம்மதலியோடு சமாதானம் செய்து கொண்டு திருநெல்வேலிக் கீழையை விட்டுப் போய்விட்டான். யூசுப்கானது நிலைமை வலுவாக இருந்தது. கம்பெனியிடம் விகாசம் இல்லாமல் அவன் நடந்து கொண்டதாகப் பிரிட்டிஷார் ஐயற்றனர். தஞ்சாவூரிலிருந்து அவன் படைத்திரட்டினான். தனது முற்கால எதிரிகளான பாளையக்காரர்களோடு சமாதானம் செய்து கொண்டு நவாபை எதிர்க்க அவர்களது உதவியைக் கோரினான். அவனது தலைமையிலுள்ள வீரர்களின் தொகை 27,000 இருந்ததென்று பிரிட்டிஷ் அதிகாரிகள் நம்பினர். பிரஞ்சுக்காரர்களிட மிருந்தும், ஹெதர்அலியிடமிருந்தும் அவன் ராணுவ உதவி பெற்றதாகப் பிரிட்டிஷார் குற்றம் சாட்டினர். சுயாதிக்கமுள்ள அரசனைப் போலவே அவன் கோவில்களுக்கும் மசுதிகளுக்கும் நிலங்கள் வழங்கிக் கல்வெட்டுகளில் பொறித்துக் கொண்டான். திருநெல்வேலி, மதுரைச் கீழைகளில் குளங்கள் தோண்டி, வாய்க்காலகள் வெட்டி நிலங்களுக்குப் பாசன வசதிகளைச் செய்து கொடுத்தான். பூலுத்தேவனையும், அவனது நன்பர்களையும் தன்னோடு சேர்த்துக்கொள்ள முயன்றான். இம்முயற்சி வெற்றி பெற்றதா என்ற கேள்விக்கு உறுதியான விடையெதுவும் சொல்லச் சான்றுகள் கிடைக்கவில்லை. அவர்களைப் பல முறை அவன் எதிர்த்துப் போராடியிருக்கிறான். பல முறை அவர்களை அழித்து விடுவதாகச் சபதம் செய்திருக்கிறான். பல தீமைகளை அவர்களுக்குச் செய்திருக்கிறான். அவனை அவர்கள் பிற விப் பள்கவனாக

என்னியிருந்தார்கள். சில வருஷங்களுக்குள்ளாக கான்சாகிபு அவர்களுடைய நண்பனாக ஆக முயற்சி செய்தான். அவர்கள் இக்காலத்துக்குள் அவன் செய்த தீமைகளை மறந்து விட்டிருப்பார்களா என்று கொல்ல முடியவில்லை.

கான்சாகிபு சுதந்திர மன்னனைப் போல நடந்து வருவதையறிந்த பிரிட்டிஷ் கம்பெனியாரும், நவாபும் அவளைப் பதவியிலிருந்து அகற்ற முடிவு செய்தனர். இதற்கென ஒரு படையைத் திரட்டி அனுப்பினர். இதன் தளபதியாக கர்னல் மன்ஸார் நியமிக்கப்பட்டான் நீண்டகால முற்றுகைக்குப் பின்னர் 14-10-1764-ல் மதுரைக் கோட்டை பிடிப்பட்டது. கான்சாகிபு சிறைப்படுத்தப்பட்டான். அன்றே அவன் தூக்கில் இடப்பட்டான்.

கதைப் பாடவின் பாத்திரங்கள்

பிரெஞ்சுக்காரர்களை எதிர்த்து கான்சாகிபு நடத்திய போர்களைப் பற்றி இக்கதைப் பாடல் சுருக்கமாகக் குறிப்பிடுகிறது. அவனுடைய வரலாற்றில் முக்கியமான பகுதி திரு நெல் வேவிப் பாளைக் காரர்களோடு நடத்திய போர்களாகும். இதைப் பற்றி கதைப் பாடல் எதுவும் கூறவில்லை. மதுரையில் கான்சாகிபு சுபேதாராகப் பதவியேற்ற காலம் முதல்தான் கதை தொடங்குகிறது. கான்சாகிபுவின் வாழ்க்கையில் கடைசி ஏழு ஆண்டுகளில் நடந்த நிகழ்ச்சிகளே கதைப் பொருளாகும்.

இக்கதையின் தலைவன் கான்சாகிபு அல்ல. சிவகங்கைத் தளவாய் தாண்டவராயனே கதையின் தலைவனாவான். இவன் நவாபிடம் சென்று, கான்சாகிபுவின் க்யாட்சி நோக்கத்தைக் கூறி படைகொண்டு வரச் செய்து, மதுரையைப் பிடிக்கத் தூண்டியவன் என்று கதைப் பாடல் கூறுகிறது. இவனை அரசியல் சூழ்ச்சியிடையவனாகக் கதை வருணிக்கிறது. அவனுடைய அரசியல் சூழ்ச்சியின் முன்னால் ராணுவ வலிமை பயனற்றுப் போகிறது. தன்னைவிட உயர்ந்த பதவியிலுள்ளவர்களைக்கூடத் தனது தந்திரத்தால் அவன் தன் வழிக்குக் கொண்டு வருகிறான். கான்சாகிபைப் படை பலத்தாலும், வீரத்தாலும் வெல்ல முடியாததைக் கண்டு, பணத்தைப் பயன்படுத்தி மித்திர பேதம் செய்து, சீனிவாசராவ், மார்ச்சன்டு ஆகிய வஞ்சகர்களின் உதவியால் கான்சாகிபுவைச் சிறைப் படுத்தினான், சிங்கத்தின் வீரம் நரியின் தந்திரத்தின் முன் நிற்க முடியவில்லை.

கதைப்பாடல், கான்சாகிபு, சிவகங்கையோடு சச்சரவு தொடங்கிய காலத்திலிருந்து அவனது வரலாற்றைத் தொடங்குகிறது. ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பாளையங்களின் சில பகுதிகளை மதுரைச் சுபாவோடு சேர்த்துக்கொள்ள அவன் ஆசைப் படுகிறான்.

ஆனால் இவ்விரண்டு பாளையங்களும் அவனோடு சேர்மறுக்கின்றன. திருநெல்வேலிப் பாளையக்காரர்களோடு அவன் பல போர்களைச் செய்திருந்ததால் அவர்கள் அவனுக்குப் பகைவர்களாகவே யிருந்தனர். எனவே அவனைப் பிரிட்டிஷாரும், நாவபும் தாக்கிய பொழுது, அவனுக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை, தாண்டவராயனைத் தலைவன் எனப் பாடல் கூறிய போதிலும், கான்சாகிபுவின் வீரச் செயல்களையும், அவனது வீரத்தையும் புகழுத் தவறவில்லை. இங்கிலீஷ் படைத் தலைவர்களை இப்பாடல் கேவி செய்கிறது. தாண்டவராயனது தந்திரத்தைப் புகழ்ந்து பேசும் இப்பாடல் கான்சாகிபு வீரத்தையும் புகழ்கிறது. இப்பாடல் ஒரு சண்டையை வருணிப்பதால் இச்சண்டையில் பங்கு பெரும் கான்சாகிபுவின் வீரத்தைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. இந்நாட்டுப் பாடகர் அறியாமலேயே கான்சாகிபு இப்பாடலின் வீரத்தலைவனாகி விடுகிறான்.

தெற்குச் சீமையின் அரசியலில் பூலுத்தேவன் முக்கிய பங்கு பெற்றான். வீரத்திலும் அரசியல் சூழ்ச்சியிலும், சிறந்தவனாக இருந்தான். பிரிட்டிஷாராயும், நவாபையும் எதிர்க்கப் பாளையக்காரர்களது அணியைத் திரட்ட முயன்றான். இவற்றை இம் முன்னுரையில் கூறியுள்ளோம். அவனது முடிவு பற்றி அறிந்துகொள்ள உறுதியான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லையென்று முன்பே கூறினோம்.

ஆனால் இப்பாடல், கான்சாகிபு மதுரையில் ஆண்ட காலத்தில் பூலுத்தேவன் ஆற்காட்டில் நவாபின் பணியாளாக வேலை செய்து வந்ததாகக் கூறுகிறது. அவன் வரலாறு முழுவதும் நவாபை எதிர்த்து அவனது ஆட்சியை ஓழிக்க அணி திரட்டுவதாகவே உள்ளது. பலமுறை தோல்வியடைந்த பின்னரும், மீண்டும், மீண்டும் நவாப எதிர்ப்பு பிரிட்டிஷ் எதிர்ப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வீரத்தோடு போராடிய பூலுத்தேவன் தன் கடைசி நாட்களில் அடிமையாகக் காலங் கழித்ததை நம் பழடியவில்லை. தாண்டவராயனது சூழ்ச்சியையும், நரித்தந்திரத்தையும் புகழ்ந்து பேசும் பாடகளது மன்ப்பான்மையில் பூலுத்தேவனும் வீரத்தால் சாதிக்க முடியாததை நவாபைச் சார்ந்து கான்சாகிபைப் பற்றிக் கோள் மூட்டி, அவனை அழிக்கும் தந்திரத்தால் சாதிக்க முயன்றான் என்று கூறுவது பூலுத்தேவனும் தாண்டவராயனைப் போல் அரசியல் தந்திரம் வாய்ந்தவன் எனக் காட்டும் பாடகனது முயற்சியென்று கொள்ள வேண்டும். தவிரவும் கான்சாகிபு இறந்து 3 ஆண்டுகளுக்குப் பின் பிரிட்டிஷ் தளபதி காம்ப்பெல் வாக்தேவ நல்லூரை மற்றுகையிட்ட பொழுது பூலுத்தேவன் கோட்டையிலிருந்து போராடினான் என்று

XIV

காம்ப்பெல்லே கூறியிருக்கிறான் கோட்டையைக் காம்ப்பெல் கைப்பற்றினான் என்பதற்குச் சான்று உள்ளது. ஆனால் பூலுத்தேவன் என்னவானான் என்பதைப் பற்றி எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை. ஆயினும் கதைப்பாடல் கூறும் இச்செய்தி உண்மையல்ல என்பது தெளிவு.

சிவகங்கை, ராமநாதபுரம் பாளையங்கள் கான்சாகிபு-பிரிட்டிஷ் போராட்டத்தில் ஒரு பங்கு வகித்தன என்ற வரலாற்றுச் செய்தியை இப்பாடல் அளிக்கிறது. கான்சாகிபின் கடைசிக் கால வரலாற்றைப் பற்றிப் பல செய்திகளையும் அளிக்கிறது.

பாளையங்கோட்டை,

5 - 12 - 70

நா. வரானமாமலை.

பதிப்பாசிரியர்.

நன்றியுரை

இக்கதைப் பாடல் எழுத மூன்று பிரதிகளைப் பயன்படுத்தி யுள்ளேன். 60 ஆண்டுகளுக்கு முன் வெளியான பழைய அச்சுப் பிரதியொன்று - இது சென்னையில் வெளியானது. இப்பிரதியை மயிலை கீனி வேங்கடசாமி அவர்கள் எனக்கு அனுப்பினார்கள். நெல்லையில் ஒரு கையெழுத்துப் பிரதி கிடைத்தது. இதுவும் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருக்கலாம். அதில் எழுதிய ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது. இவையிரண்டையும் ஒப்பிட்டு இந்தக் கதைப் பாடவில் மூலம் எழுதப்பட்டிருக்கிறது.

முன்னுரை எழுத திருநெல்வேலி கெஜட்டியர், திருநெல்வேலி, ஜில்லா சரித்திரம் (கால்டுவெல்), திருநெல்வேலிச் சீமை சரித்திரம், ஷுக்ப்கான் பற்றிய வரலாற்று நூல்கள் பயன்பட்டிருக்கின்றன. இந்நூலை எழுத உதவிய பிரதிகளை அனுப்பிய நண்பர்களுக்கும், இதனை வெளியிட்ட மதுரைப் பல்கலைக்கழகத்திற்கும், அதன் துணை வேந்தர் தெபோ. மீணாட்சிகுற்றரணார் அவர்களுக்கும் எனது நன்றியையும், நாட்டுப் பாடவில் ஆர்வமுள்ளவர்களின் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

நாட்டுக் கதைப்பாடல்

விருத்தம்

காப்பு

சீர்வளரும் மதுரை தன்னிற் சிறக்கவே செங்கோ லோச்சிப்
பார்வள ரமுதம் போன்ற பாக்ஷா நபாபு மெச்சும்
கார்வளர் பிரபு டக்க காண்சாயபு கதையைப் பாடத்
தார்வளர் கூடல் மேவுந் தந்தி பொற்பதங் காப்பாமே.

தாம் தனதந்த நானா	தன
தாம் ஓனம் தனாதந்த	நாதந்த நானா
மகுடமுடி டால் விருத்திலங்க	ஜன்னல்
மதயானை வளர்த் தெடுத்த வரிவேங்கைக் குட்டி	
விகட மிடுவோர்கள் குல காலன்	வெற்றி
விசையால்ம் குலம் விளங்க வருத்தீரன்	
ரதகஜ துரகப் படையாளன்	நல்ல
நடனமிடு பரிந்குல துடிநிபுண கொடியான்	
மதனதுரை கானுகதை பாட	எனக்கு
வரந்தர வெணுமடி மதுரை மீனாட்சி	
கன்னரைக் கருவறுத்த தீரன்	நல்ல
கனமான மதுரை நகராண்டிடுஞ் சூரன்	
உழக்கரிசி கானுகதை படிக்க	நாளும்
உலகந் தழைக்க வெணும் சிக்கந்தர் சாயபு	
படைவீரன் கானுகதை பாட	சௌ
பாக்கியம் நீகொடடி பாண்டியன் மகளே	
கடல் சூழும் புவியெல்லாம் விளங்க	நல்ல
கானுகதை தமிழினாற் கழறவே நினைத்தேன்	

இளமை

பிறந்தது பளையூர் மன்னு	காளைன
பிள்ளை போல எடுத்து வளர்த்தான் முசலாலி	
சிறந்த வெள்ளளக் காரணிடத்தில்	கானு
சீராய் மூன்றாரை வருஷம் பிள்ளையாய் வளர்ந்தான்	

அவனை மோகஞ் செய்ய நினைந்தான்	என்று
அப்போதே தூர்த்தி விட்டான் முசலாவி ¹ வெள்ளைக்காரன்	கானன்
அவன் விட்டு தட்டுக்கெட்டுத் தெரிந்து	கானன்
அன்பான பிரட்டினிடம் ² பின்னைபோல் சேர்ந்தான்.	நல்ல
பிரட்டினிடம் பின்னைபோல் வளர்ந்து	நல்ல
புலிக்குட்டி கான்சாயபு பெரியவனு மானான்	நல்ல
மிரட்டுமொரு பாலைகளும் ³ படித்து	நல்ல
வீரன் மம்முதலி ⁴ நவாப்பு துரையிடத்தில்	கானு
தண்டவிலே சேவக மாயிருந்து	கானு
தெரியமாய் சேவகஞ் செய்துவரு நாளில்	அப்போ
மண்டலீகன் மாயாமிக மகிழ்ந்து	அப்போ
வழிச்சாரி ஆயத்தொழில் கொடுத்தார் நபாபு	நல்ல
வழிச்சாரி ஆயத் தொழிலெடுத்து	நல்ல
மம்முதலி சாயபுக்குப் பணங்கட்டி வந்து	கானன்
வழிச்சாரி சேவகத்தை ⁵ விட்டு	கானன்
வாங்கினான் சிப்பா:யி ஆடுதலி ⁶ தன்னை	அதில்
ஆடுதலி சிப்பாயி ஆகி	அதில்
ஆறேழ மாதமாய்த் திரிந்துவரு நாளில்	கானன்
நீடு நாய்க்கர் உத்தியோகங் ⁷ கொடுத்தார்	கானன்
நிலையாகப் பதினேழ மாத மதிலிருந்து	கானன்
நாய்க்கருத்தி யோகத்தை விட்டு	கானன்
நலமாக அவுல்தா ருத்தியோக மெடுத்து	அப்போ
ஏக்காகச் சிலகாலந் தீரிந்து	அப்போ
திறமையாயதைவிட்டு சமேதாரு ⁸ மானான்	கானு
சமர்பொருது சமேதார யிருந்து	கானு
தளக்குத்தெரயிரு தூற்றுக்குச் சுபேதாரு ⁹ மானான்	அப்போ
சுபேதா ருத்தியோக மெடுத்து	அப்போ
சுந்தரமாய் சேவகஞ் செய்துவரு நாளில்	யிருந்து
தக்கோலம் பேராம்பூர் தனிலே	யிருந்து
சுந்தா சாயபுவுடே சாயபு ¹⁰ வந்திறங்கி விட்டான்	அங்கே
திக்கெலாம் வெகு கூச்சலாக	அங்கே
சேளைக் களைல்லாம் நெருங்கியே யிருக்கும் வேளையிலே	அங்கே

1. முகவாலி - பிரஞ்சுக்கார அதிகாரி.
 2. வெள்ளைத் தளபதி.
 3. உருடு, இங்கிலிஷ், பிரெஞ்சு - தமிழ்ல்லாத மிரட்டுகிற மொழி
 4. மம்முதலி - முகம்மதலி - ஆற்காடு நவாப்.
 5. Body guard.
 6. ஆர்ட்டர்ஸ் சிப்பாய் வேலை பெற்றான்.
 7. நாயக் என்ற ராஜுவ வேலை
 - 8.9. ராஜுவ வேலைகள், உயர்ந்த பதவிகள்
 10. வரலாற்றில் காணப்படும் சந்தாக்ஷிபா-முகம்மதவியின் விரோதி

பச்பாக பறங்கிமலை மேலே அப்போ
 படைகூட்டிப் புதுச்சேரி வெள்ளைக்கார துரைகள்
 முப்பாருடன் பறங்கிமலை இறங்க அதை
 முதன்ட நபாபுபாத¹¹ ருங்கேட்டு
 முசியாப்¹² பறங்கி வெள்ளைக் காரன் பெரிய
 முசாலிதுரை கன்னல் கேமலை யழைத்து
 முசியாப் பரும பெரிய பிரட்டன் நல்ல
 முடிமன்னன் நீர்மேல் நெருப்பையு மழைத்து
 சீரானதுரை சின்ன பிரட்டன் இவர்களை
 கீக்கிர நவாபுதுரை கூட்டிவரச் சொல்லி
 ஆரை யனுப்புவோ மென்று அப்போ
 அதிவீரன்மம் முதலிநபாபு துரை கேட்டார்
 கன்னல்¹³ துரைகம்சல் கூடிப்¹⁴ பேசி அப்போ
 தடமதனள் கான்சாயபை வரவழைக்கச் சொல்லி
 தெரியமாய்க் கானுதனக் கேது சொல்வானாம்

பறங்கிமலைப் போர்

வாடாநீ கான்சாயபு துரையே பறங்கி
 மலைக்கோட்டை நாலெலட்டில் பிடிப்பையே யானல்
 நீடாக திசைமதுரை தனக்கு நல்ல
 நிசமாக கும்தானாய்¹⁵ வைக்கறே னென்று
 அன்னேர முறுதியாய்க் சொல்ல கானன்
 அப்போதே கோட்டைவிட்டு வெளியிலே வந்து
 கர்னல் பட்டாளம் பனிரண்டு நல்ல
 கல்கட்டர்¹⁶ பட்டாளம் பிர்கெட்டு¹⁷ ரெண்டு
 ஐந்துறு குதிரை முதல்நடத்தி அப்போ
 யாளிமுக பீரங்கி யிருபது நடத்தி
 முன்னேறு முடிமன்னர் நடக்க நல்ல
 முனைவீரன் பிரட்டனிட பட்டாளஞ் சூழ
 துடிகொண்டு ரிஜிமெண்டு நடக்க கோடு
 சோல்தார்¹⁸ கருஞ்சுட்டைக் காரர் புடைசூழ

11. நபாபுபாதர் - பெரிய நபாபு - முகம்மதலி
12. முசியா - சோர்வில்லாத (குமரி மாவட்டம் பாமர வழக்கு)
13. கன்னல் - Colonel
14. கம்சல் - Council
15. கும்தான் - கம்மந்தான் - கமான்டர். இது ஒரு கோட்டையின் ராஜுவு அதிகாரப் பதவி
16. கல்கத்தா
17. அதிகாரப் பதவி
18. சோல்ஜர் - Soldier

கோடி கொண்ட பாளையமும் நடக்க அப்போ
 கோஷ்ட யிட்டு மூல்கார் பாளையன் சூழ
 கெடி கொண்ட தம்பூரடிக்க நல்ல
 கெர்ச்சனையா யாறு புல்லாங் குழலூத
 முடிவேந்தன் கான்சாயபு துரையும் தம்பூர
 முழங்கியே பாளையத்தை நடத்தினா எப்போ
 ஆற்காடு வீதியுந் தாண்டி கானன்
 அடர்ந்தேறி வேலூர் விசலூருந் தாண்டி
 தீர்க்கமிட நெல்லூர் தாண்டி அப்போ
 கேளாதிபதி பறங்கிமலை கோட்டை வெளியில்
 பறங்கிமலை கீழ் பாரிசத்தில் கானு
 பட்டாள மத்தனையு மணியாய் நிறுத்தி
 இறங்கி யெந்து நாழிகைக் குன்ளே அப்போ
 யேற்றினான் மோர்ஜா¹⁹விலேழு பீரங்கி
 கருமருந்து போட்டுச் சேத்திடித்து அதிலே
 கனமான சஞ்சவி கணக்காகப் போட்டு
 தருமிரும்புக் குன்னு வெடிகுண்டு கருப்புச்
 சட்டை போட்டே யிடித்துத் தீர்த்திட்டார் பளித்தா²⁰
 குமுறுதே காரிடிகள் போலே கானன்
 கொளுத்தினான் பீரங்கி சொல்லக் கூடாது
 சமர் முகத்தி லக்கினியைப் போலே குண்டு
 தான் பார்த்த விடமெல்லா மோடுதே நெருங்கி
 மழை மாரி பொழியுதே குன்னு அதிர்ந்து
 மானங் குமுறுதே பீரங்கி வேட்டு
 களை சூழ்ந்த பறங்கிமலைக் கோட்டை அங்கே
 கல்லெல்லாந் தூளாய்ப் பறக்குதே குண்டால்
 கோட்டை தளில் முசப்பாரு மேறிப் பார்த்துக்
 கொந்தளாந் தன்னிலே சத்தமுகில் போலே
 வேட்டாயிரம் பளித்தா தீர்த்தான் குண்டு
 மேலாடிக் கானுதுரை பாளையத்தைச் சாட
 ஏறிட்டு துரை தானும் பார்த்து இன்றைக்
 கெப்படியுங் கோட்டை பிடியாமல் விடேனென்று
 வீறிட்டு குதிரைகள் கணக்க அப்போ
 வேந்தனுங் கான்சாயபு தீர்த்திட்டான் பளித்தா
 மண்டி வரக் கண்டந்த சாயபு குண்டை
 வாரியே யிரைத்தான் மழைமாரி போலே
 அண்டியே துரைகானு சாயபு குண்டு
 அஞ்சாமல் வரக்கண்டு நெஞ்சம் பதைத்து

19. வரிசை

20. பளித்தா - சடுதல்.

ஏழு பீரங்கி தலை கீழாய் நிறுத்தி
 ஏராளமாய்க் கல்வி வாரியதிற் போட்டு
 முழுக்கி யக்கினி மாரி போலே வைத்து
 முழுக்கினான் குழுகுமெனப் பீரங்கி வேட்டு
 மேலாடி பாளையம் நெனிக்க கானு
 விழிதி வந்து சாராயப் பீப்பாயைத் திறந்து
 காலால்கள் சோல்தார் படைக்கு அப்போ
 கண்டபடி கொடுத்திட்டா ஜொவ்வொரு கிளாக்
 சாராய வெறி கொண்டு ஜனங்கள் நிற்க
 தாங்காமல் நடவென்று சாத்தினான் பிரம்பால்
 பூராயமாய்ப் பட்டாளத்தை நடத்தி கானன்
 புகழ் பறங்கிமலைக் கோட்டை மதிலோரம் வந்து
 ஏணிமர மெழுநாறு சாத்தி ஜனத்தை
 யேற்றிய பிரம்பாலே சாற்றினான் கானன்
 அனியனியாய் சிப்பாய்க் கேர முசாபர்
 அக்கனி போல் கண்சிவந்து கொப்பாறை தன்னில்
 முவாயிரந் துலாமீயங் காய்ச்சி அப்போ
 முழுயிருப்பு கரண்டியால் சிப்பாய்கள் மேலே
 காவலர்கள் வாரி யிறைத்திட்டார் அதைக்
 கண்டவுடன் சிப்பாய்கள் தலைகீழாய் விழுந்து
 நெளித்தோடக் சோல்தார் சினந்து அதட்டி
 நெறுநெறன் றடர்ந்தேறி கோட்டை மேற்கொண்டு
 முழித்துப் பாராமற் கோட்டையின் மேல் நின்று
 மூன்று பளித்தா தீர்த்துள ஆணுதலையாக
 சீறிய கோட்டைக்குள் குதித்தார் அப்போ
 சிப்பாய்கள் பட்டாளம் பின்தொடர்ந் தேறி
 ஏறிய கோட்டைக்குட் குதித்து வந்து
 எதிரிட்ட முகப்பரைக்கு² கைப்பிடியாய் பிடித்து
 முகப்பரதனைப் பறங்கிமலைக் கோட்டை தன்னில்
 முதல் வெட்டு பட்டாவால் வீசினபின் கானன்
 வக்ம்பாகத் தெனாத்து வைத்து பாளையத்தை
 வளைத்துப்போய் தக்கோலம் பேராம்பூர் பிடித்து
 நெல்லூர் சிராப்பளியும் பிடித்து கானு
 நேராக ஆற்காடு வீதிதன்னில் வந்து
 மாவூரைவக் காணாகல்

நல்ல
மாசாவைக் கண்டு மயலாகி
மதனதுரை கான்சாயபு ஆள்விட்டுப் பேசி
மாசாவை கல்யாணஞ் செய்தான் அப்போ
மதுராபுரிக் கோட்டைக்கு வந்தத்தா யோகம்
திரும்பினான் ஆற்காடு வெளியில் கானன்
செயங்கொண்டு வரக்கண்டு சீரான துரைமார்
விரும்பியே சந்தோஷ மாகி துரைமார்
வீரான மதுரைக்கும் தானென்று²² சொன்னான்

மதுரைக்கு அனுப்புதல்

அதுசேதி யர்க்காருஞ் சொல்ல அப்போ
அதிவீரமம் முதலிநபாபு துரை சொல்வான்
சதுரமுகனே துரைபெரிய பிரட்டா நான்
தானாக வொருசேதி சொல்லுகிறேன் கேளு
கும்தான் கலகமொரு பக்கம் பிரட்டர்
கூகுசாயபு கலகமோ சொல்லக் கூடாது
வர்மமாய் மயலாடிக் கள்ளார் பயழம்
மகமதியர் கலகமும் சொல்லப் போகாது
மறவர் குடி பெருத்த தந்தத் தேசம் அந்த
மதுரைக் கனுப்பினால் மோசம்வரு மென்றான்

பிரிட்டன் - நவாபு உரையாடல்

நவாபு
திறமிகும் துரைபெரிய பிரட்டன்
தேவஷியிலே யிருந்தேது சொல்ல வூற்றான்
பன்னிரண்டு வருஷங்க ளாச்க அந்த
பாண்டியன் பதிசீமை தன்னரசு விட்டு
இனி நமது கானுதனை யனுப்பி சீமை
யெல்லா மடக்கியொரு குடைக்கீழ் நிறுத்தி
வடக்கே வந்து பயணஞ் சேரும்படியாய் இவனை
மதுரைக் கனுப்பினால் வசமாகு மென்றான்.
திடமாக மம்முதலி சாய்பு அப்போ
சிந்தை தனிலெண்ணி யாலோசனை பண்ணி
புவன மெல்லாம் புகழ்பெரிய பிரட்டன் நல்ல
புலிக்குட்டி பாபுநான் சொல்கிறேன் கேளு
இவனை மதுரைக் கனுப்பி வைத்தால் நாளை
யெதிராளி யாவானே திருச்சினாப் பள்ளிக்கு

22. மதுரைப் பகுதி மதுரை எஸ்ரஸழக்கப்பட்டது. அங்கு பாளையக் கார்கள் நவாபுக்கு அடங்கியிருக்கவில்லை அந்த நிலைமையைக் கூறி, அவர்கள் நவாபு ஆட்சியை ஒப்புக்கொண்டு, வரி கட்டுமாறு செப்ப படையோடு காள்சாகிஸப மதுரையிலேயே கமான்றாக இருக்கச் செய்ய வேண்டும் என்று பிரிட்டன் சொல்லுகிறான்.

கானனை யனுப்ப வேண்டாமென்றார் அப்போ
 கர்னல் துரைபிரட்டன் நவாபைப் பார்த்து
 நான் வளர்த்த பிள்ளையந்தக் கானன் சாயபு
 நம்மோ டெதிர்த்தவன் கண்டைக்கு வந்தால்
 என்னி எட்டு நாளைக் குள்ளாக நெருப்பா
 யெரித்துநான் மதுராபுரி பிடித்திடுவே னென்றான்
 புண்ணிய நவாபுதுரை பார்த்து பிரட்டாவுன்
 புத்திக்குச் சரியானபடி யென்று சொல்ல
 காலுதனை பக்கத்தி லழைத்து நவாபு
 கனமாகத் தாம்பூலங் கையில் கொடுத்து
 நாலும்உனை யனுப்புகிறேன் தெற்கே எனக்கு
 ரண்டகள்²³ செய்யாதே யென்றார் நவாபு
 கானனு மனது மகிழ்ச்சிவெய்த பிரட்டன்
 கன பிரியமாக யேது சொல்வானாம்
 காயிதங் கைதனிலே கொடுத்து சாமி
 காரியங் கண்ணாகப் பார்த்துவரக் கொல்வி
 நேயமுடன்நட மதுரைக் கென்று பிரட்டன்
 நிசவுறுதியாய்ச் சொல்லி அரண்மனை போய்ச்சேர்ந்தான்
 மதுரைக்குப் பயணம்

சேர்ந்தவுடன் காலுதுரை தானும் பிரட்டன்
 திடவுறுதி கொன்னபின் வெளியிலே வந்து
 மாசாவைக் காடியின் மேலேற்றி கேளை
 மருங்கில் நெருங்கிவரக் குதிரை மேலேறி
 ஆசார வாசல்வரு தாண்டி நல்ல
 அழகான கென்னபுரி கோட்டை வெளிதாண்டி
 திருச்சினா பள்ளி கோட்டை தாண்டி காலு
 செயனா மங்கலம் விராலிமலை தாண்டி
 வரிசையாய் மணப்பாரை கடந்து தோகை

மலைதாண்டி நம்மன் குரிச்சியி விறங்கி
 நம்மன் குரிச்சிப் பூச்சியனை யழைத்து காலு
 ராஜாதி பதியவனு மேது சொல்வானாம்.
 கமையாக உனது பெரும் கேளை தன்றில்
 கள்ளர் பயமேத்தா காடுவழி தன்னில்
 இராப் பகலாய் பாளையம் வருது இலி மல்

இவ்விடந் தன்னில் களவு நடந்துதே யானால்
 தப்பாக நீயிருக்குந் தேசம் எல்லாந்
 தவிடு பொடியாக்கி ரணதூளி யாயடித்து

எவ்வெனவ ஸிருந்தாலும் பாரேன்	உண்ணெ
ஏழுமலைக் கப்பாலே விரட்டு வேண்டறு	
அவ்வெனப் பயப்படுத்தி வழிபதனம்	என்று
அதட்டி வலுவாகி நடந்திட்டா னப்போது	
துவரங் குருச்சியது தாண்டி	உயிர்
தோகக்குருச்சி யெனுநத்தம் வந்து சேர்ந்து	
நத்தத் துவிங்கண யழைத்து	கானு
நலமான வொருசேதி திடமாகச் சொல்வான்	
கள்ளர் பயமிக் காட்டில் மெத்த	வென்று
களமான நபாபுதுரை சொன்னாரட்டா பாவி	
எவ்வளவு பாதை வழிதனிலே	லவுண்டி
இனிமேலும் பாதையிலே கள்ளர்பய மானால்	
எட்டு நாளையில் கச்சைக் கட்டி	உண்ணெ
ஏலேலோ தூக்கிலே போட்டிடுவேன் கள்ளா	
மட்டுள்ளவழி பதை பதனம் ²⁴	என்று
மன்னன் வருகிறான் திசைமதுரை நோக்கி	
அழகர்மலைக் கொம்மையுந் தாண்டி	நல்ல
அழகான தேனூர் மெதான வெளிதாண்டி	
தளம் பெரிய நால்சேனை சூழ	நல்ல
செளரிய முடனேநல் குளமதி விறங்கி	
கொடி முரசுதம் பீரடிக்க	நல்ல
கோட்டைமிடு தனது வைப்பட்டாளஞ் சூழ	
துடியாக வானமுக டதிர	நல்ல
தோகையர்கள் நடனமிட வென்கவரி வீச	
ஆம்பினிமுரச வென்னைக் காரர்	தளமும்
கூட்டி மதுராபுரியில் ஓயிலாகச் சேர்ந்தான்	
இப்புவி யெலாஞ் செவிடுபடவே	பீரங்கி
இருபத்தொரு வேட்டு தீர்த்தார் நகர்தன்னில்	
கோடைகாலத் திடிகள் போலவே	வைத்துக்
கொஞ்சத்தினான் பீரங்கி சொல்லக் கூடாது	
வாடாமலர் மதுரை நகர்தன்னில்	வாழும்
மதிகூடு காய்பு அவன் ஏறிட்டுப்பார்த்து	
பேசியிந் நகர் போக்க தென்று	தனப்
பெருக்குடனே திருச்சினாப்பள்ளிக் கோட்டை சேர்ந்தான்	
மதயானை கானுதுரை சாய்பு	கோட்டை
மதுராபுரி யலங்க மீதுநின்று பார்த்தால்	
கதையான மதுராபுரிக் கோட்டை	தன்னில்
குன்யமும் வீரியமுஞ் சொல்ல முடியாது	

24. வருகிற வழியிலுள்ள பாளையக்காரர்களிடம் கள்ளர்களது கொள்ளள நடவடிக்கைகளை அடக்கச் சொல்லுகிறான்.

தேங்காய் தண்ணீரிலை மோதும் துய்ய
 சிறுமல்லிகைப் பூசொரியுந் திசைமதுரைக் கோட்டை
 மாங்காய் காய்த்துக் குலையுதிரும் நல்ல
 மங்கையர்கள் பற்தடிக்கும் மணிமதுரை வீதி
 வெள்ளானை விளையாடும் மதுரை நல்ல
 வெண்கதவிக் குலை நெருங்குமிக மதுரைக் கோட்டை
 வெள்ளமிர்தம் சொரியும் திசைமதுரை நீண்ட
 வீதிக ளெள்ளாம் கதம்ப வாசமது வீசம்.
 மந்தாரை மூல்லை யிருவாட்சி சென்பக
 மலர்சொரிந்து தேனொழுகு மணிமதுரைக் கோட்டை
 நந்தாதி மதிமணி மேடை வீதி நல்ல
 நவமணிகள் குவிந்திருக்கும் நல்லமதுரைக் கோட்டை
 வாழூக்குலை சாய்ந்திடு மதுரை நகரில்
 தான்கீதம் பாடி மலர் வாசத்தைத் தேடும்
 என்பத் திரண்டு கொத்தளமாம் கிணற்றில்
 எழிலான கடல் குதித்துத் திரிந்து விளையாடும்
 வழுதிசே ரெயியங்க ளைத்தும் வாயால்
 வழுத்த டியாது மனமகிழ்ந்து பார்த்திருந்தான்
 இருந்த தொரு கான்சாயு நீலன் நல்ல
 இயல்பாகப் பின்னு மவனேது செய்வானாம்
 நானூறு பொன்கையில் கொடுத்து அந்த
 நாழிகையில் னாக்கிக்குச் சிறப்பு செய்யச் சொல்லி²⁵
 பானுமதி குப் மீன்ம்பாள் பாதம்
 பணிந்து சொக்கேசரையும் வலமாக வந்து
 கர்த்தாக்கள்²⁶ வந்திருக்கு மேடை அந்தக்
 கருங்கல்லுச் சவுக்கையிலே ஓயிலாகச் சாய்ந்து
 மீனாட்சி கிருபை களினாலே நல்ல
 வெங்கல்; கதவுதனைப் போர்த்தவ னெடுத்து
 தீர்வென்னும் கான்சாகிபு துரைதான் அதிலே
 வொருகோடி திரவிய மிருக்க மனமகிழ்ந்து
 விஸ்தார அரண்மனையும் கட்டி அதிலே
 மேல்வீடு மாளிகையந் தானுண்டு பண்ணி
 அரண்மனையில் மகிழ்வாக விருந்து இன்னும்
 ஆற்றே நாள்பொறுத்து யோசனைகள் செய்து

25. கான்சாகிபு முன்பு இந்துவாயிருந்தவன், பதவிக்காகவே மூஸ்லீம் மதத்திற்கு மாறியவன்.

26. கர்த்தாக்கள் - நாயக்க மன்னர்கள், இவர்கள் தங்களை விஜயநகர ராயர் ராணுவ காரியகர்த்தாக்களென்று தமது காசனங்களில் தங்களைப் பற்றிச் சூறிப்பிட்டுக் கொள்ளுகிறார்கள்.

பிரமணையின் வேல் களியென்று கானு
 பேசி யெற்துமனி வேளைப் பயணமென்று
 சொல்லியே பாளையத்தை நடத்திக் கொன்று
 சூழவே பிரமலை நாட்டாரை வளைத்து
 வில்லுக் கருக்கனன் போல பார்த்த
 விடமெல்லாம் பினக்காடாக வெட்டி யிழுத்தெறிந்து
 அடங்காத பிரமலை நாட்டாரை வளைத்து
 ஆறு பொதிமலை வெட்டி யடக்கினான் கானும்

காண்சாயபு காவல்

ஒடுங்காத மயிலாடிக் கள்ளார் தன்னை
 ஊருக்கு இருபேரை கீர்த்தியாய் வைத்து
 வண்டி கொண்டு குடமுட அடித்து கானு
 வழிமீதில் பதின்மூன்று வராகனை யெறிந்தான்
 எட்டியதைப் பார்க்க முடியாது அதிலே
 ஈயெறும்பு மொய்க்காம விருந்து தடாபணமும்
 கரையானு மருகில் நெருங்காதே நல்ல
 கருக்குருவி யதின் மேலிருக் க முடியாது
 கட்டாமலே யடித்து விட்டான் காட்டிக்
 கருங்குருவி மாடுமேச்ச வரலாக்க மதுரை
 ஒருநா எறுத்த பினமெல்லாம் கானும்
 ஒன்பது நாள்வரைக்கு முலாத்தியே போட்டான்
 கட்டேது காவ வறியார்கள் தேசம்
 கறந்துபால் வெளிவைத்தார் காகமணுகாது
 மாசா மேலாணை யிட்டபேர்க்கு அந்த
 மறியலிலே நின்றவர்க்கு வெகுமதிகள் கொடுப்பார்
 கூசாம லாணை யிஞ்சினோரை பிடித்து
 கொண்டுவந் தேழுபேரை விலங்கினில் போட்டான்
 வருகையிலே கும்தானென்று வந்தான் அந்த
 மதுரைக்கு வந்தபின்பு ராசாவு மானான^{26(அ)}
 இருளைக்கிலும் பணமேந்திக் கொண்டு எட்டி
 விசைந்துவழி நடக்கவே யிருந்தரசு செய்தான்
 இரட்டப்ப நாயக்கன் வணங்க²⁷ நல்ல
 இரிசப்ப நாயக்கனுங் கண்டு சந்திக்க
 கட்டபொம்ம நாயக்கனும் வணங்க அந்தக்
 களக்காட்டுர் வன்னியன் சந்திக்க

26(அ)கோட்டைக் காவலத்திகாரி (கும்தான்)யாக வந்தவன் ராசாவாக அதிகாரம் கெலுத்த ஆரம்பித்தான்.

27. பாளையங்காரர்களை நவாபிற்கு அடங்கி நடக்கச் செய்தான்

சாத்தூரு நாய்க்கன் வணங்க	நல்ல
சன்னப்ப நாய்க்கனுஞ் சொல்லியே கேழ்க்க	
சேத்தூரு முடிமனன் வணங்க	நல்ல
சிவகிரி வள்ளியன் கண்டு சந்திக்க	
தலைவெட்டி யம்மையன் வணங்க	அந்த
வடக்கத்தான் புவித்தேவன் ²⁸ சொற்படி கேழ்க்க	
தும்பிச்சி நாய்க்கன் வணங்க	நல்ல
துடிவளருங் கலங்காத கண்டனும் வணங்க	
ஒன்பதூர்க் களையான் வணங்க	மதி
ஸ்தியெனும் அப்பாஜி மறண்டவனும் நடுங்க	
காணாத மலையர் களத்து ராஜன்	ஏழு
காரானை கொடுத்தனுப்பிக் கப்பமுங் கட்ட	
நாளாவித விருது பாக்ஷி வணங்க	தல்ல
நலங்கொண் டவனு வந்து சொற்படி கேழ்க்க	
நத்தத்து துவிங்கயன் வணங்க	நல்ல
நம்மன் குரிச்சிப் பூச்சையன் சந்திப்புக் கண்டு	
முத்தையன் மூப்பன் வணங்க	நானு
முனை கொடுத்த தென்மலை வள்ளியன் வணங்க	
இனங்காத வுத்தமன் வணங்க	இப்படி
எழைரை வருஷமிதி விருந்தரச ஆண்டேன் ²⁹	
வணங்காத பேரெல்லாம் வணங்க	அந்த
சிவகங்கைத் தளவாய்ப்புக்குக் கடிதம்	
மறவருட தளகர்த்தன் வணங்க வரவில்லை	
அடிக்கிறேன் மறவன் மேல் சாரி ³⁰	நாளை
பிடிக்கிறேன் திருப்புவனக் கோட்டை யென்று சொல்லி	
எழுத்தானி கையிலே பிடித்து	கானும்
இயல்பாக வக்கணையா யெழுதுகிறா எப்போ	
முடிமனன் சேதுபதி தளவா ^{30(அ)}	நல்ல
முனைவீர தாமோதர பிள்ளையே கேளும்	
அசையாத பள்ளிமடை கொடியைவிடுபாவி உன்னுடைய	

28. வடக்கத்தான் - நெல்கட்டாஞ்செவல் பூஜுத்தேவன்

29. இங்கே ஏழு ஆண்டுகாலம் என்பது சரியல்ல. இரண்டு ஆண்டுகள் திருநெல்வேலி யில் பாளையக்காரர்களோடு போர்ப்பிவதில் கழிந்தது அவர்கள் அளவரையும் அடக்கி மதுரையில் இருந்து காங்காசிபு நவாபின் பிரதிநிதியாக ஆண்டாள்.

30. தாக்குதல்

30 (அ) கடிதத்தில் எழுதுகிற கருத்து

திருப்புவனம் விட்டுவிட வேண்டும் உன்னுடைய
 சிவகங்கை மேல்கத்தி யெடுக்கிறதே யில்லை
 திருப்புவனம் கொடுக்காமற் போனால் நல்ல
 சிவகங்கை மேல்சாரி வருவேண்டா வென்று
 கடிதம் சென்ற விதம் ³¹

வகை விபரமாக வேயெழுதி அப்பா
 பங்காரு நாய்க்கன் வசம் அனுப்பிவிட்டான்
 வருகிறான் மனலூரு தாண்டி அந்த
 வகையான திருப்புவன் கோவலூர் தாண்டி
 சிங்கார மாகவே நடந்து நல்ல
 சிவகிரி பொன்னுங் குளமதைத் தாண்டி
 சிவகங்கை பேட்டைக்குள் நுழைந்தான் நல்ல
 தீர்வென்னுந் தாண்டவன் கையில் கொடுத்தான்
 விருப்பமுட னெழுதிய காயிதத்தை பாதர்
 விறல்பெருகு சிவகங்கை மறவர் தளகர்த்தன்
 காயிதவக் கணையைப் பார்த்துக் கோபந்
 தாண்மீறித் திருப்புவனக் கோட்டையில் வந்து
 திண்டு திமாகமேற் சாய்ந்து நல்ல
 திடமாக வேலையைச் சீராய் பிடித்து
 தாண்டவ ராய தளமந்திரி கோபந்
 தாண்மீறி மறுநிருபந் தானெழுதி னானே
 தளவாயின் பதில்

வேண்டா மதுரை தானு முல்லை நானும்
 வெளாள னொருவுறுதி சொல்லுகிறேன் கேளு
 நெல்லூர்ச் சிராப்பளியி விருந்து நீயும்
 நேர்தெற்கே மதுரைக்கு வருகிறபோது
 சொல்வார்கள் கும்தா னென்று இப்போ
 துடிவளரு மதுரைக்குத் துரையானாய் நீயும்
 மச்சின னென்று வுறவாடி உன்னுடைய
 மாசாவைத் தங்கையென் றுறவாடி யிருந்தேன்
 முக்கீறு வடுப்புநான் கொடுத்து உனக்கு
 முதல்வரிசை மதுரைக்குக் கொடுத்தனுப்பி விட்டேன்

31. கான்சாகிப்பிற்கும், தாண்டவராயலுக்கும் நடந்த விவாதம் கடிதப் போக்குவரத்து நடைபெற்றதாகச் சொல்லப்படுகிறது. இது நாட்டுப்பாடல் காவிய உத்திகளுள் ஒன்றாகும். உண்மையில் இத்தனை கடிதம் போக்குவரத்து நடக்கவியலாது.

மதுரையிலே யுனக்கு மகன்பிறக்க என்னுடைய
 மாணிக்கச் சிவகங்கை சர்க்கரை வழங்க
 எதிராதே நெஞ்சு துணிந்து கானு
 என்னுடைய திருப்புவனங் கேழ்ப்பையோ வென்று
 எழுதியே காயிதந் தன்னில் அப்போ
 இயல்பான சேவகர் கையில் கொடுத்தனுப்ப
 பதில் கடிதம் மதுரைக்கு வந்தது
 மதுரை கான்சாயபு கையில் கொடுத்தார் அந்த
 மதயானை கான்சாயபு வாசித்துப் பார்த்து
 கான்சாகிபு மறுபடியும் எழுதிய கடிதம்
 மதிமந்திரி தாண்டவ ராயா கானு
 மதயானை யொருவயணஞ் சொல்லுகிறேன் கேளு
 வேலூரு விசலூரியி விருந்து நானும்
 வீறாக மதுரைக்கு வந்ததின் பிறகு
 எனைக்கண்டு வணங்காத பேரை தீயா
 யெரித்து நிர்தாளிப் படலமாய் நொறுக்கி
 மனையூரு மாங்காய் பிடுங்கி நானும்
 பத்துநிலை வழிப்பாதை மடிமாங்காய் போட்டு
 ஒரு மாங்கா யதிலே குறைந்தாக்கால் பாதர்
 ஒன்பதுகாய் வட்டி வாங்கினேன் சிங்கம்
 தருவோங்குஞ் சிக்கந்தர் மலையில் பாதை
 தன்னில்வெகு திரவியத்தை முடிந்து நாளென்றிந்தேன்
 எழுநா எப்படித் தானே அதிலே
 நலியாது கருங்குருவி நாடாது பணத்தில்
 அப்படி யடித்தேன் துரைதானு எனக்கு
 ஆரடா பணங்காட்டும் மறவனோ யெதிரி
 என்று சொல்லி கான்சாயபு நீலன் நன்றாய்
 எழுதியே காயிதத்தைத் திருப்புவனம் அனுப்ப
 வந்த தொரு காயிதந் தன்னை நல்ல
 வரிசைபெறு வேளாளன் பாத்தேது சொல்வான்
 தளவாயின் இரண்டாவது பதில் கடிதம்
 அடாயிப்படி சொன்னியே கானு நல்ல
 தாக்கடுமொரு யெனாஞ் சொல்லுகிறேன் கேளு
 ருடிக்கிறது பணங்காட்டுக் கள்ளு மறவர்
 எடுக்கிற துடல்கட்டு மொக்குவளை தடிதான்

அடிக்கிறது கரண்டக்கால் பார்த்து நாங்கள்
 பிடிக்கிறது கொண்டைமயிர் தப்பாது சொன்னேன்
 நாங்க எடித்துப் பறியாவிட்டால் எங்கள்
 நலங் கொண்ட காடுமட்டு மடித்துப் பறித்திடுமே
 தங்கியிங்கு வருக நினையாதே உன்னை
 கூடன்த்திலே வீசிடுவே சென்றான்
 இன்னம் பலபல சேதியெழுதி அவனும்
 இயல்பாக வனுப்பினான் மதுரை நகருக்கு
 தளவாய் கடிதம் மதுரைக்கு வந்தது
 வந்ததே மறவருட நிருபம் கானும்
 வாசித்துப் பார்த்து மவனேநு சொன்னானாம்
 கான்சாகிபு மறுமொழி

இத்தனை வீரியல் சொன்னால் பயலே
 இனிமேலுங் கானுதுரை சொல்லுகிறேன் கேளு
 வெத்திலை கொழுந்து கிள்ளஞ்சாதி நீங்கள்
 வேளாவள வம்மிசம் இல்லை^(அ) மனீமார்பா
 மேழி பிடித்ததுவுஞ் சாதி பாரில்
 விளங்கவே யெழுத்தானி பிடித்தெழுதுஞ் சாதி
 நானுங் கொடிக்கால் பார்க்குஞ்சாதி நீங்கள்
 நதிகுல³² மென்றே யிருந்தராஜ்ஜியங்க ஸரியும்
 பட்டோலை யெழுது முங்கள்சாதி உனக்கு
 படை வெட்டத் தெரியுமோ தாண்டவராயா
 இப்படிக் கான்சாய் யெழுதியனுப்ப அதற்கு
 எநிர்நிருப மெழுதுகிறான் தாண்டவ ராயன்

தாண்டவராயன் பதில் கடிதம்

பட்டோலை யெழுதுகிற தென்று நல்ல
 பரிந்குல துரைகானு சொன்னையே வுன்வாக்கால்
 மறநாட் டோலையினா னுன்னை இந்த
 மாமரத்துக் கிளையில் தூக்காமல் விட்டால்
 சந்தர்குல முத்து வடுகையர்^(ஆ) எங்கள்
 சாமியுட வாசல் பிரதானி நானல்ல

^(அ) சிவகங்கை தளவாய் வேளாளன். கான்சாகிபுவும் மத ம. நழுள் வேளாளன் தா
 வேளாளச் சாதியை அவன் கேவி கெம்ப்கிரான்.

32 நதிகுலம் கங்காகுலம் என்று வேளாளன் குலத்திற்குப் பெயர் அதையே ஆற்றின் பெயர்
 என்று கூறுகிறான். மூலவும் எட்டில் ६ முரும் பழகிய வேளாளன் வள் பிடித்தபோர்த்தியிப் பழகியமா
 என்றுதான் கேட்கிறான்.

32ஆ முத்துவுகெள்ள-சிவகங்கைப் பாளையக்காரன் வேலூராக்கியார் கணவள். பிற்காலத்தில்
 மருது கோதர்களை வளர்த்தவள் பிரிட்டிஷ்ரார் எதிர்த்து பீங்கூயால் அழப்பட்டு இறந்தார்.

மீறு புகழ் வேளாள னல்ல சிங்கம்
 விரித்ததுவும் தீவாசுக்கும் பளியுல்ல
 பிடித்ததுவு மெழுத்தானி யல்ல சிங்கம்
 போட்டதுவும் தளகர்த்த மோதிரமல்ல
 விசைய னனுந் தாண்டவ ராயன் நிருபம்
 எழுதியே யனுப்பிவிடக் கானுதுரை தானும்
 வந்த தொரு காயிதந் தன்ன நல்ல
 வரிசைபெரு கான்சாயபு பார்த்தேது சொல்வான்.

கான் பதில் கடிதம்

இந்த மொழி சொன்னையே பயலே நானும்
 இன்னமொரு சம்ரதாயஞ் சொல்லுகிறேன் கேளு நல்ல
 கர்த்தக எமர்ந்திருக்கு மேடை நல்ல
 கருங்கல்லுச் சவுக்கைதனைப் பேர்த்துநான் பார்த்தேன்
 பத்தாயந் தனிற் பண்மிருந்து அதனில்
 பதிவான பட்டயமு மெழுதி யிருந்துதடா
 இரட்டை வெங்கலக் கதவு நிலைதான் அதிலே
 நேராய் கிடக்கு தென்றெழுதி யிருந்துதடா
 இதம் பெறவே சேனைகளைக் கூட்டி அந்த
 எழிலான வெங்கலக் கதவுநிலை யெடுத்தேன் ஆதி
 கதவு நிலையாக வைத்தாண்ட குடும்பத்தை அதிலே
 கர்த்தாக்கள் முன்னதிலே போட்டு யிருந்துதடா
 இதற்கு வகை யேதன்று என்னி நானும்
 இயல்பாக நான்திலே யோசனைகள் செய்து நல்ல
 ஜம்பதுபேர் தச்சர்களை யழைத்து நானும்
 அரை கஷணத்தி லாறுவரிக் கீழிறங்கி
 திரவியத்தைப் பேர்த்தெடுக்கையிலே அதிலே
 திசை மதுரை கர்த்தர்க் கெளுதி யிருந்ததைக் கேள் வாயிற்
 பரமேஸ்வரி மீனாஞ்சுக் கெத்திரே
 படியில் வெகு தங்கப் பாளமிருக்கு தென்றிருக்க வாயிற்
 இப்போது திசை மதுரை மீனாள் தாயே
 எனக்கிந்த திரவியத்தைக் கொடுக்கவேணு மென்றென் அப்போது திசை மதுரை மீனாள் எனக்கு
 அறியவே யொருவயனஞ் சொன்னதைக் கேளு நானும்
 மலைக்காதே துரை கானு நீலா வைத்திருந்த திரவியத்தி லாசையாய் யிருந்தால்

அவனும்

தச்சன் பிள்ளை பெண்பிறந்த மங்கை
தலைசகன் பிள்ளை யுண்டாயிருக்க வேணும்
பிராமணப் பெண் கொண்டுவந்து³³
பொவிவெட்டிப் பொங்கலிட்டு கொடுப்பையே யானாள்
திரவிய மிருக்கிறதை நீயும் கானு
திடமா யெழுகக வென்று வுத்தரவாச்ச
ஆகட்டு மென்று சொல்லி நானும் அப்போ
அனபாக ஆள்விட்டு விசாரித்துப் பார்த்தேன்
நாலுபுறம் ஆள்விட்டுப் பார்த்தேன் அப்போ
நலங்கொண்ட சோழநகர் தன்னி விருந்தாள்
எழுநாறு பொன்னையில் கொடுத்து நானும்
ஏழுபேர் சிப்பாய்விட்டுத் தள்ளிவரக் சொல்லி
நற்பொவி வாங்கிக் கோதேவி என்று
ராசாத்தி கையினால் வெட்டினேன் கானு
திரவியத்தைப் பேர்த் தெடுக்கையிலே அதிலே
செப்புநல்ல பட்டயமு மெழுத யிருந்தத்தா
புப்பவனம் திருப்பு வளமும் உன்னுடைய
புகழான பள்ளியறை மதுரையுடன் சேர்க்கை
தேவர்கள் பூசைபண்ணுங் கோட்டை உன்னுடைய
திருமதுரைச் சேர்க்கையுன் திருப்புவனக் கோட்டை
சிவகங்கை பட்டணமும் நல்ல என்னுடைய
மாணிக்கப் பாத்திபனூர் மதுரையுடன் சேர்க்கை
திருச்சினாப் பள்ளி மடை யெல்லாம் முன்னே
திருமலைக் கர்த்தாக்க ளாண்டிருந்த தேசம்³⁴
இப்படி விபரமா யிருக்க நீயும்
வீணிலே திரிந்தலைந்து போகவே வேண்டாம்
விட்டுவிடு தாண்டவ ராயா சம்மா
வீணிலே பழிபோர்க்க போகாது சொன்னேன்
எட்டு வருஷ கால மானாலும் நானும்
எதிராட்சி திருப்புவனம் வாங்குவேன் பாவி
என்றெழுதி அர்க்காடு³⁵ கையில் கானு
இயல்பா யனுப்பினான் திருப்புவனம் நோக்கி

33. புதையல் எடுப்பதற்கு முன் நரபவி கொடுக்க வேண்டுமென்று நம்பிக்கை இன்னும் விராம மக்களிடம் உள்ளது பல கதைப்பாட்களில் இந்தகைய சம்பவங்கள் கூறப்பட்டுள்ளன. பொவி பவி.

34. இவன் சிவகங்கையிருந்து பிரித்து மதுரையோடு சேக்கமேண்டும் மென்று கேட்கும் ஊர்கள் முன்பு திருமலைநாயக்கர் காலத்தில் மதுரையோடிருந்தனவாம். அக்காரணத்தால் மதுரையைத் தற்காலம் ஆனாம் தனக்கு அவை கொந்தமென்று உரிமை கொண்டாடுகிறான் நான்சாகிடு. 35. அர்க்காடு தூதன்.

தளவாய்பிள் பதில் கடிதம்

வந்ததொரு காயிதந் தன்னை	மூல்லை
வேளாள்ள வாசித்து யோசனைகள் செய்து	
"என்னுடைய ராச்சிய மென்றநித்து	நீயும்
இப்படிக் கெல்லா மெழுதினையே துரையே	
கனமான மகுடமுடி மன்னா	மூல்லை
காராள ணாருவார்த்தை சொல்லுகிறேன் கேளும்	
மதுராபுரி பிறக்கையிலே கானு	எங்கள்
மகா புனிங்க மதுகூடப் பிறந்ததா	
சதுர்மதுரைக் கோட்டை பிறக்கையிலே	மறவர்
சமஸ்தானங் கூடப் பிறந்ததா கானு ³⁶	
மதுராபுரிக் கோட்டை யிலே	இதுவும்
மறவருட மன்னி தென்பார் கேட்டுக்கொள் கானு	
முடிக்கிறாய் சம்பரதாயம் வீணில்	செம்பொன்
முடிமன்னன் திருப்புவனக் கோடிவருமோ	
குடிக்குமோ பூளை யந்தப் பாலை	அதனைக்
குடிக்க வென்று நினைத்தாலும் வலது காலாலே	
தட்டிக் கவிழ்த்திடு வென் கானு	உன்னுடைய
சம்ப்ர தாயங்களை நிறுத்திவிடு சொன்னேன்"	
மன்ன னெனுந் தாண்டவ ராயன்	எழுதி
மதுராபுரி தனக்குனப்பி விட்டா னப்பேர்	
கான்சாகிபு பதில் கடிதம்	
வந்ததொரு காயிதந் தன்னை	அந்த
வள்ளிலெனுங் கானுதுரைப் பார்த்தபோது சொல்வான்	
"அரே பிள்ளை தாண்டவ ராயா	அந்த
ஆண்பிள்ளை கான்சாயபு சொல்லுகிறேன் கேளு	
கெட்டியா யிவ்வயணஞ் சொன்னாய்	சீங்கம்
கிரீடிநான் துரைகானு சொல்லுகிறேன் கேளு	
சிந்தையுடன் மூல்லைமனி மார்பா	அந்தத்
திருப்புவனங் கொடுப்பதில்லை யென்றாயே பாவி	
வந்து நிர்த்தாளியா யடித்து	திருப்பு
வளம் வாங்கி சிவகங்கை கம்பளி விரித்து	

36. மதுரை ராஜ்யம் உண்டாகும் பொழுதே மறவர் பாளையங்களும் தோள்றிவிட்டதாகத் தளவாய் சொல்லுகிறான். இது வரலாற்று உண்மையல்

கெடித்தல மெல்லாங் கொள்ளளயடித்து உன்னுடைய
 அங்காளம்மன் கொத்தளத்தில் வைக்கா விட்டால்
 வீராதி வீர்ரண சூரன் ஜனனல்³⁷
 வெள்ளளக்காரன் வார்த்தெடுத்த பிள்ளையே நானும்”
 மாலாள கான்சாயடு நிலன் தனது
 மைத்துனன் தாண்டவ ராயனுக் கனுப்ப
 வந்ததொரு காயிதந் தன்னை அந்த
 மன்னனெனனும் வேளாளன் பார்த்தேது சொல்வான்
 தளவாய்ப் பதில் கூடிதம்

“போராடத் துணிந்தியே நீகானு நல்ல
 புலிகுட்டி யொருவயணஞ் சொல்லுகிறேன் கேளு
 திருப்புவனங் கோட்டையே யானால் வடக்கே
 திருச்சினாப் பள்ளிக் கோட்டை சீராய் நடந்து
 பருப்பதப் பொன் வெள்ளி யிறங்கி நம்மிட
 பாட்சா நபாபு தன்பேட்டி நான் செய்து
 லாட்டு மேலாட்டையு³⁸ மழைத்து நல்ல
 நலமான நீ^{38அ)} மேல் நெருப்பையு^{38(ஆ)} மழைத்து
 வாட்டமுடன் அலம்பியைக்³⁹ கூட்டி கர்னல்
 மாட்டியன்⁴⁰ மேஜர்துரை ஜன்னலை யழைத்து
 சின்னப் பிரட்டனையுங் கூட்டி நல்ல
 கேமல்துரை முகியாப் பறங்கியை யழைத்து
 ஜென்னல் வெள்ளளக் காரனையுங் கூட்டி நல்ல
 ஜெயம் பெற்ற பிரட்டனையுங் கையோட யழைத்து
 முப்பது பட்டாளத்தைத் திரட்டி நல்ல
 முடிவேந்தன் வண்டியூரில் கூடார மடித்து
 தளவாயின் சபதம்

ஐப்பசி மாதத்திற் குள்ளாக உன்னை
 அனியான புளியமரச் சோலையில் தூக்கா விட்டால்
 நரகுல சிங்கம் நானல்ல பெரிய
 நாலுகோட்டை தளகர்த்த னானல்ல கானும்

37. ஜனரல்

38. லாட்டு, மேலாட்டு-பிரடுக்கள்

38(அ) நீர் - Water இதனை Water என்று கருதி மொழி பெயர்த்துள்ளார்
38(ஆ) Agnew-இதை அக்கிளி என்று கருதி நெருப்பு என்று மொழி பெயர்த்துள்ளார்.

39. அலம்பி-ஆலன்பி, ஆங்கிலேயன் பெயர்.

40. மார்ட்டின் Martin,

தேவர் புகழ் முத்து வடுகைய ராச
 சிங்கமகி முதிகாரி நான்ல் கானும்”
 எழுதியே கான்சாயபுக் கனுப்ப நல்ல

கடிதம் கண்டு கான்சாகிபு சொல்வது
 இயல்பான கான்சாயபு பார்த்தேது சொல்வான்
 வடக்கே நான் போறே னென்று சொல்லி மெத்த
 பதில் கடிதம்

வலுவாகச் சொன்னியேந் தாண்டவ ராயா
 வடக்கேயு மென்னுடைய மனிதன் அதிலே
 வரிசையுட னிருக்கிறான் துரை பெரிய பிரட்டன்
 பிரட்ட னெனாரு தலையிருக்கு மட்டும் சிங்கம்
 பிடிப்பான்டா யெப்படியுந் திசை மதுரைக் கோட்டை
 பிரட்ட னெனாரு தலைபிளந்து போனால் நாளை
 பருந்தெடுத்த குஞ்சல்லோ நபாபு சாயபு⁴¹
 திருக்கினாப் பள்ளி கோட்டை முதலாய் அடித்துத்
 திசை கம்பநாட்டியே தோரணங்கள் கட்டுவேன்
 துரைசிங்கம் சமர்த்தை யறியென்று நல்ல
 துடிவளரும் துரைகானு வாக்காலே சொல்லி
 சொன்னதொரு சேதிகளை யெல்லாம் கானு
 துடியாகக் காயிதத்தில் கண்டே யெழுதி
 வரவிட்டான் சாயபு நீலன் நல்ல
 மங்கையர் வேள் தாண்டவன் மனதிலுட் கொண்டு
 இன்னமொரு யோசனைகள் செய்து நல்ல
 இதமுடனே வேளாள னேது சொல்வானாம்
 கங்கைகுல தாண்டவ ராயன் நல்ல
 கன்னி மாசாவின் மனதறிய வெண்ணி

மாஷாவிற்குத் தளவாய் கடிதம்

“தங்கச்சி மாசாவே கேளு உனது
 தன்களைவன் சேதிகளை கேழ்க்கிணல்யோ தங்காய்
 திருப்புவனங் கேழ்க்கிறான் தங்காய் உன்னுடைய
 கெல்வமுள்ள பாத்திபனூர் கேழ்க்கிறான் தங்காய்

41. பிரிட்டன் என்ற தனபதியின் துணையில்லாமல் நவாபு முகம்மதவிக்கு வலுவில்லை என்று கான்சாகிபு சொல்லுகிறான்.

திருப்புவனம் விட்டு விடுவேன் நாளை
 சிவகெங்கை குடியிருப்பு நிலைக்க வொட்டான் கான்ஸ்⁴²
 என்றெழுதி காயிதத்தை யனுப்ப நல்ல
 இயலான மாசாவும் பார்த்தேது சொல்வாள்
 மாஷாவின் பதில்

“அண்ணேந் தாண்டவ ராயா தங்கச்சி
 அன்பாக வொரு வயனாஞ் சொல்லுகிறேன் கேளு
 சிங்கத்தின் குட்டி நீயண்ணே இதற்குச்
 சிந்தை தனிலே நீங்கள் கவலைகொள்ள வேண்டாம்
 தங்கையாய் நாளிருக்கும் போது உந்தன்
 தலை சீமைக்கொரு நாளும் அழிவுவராது
 சொல்லியும் கானுதுரை வந்தான் எனக்குத்
 தோரணச் சீட்டெழுதித் தருகிறே என்று
 பவளம் போல் சிவந்திடு வாயால் நல்ல
 பைங்கொடி யெழுதினதைத் தாண்டவ ராயன்
 பார்த்துமன மகிழ்ச்சியா யிருந்து நல்ல
 பண்பாகச் செங்கோல் செலுத்திவரு நாளில்
 மதுரைநகர் கான்காயுபு துரையும் அப்போ
 மண்டவிகன்⁴² யோசித்துயேது செய்வானாம்

மாஷாவிடம் கான்காகிபு கூறுவது
 ஏழு மனி வேளையிலே கானு அப்போ
 எழுந்திருந்து மாசாவி னரண்மனைக்குள் வந்து
 முடி மன்னன் துரைகானு சாயுப நல்ல
 மோசமிகு மாசாவை யேறிட்டுப் பார்த்து
 “அடி பெண்ணே துரைமகளே மாசா கான்
 ஆண் பிள்ளையொரு வயனாஞ் சொல்லுகிறேன் கேளு
 மலையாளம் பார்த்து வரவேணும்” பெண்ணே
 மன்னாரு கோவிலும் பார்த்து வரவேணும்
 இப்படி கானுதுரை சொல்ல மாசா

மாஷாவின் பதில்

எறிட்டுப் பார்த்தவனுக் கேது சொல்வாளாம்
 “மலையாளம் போய் பார்த்த பேர்கள் அங்கே
 மாண்டவர்க் ளல்லாமல் மீண்டவர்க் ளில்லை

42. மண்டவிகன்-மதுரை மண்டல அதிபதி, ‘சுபேதார்’ என்று நவாபு அரசாங்கத்தில் அப்பதவியின் பெயர்.

வேசி பெருத்ததும் மதுரை நல்ல
 வெள்ளாட்டி பெருத்ததும் தட்சணையுமிசாமி
 வாசமுட னென் முகம் பாராமல்
 மறுமுகம் மதுரையிலே பார்த்த காலத்தில் சாமி
 மதுராபுரி கோட்டையு மாண்டு நீயும்
 வயணமாய் செங்கோல் செலுத்தவு மாட்டாய்
 எதிராடி வடக்கே பகையாதே நமது
 ஈஸ்பர நாபாபுதூரை சேதி தெரியாதோ
 மேற்கே பகையாதே துரைமகனே அந்த
 விருது பெற்ற ஐதரென்றால் பொல்லாத வண்டன்^{42(ஆ)}
 ஏற்கவே தெற்கே பகையாதே அதிலே
 ஏழுதண்டிக்கைக்காரர் பொல்லாத போக்கர் ^{42(ஆ)}
 கிழக்கே பகையாதே துரைமகனே அந்தக்
 கீழ்க்காட்டு மறவருட சேதிதெரியா தோ
 பழக்கமாயிரு பேருமிருந்தால் நானும்
 படைமதுரைக் கொருநாளு மெதிரோராருவரில்லை”
 என்றுமாசாவும் புத்தி கொல்ல கானு
 இயல்பாக மறுத்துமவனேநு சொல்வானாம்
 கான்சாகிபு கூறுவது

“இப்படி சொன்னாயடி பெண்ணே கானு
 இன்ன மொரு சம்பிரதாயஞ் சொல்லுகிறேன் கேளு
 டப்பைப் பாளையக்காரர் வணங்க விருது
 ராஜகேசரி யென்று ராஜா திரையளக்க
 முனை கொடுத்த பறங்கிமலை கோட்டை தன்னை
 முன்று நாளைப் பொழுதில் வாங்கினே னானும்
 பனங்காட்டு மறவனெனக் கெதிரோ நாளை
 பார்க்கிறே னவன் சமர்த்தை பாரடி பெண்ணே
 பன்னிரண்டு வருஷ மானாலும் நானும்
 பார்த்திபனார் திருப்புவனம் பிடித்திடுவே னென்று
 துடி நகுலன் கான்சாயபு சொல்ல அப்போ

மாஷா கூறல்

திலோர்த்தமை யெனும் மாசா யேது சொல்வாளாம்
 இனி யொருவரு மெதிரில்லை யென்று நீரும்
 இப்படிச் சொல்லலாமோ கான்சாயபு துரையே
 இலங்காபுரிக் கோட்டை யாண்டு முன்னே
 இருந்தானே ராவணன் பத்து சிரசோடே

துளங்கு மகாமேரு தனை யெடுத்தான் அவன்
 துடியான் வாழ்வெங்கே போய்விட்டான் துரையே
 கற்புடைய சீதா தேவியினால் இலங்கைக்
 காவ லழிந்ததைக் கேட்கலையோ துரையே
 அப்படியே மறவரும் பகைத்தால் நம்மிட
 ஆதீன⁴³ந் தப்பாம் வெட்டுபடுஞ்⁴⁴ சொன்னேன்
 மறவ னென்றால் பெரிய வீட்டுக்காரன் அதிலே
 மறவ னென்றாலுடன் பிறந்த பிறவிதா னெனக்கு
 மறவர் மேற்படை யெடுப்பை யானால் நானும்
 மங்கிலியங்க ளெந்துந்தன் மடியின்மேற் போட்டு
 மைந்தனையுங் கையோடே கூட்டி நாளை
 மலையாளம் போய்விடியக் சேருவே னென்று
 மாசாவுங் கோபமாய்ச் சொல்ல நல்ல
 மதுராபுரி கானுதுரை யரண்மனை போய்ச் சேர்ந்தான்
 நடந்ததோர் சேதிக ளைந்துதும் மாசா
 நலமாக வெழுதியே தாண்டவனுக் கனுப்ப
 வஞ்சியர் வேள் தாண்டவ ராயன் அப்போ
 மாசாவின் காயித்ததை வாசித்துப் பார்த்து
 அன்னேரம் வரிசை யூடுப்புகளை நல்ல
 தளவாய் மாஷாவுக்குப் பரிசுகள் தயாரித்தல்
 அன்புடன் மாசாவுக்கனுப்ப வேணுமென்று
 முன்னூறு வுலப்பை மணிசெய்து நல்ல
 முடிமன்னன் கைகொலுக பொன்னாலே செய்து
 வெள்ளியா லுரிக்கலையம் பொன்னாலே செய்து நல்ல
 விலைமதியா வுரிக்கலையம் பொன்னாலே செய்து
 அள்ளியதில் சீனிசர்க்கரை போட்டு நலமாய்
 அடுக்கி யிருப்பது வுரியம் அழகாகச் சேர்த்து
 மங்கை யவளிருந்து விளையாட நல்ல
 தங்கத்தால் பல்லாங் குழியொன்று செய்த
 தங்கத்தால் பலகணை செய்து நல்ல
 தங்கத்தால் ஈர்க்கொல்லி பொன்னாலே சீப்பும்
 மாசாவுக்குச் சீனத்து ரவிக்கை நல்ல
 வச்சிரமணி மூக்குத்தி பொன்னிறாற் செய்து
 மாசாவின் மகனுக்கென்று சொல்லி நல்ல
 வயிடுரியக் குல்லாவில் வச்சரேகக் கல்லழுத்தி

43. ஆதீனம் - ஆட்சி

44. எடுபடும் - கலைந்துபோகும், சூழிந்துபோகும்.

கான்னுக்கு முத்தாலே அங்கி வச்சிரக்
 கல்லிமழுத்த மோதிரமுங் கனக்கவே செய்து
 முளகு சம்பா நெல்லரிசி தனிலே நல்ல
 மூவெந்து பதினெந்து பொறியது யிடித்து
 அழகு சீரகச்சம்பா நெல்லில் அப்போ
 ஆரோமு மரக்காலை யவவிடிக்கச் சொல்லி
 சரியாகச் சர்க்கரை கலந்து நல்ல
 தளமான யாழ்ப்பான பட்டு மெடுத்து
 இருநூறு பொன்பெற்ற பட்டு ஒரு
 இழை யிமழுக்குச் சரிகையினால் குச்சகள் கட்டி
 பாற்பகவு பாலாடு நடத்தி நல்ல
 பண்பான செங்கரும்பு கண்டு பனிரெண்டு
 சேல் போலும் விழிமாசா மகிழ் மதுரை
 திசை நோக்கி யனுப்பினான் தாண்டவ ராயன்
 பரிசுகள் வருவதைக் கான்சாகிடு அறிந்தது
 வருகுது மறவரிட வரிசை என்று
 மதுரைதுரை கான்சாயடு காதினாற் கேட்டு
 தெருவீதி மேடை நடந்து கானு
 திருமலை கர்த்தாக்கள் சாவடியுந்தாண்டி
 சித்திரக் கற்கூடமுந் தாண்டி கானு
 தேவடிவிட் டரண்மனைச் சாவடியுந் தாண்டி
 கர்த்தாக்க ளமர்ந்திருக்கு மேடை அந்தக்
 கருங்கல்லுச் சவுக்கையி லொயிலாகச் சாய்த்து
 நரசிம்ம நாய்க்களை யழைத்து நல்ல
 நரசப்பன் குருவப்பனை வரவழைக்கச் சொல்லி
 திறமிகு கான்சாயடு நீலன் அந்த
 சீனிச்சிராவ்⁴⁵ முரசு வெள்ளைக் காரனை யழைத்து
 படேபடே சாய்பையு மழைத்து மல்லி
 நாய்க்கன் சேகரியை வரவழைக்கச் சொல்லி
 தடமதனன் முத்தழு பிள்ளை நல்ல
 சண்முக வேலாயுத முதலியையு மழைத்து
 தானப்ப நாய்க்களை யழைத்து நல்ல
 தளவாய் முதலி தன்னை வரவழைக்கச் சொல்லி

45. சீனிச்சிராவ் - சீனிவாசராவ். உயர்தா அதிகாரி. முரசு வெள்ளைக் காரன்-மார்க்கஞ்சுத் என்ற பிரெஞ்சுக்காரன்-பீரங்கி செய்தற்காக அழைத்து வரப்பட்டவள். வேறு பெயர்கள் கற்பளைப் பெயர்களாகத் தோன்றுகின்றன அவை வரலாற்றுச் சான்றுகளில் காணப்படவில்லை.

வாய்த்த தொரு மீனாட்சி யையன் தனையும்
வகையாகச் சீக்கிரங் கூட்டிவரச் சொல்லி
பனிரெண்டு துரைமாரைப் பார்த்து கானு
படையெடுப்பை அறிவித்தல்

படை மதுரைச் சாவடியில் சாய்ந்திருந்து கொண்டு
 "நானுள் பனிரண்டு மணி வேளைக் கெல்லாம் அந்த
 பாங்கான திருப்புவன மேற்படைகள் பயணம்
 நாளைக்கு மறவன் மேல்சாரி என்று
 நம்முடைய சேனைகளுக் குறுதி சொல்லு மென்றான்
 அந்த வேளைதனில் மறவருட வரிசை அதுவும்
 வீராக வண்டியூர் செங்க யிலிறங்கி
 தூதுவனை முன்னாலே யனுப்ப அவனும்
 துரிதமா யோடிவந்து மாசாவுக்குச் சொன்னான்
 இதுசேதி மாசாவங் கேட்டு பர
 மேஸ்பரி மீனாட்சியை மனதிலே நினைத்து
 சந்தோஷி மாகியே மாசா அவனும்
 தயாராகி பாப்பாசு காலுக் கணிந்து
 மகளையுங் கக்கத்தி லிடுக்கி மாசா
 வருகிறாள் ராணுவச் சாவடி கடந்து
 சின்னக் கடையுங் கடந்து காலு
 தேவடி விட்டாள் மனைச் சாவடியுந் தாண்டி
 சேர்ந்த கோபுர வாசல் தாண்டி இந்த
 செக மகிழ்ந்துவிடும் வடக்கு வாசலுந் தாண்டி
 மடல் வாழூக் கனி சொரியும் துறை அந்த
 வையை யாற்றுக் கரையில் வந்து நின்றுகொண்டு
 மறவர் பரிசுகளை மாஷா கண்டது
 உடுப்பு வகை வரிசைகளை யெல்லாம் மாசா
 உத்தர ஆற்றுவெவளி கொண்டுவரச் சொன்னாள்
 வருகுதே மறவருட வரிசை அது
 வந்திருக்கும் வேடிக்கை சொல்ல முடியாது
 அதிசயத்தைக் கண்குளிரப் பார்த்து மாசா
 அகமகிழ்ந்து மாணிக்கப் பெட்டியைத் தறந்து
 மாசாவும் வரிசைகளை யெடுத்து அப்போ
 வகையுடனே கண்ணாலே யேறிட்டுப் பார்த்து
 மாணிக்கப் பெட்டியைத் திறந்து அந்த/
 வச்சிர மணிக்கல்லாவை மகன் கலையில் வைக்க

கானனுக் கனுப்பியே முத்தங்கி அதையுங்
 கனமாக வொருத்டில் தானெடுத்து வைத்து
 தங்கத்தின் தொட்டிலை யெடுத்து அதிலே
 தன்மகளைச் சற்று நேரம் போட்டாட்டிப் பார்த்து
 தனக்குத் தந்த முத்து ரவிக்கை எடுத்துத்
 தான் பூட்டிக் கண்ணாலே தானழகு பார்த்தாள்
 செப்பரிய மூங்கிற் குழாய் திறந்து மாசா
 கீனத்துப் பட்டெடுத்து தானுடுத்திக் கொண்டு இனி
 இப்படி யெடுப்புகள் வந்ததற்கு
 என்னதான் கொல்லுவானோ பாதகன் கானன் தாயே
 நன்மைதர வேணுமடி மீனாள் கானன்
 நல்லவாக்கு சொல்லவேணு மீனாட்சி⁴⁶ யென்று
 நடந்து வந்தா எப்போது மாசா கானு
 ராசாதிபதி முன்னே வரும் வேளை தனிலே
கான்சாகிபு கோபம்

கானகத்துப் புலி போலச் சீரி கானன்
 கன சிவந்து பொறி பறக்கப் பார்த்தேது சொல்வான்
 “ஏதி புதுச்சேரிப் பெண்ணே உனக்கு
 இத்தனை யெடுப்புகள் கொடுத்தவர் களாரு
 கனகோப மாகவே கேட்டான் அப்போ
 கன்னியவள் மாசாவு மேது சொல்வாளாம்
 ஆண்டவனே துரைகானு சாய்பே எங்கள்
 அன்னன் தான்டவ ராயன் கொடுத்தனுப்பி வைத்தான்
 மாஷாவு மிதுசேதி சொல்ல அப்போ
 மதனதுரை கான்சாயபு யேது செய்யலுற்றான்
 மகன்தலையி விருந்த குல்லாவை கானு
 வாங்கிவரச் சொல்லிரண்டு கல்லையுங் கழட்டி
 உகந்த சராப்பை⁴⁷ யழைத்து இது
 ஒரு கல்லுவிலை யென்ன பெறுமென்று கேட்டான்
 “அரண்மனை விலையாக விற்றால் ஒன்று
 அறுநாறு பொன்னுக்கு வாங்கலாங் கல்லை

46. மாஷா, கந்தோலிக்க கிறித்தவச்சியாயிருந்து மூஸ்லீம் ஆளவள். ஆவள் மீனாட்சியை வணங்கியிருக்கமாட்டாள். ஆளால் கதை கேட்பவர்கள் இந்துக்கள், எளவே பாடகர் மாஷா மீனாட்சியை நினைப்பதாகச் கொண்டார்.

47. ஒராப் - தங்கம், முத்து, வைரம் முதலிய பொருள்களின் விலையை மதிப்பவன்.

இருகல்லுங் கூடி விளையில் விற்றால் ஒவ்வொன்று
ஏழநூறு பொன்னுக்கு விற்கலா மென்றான்
இப்படி கல் விளையுந் தேசம் அங்கே
இருக்குதோ மறவருட புவனத்தி விழுண்டி
இப்படி கல்லு பெருத்தா விழுண்டி
என்பேச்சை எள்ளாவுங் கேள்ப்பானோ அவன்தான்
அடிக்கிறேன் மறவன்மேல் சாரி நாளை
பிடிக்கிறேன் திருப்புவனக் கோட்டைத்தனை பாதர்
முடிக்கிறேன் சம்பிரதாயம் விழுண்டி என்று
முழுநீல கானுதுரை தழுவவணையிற் சாய்ந்தான்

மாதா கூறல்

பொருப்புலவுந் துரை கானுசாய்பே உந்தன்
புகழ்பெற்ற மனையாட்டி சொல்லுகிறேன் கேளு
திருப்புவனம் வேணுமென்று கேட்டால் நானும்
ஸ்ரீதனம் போல வாங்கித் தருகிறே வென்றான்
இப்படி மாசாவுஞ் சொல்ல அப்போ
இயல்பாக கான்சாயபு யேது சொல்வானாம்

கான்சாகிபு கூறல்

பெண்சாதி மானியந் தனிலே விழுண்டி
பதம் பெற்றதுரை கானு ஆள்வேனோ தேசம்
நாளைக்கே யொரு பளித்தா தீர்த்து நானும்
வாங்குவேன் திருப்புவனக் கோட்டை நான்சிங்கம்
மண்டியே வொரு பளித்தா தீர்த்து நாளை
வாங்குவேன் மறவருட பாத்திப ஞாரென்றான்,
மாலான கானதுரை சொல்ல நல்ல
மங்கையர் சிகாமணி மாசாவுக் கப்போ
கோபங்கள் சொல்ல முடியாது மாசா
குவளை விழி சிவப்பேறி சகைதனிலே நின்று
“இராவணாய் நீவந்து பிறந்தாய் அதற்கு
இராம சாமியாகப் பிறந்திட்டான் மறவன்
சூரணாய் நீவந்து பிறந்தாய் சிவ
சூரணாய் நீவந்து பிறந்தாய்
கோரமிகு கஞ்சனாயப் பிறந்தாய் அவனைக்
கொன்றதோர் கிருஷ்ணனாய் பிறந்திட்டான்
மறவன்^{47(அ)}

47(அ) பூராணங்களில் கதாநாயகர்களான தெய்வங்களின் எதிரிகளை வரிசைப்படுத்தி கான்சாகிபுக்கு உவரைமயாக மாதா கூறுகிறான். இது போலவே மதுராவிஜயம் என்றும் நால் கங்காதேவி மதுரை கல்தான்களைப் பூராணங்களில் வரும் அகர்களுக்கு ஒப்படிக்கிறான்.

துரியோதன னாகப் பிறந்தாய் குரு
 தேசிகன் தருமரைப்போல் பிறந்திட்டான் மறவன்
 அரிய கீசுகன் போலப் பிறந்தாய் அதற்கு
 அதிவீரன் வீமனைப்போல் பிறந்திட்டான் மறவன்
 திறல் விஜயன்போல் மறவன் பிறந்தான் அதற்குத்
 துரியோதனன் போல் பிறந்தாய் திசைமதுரை காக்க
 ஆரோடே பகைத்தாலு முனக்கு துரையே
 அவர்களா லொருநாளுந் தாழ்வு வராது
 மறவருடன் பகைத்த காலத்தில் இந்த
 மதுராபுரி மண்ணுனக்குத் தங்காது சென்னேன்
 மறவ வென்றால் பெரிய வீட்டுக்காரர் மறவன்
 மந்திரி வெள்ளாளன் வெகுதந்திரக் காரன்⁴⁸
 வெள்ளியாய் முளைத்தாலு முளைப்பான் அவனும்
 வெள்ளாள னோடுமெட்டு மெதிர்க்காதே வேண்டாம்
 காராளனுக் கருமை தெரியாது நமது
 கருவை யறுத்திடுவான் தாண்டவ ராயன்
 மாசாவு மிப்படிச் சொல்ல கானு
 கான்சாகிபு கூறல்
 மன்னவனுங் கண்சிவந்து யேது சொல்வானாம்
 “அடுப்புத்த தெரியுமா லவண்டி உனக்கு
 ஆஸ்தான சங்கதிகள் தெரியுமோ பெண்ணே
 சோறாக்கத் தெரியுமடி பெண்ணே” உனக்கு
 துரைகளுட சம்பிரதாயம் தெரியுமோ லவண்டி
 கஞ்சி காச்சத் தெரியுமடி பெண்ணே உனக்குக்
 காவலர்கள் கெடிஸ்தலங்கள் தெரியுமோ லவண்டி
 மிஞ்சிப் பேகவதோ லவண்டி இத்தனை
 வீரியங்க னேதடி புதுச்சேரிப் பெண்ணே
 மாஷாமீது கான்சாகிபு கோபித்தான்
 உருவியே தங்க மாஷாவை கோபித்து
 உறைவிட்டு மாஷாமே லெரிந்திட்டா னப்போ
 இருபது பொன் சுகலாத்து மருந்து நல்ல
 இளாந் துண்டயில் மாசாவுக்குக் காயங்களாசச

48. மறவர்கள் வீரர்கள் - மறவர் தாண்டவராயன் தந்திரி என்று மாண்புமிகு கிரான்.

முகரேட பேச முடியாது	என்று
முகந்திருப்பி மாசாவும் வெளியிலே வந்து	மனதி
அகமான கிரிதனிலே நின்று	மதுரை
லன்பாக மாஷாவும் யோசனைகள் செய்து	மதுரை
தூரோகியின் நன்மை யெல்லா மறிந்தோம்	மதுரை
தேவி நன்மை யினியறிய வேணுமென்று	மதுரை
மீனாட்சிக்குச் சிறப்புச் செய்தல்	மதுரை
வராகி செக்சோதி கெளமாரி	மதுரை
மகமாயி சன்னதிக்கு வந்தனைகள் செய்து	மதுரை
எண்ணூறு பொன்னெடுத்துக் கொடுத்து	மதுரை
ஈஸ்வரி மீனாட்சிக்குச் சிறப்பு செய்யச் சொல்லி	வந்து
முந்தாறு குடந்தன்னீர் கொண்டு	நல்ல
முழுகியே மாசாவும் பட்டுடை யுடுத்தி	நல்ல
மந்தாரை மூல்லை யிருவாட்சி	மீனாள்
மதிழும்பு செவ்வலரி மாலைக னணிந்து	நல்ல
நந்தா குடமல்லி தரித்து	நல்ல
நளினி மிகுபனுகு சவ்வாதுகள் தானணிந்து	
சதுராகக் கோபரங் கடந்து	
சந்திதியில் மங்கையர்கள் தான்குழ வந்து	
மாஷாவின் பிரார்த்தனை	

திருமலைக் கர்த்தாக்கள் நாட்டில்	ஆயி
தேவியாய் வந்தவளே பாண்டியன் மகளே	
சாதியிலே புலைச்சிநான் தாயே	உந்தன்
சந்திதிக் கெதிராக வருகிறே னடியாள்	
மாடு தின்னும் புலைச்சி நான் வாரேன்	என்று
மனதிலே யெள்ளவுங் கவலை வைக்க வேண்டாம்	
கொஞ்மாய் மனதிலே நிலைந்து	ஆயி
கோபித்துக் கொள்ளாதே பாண்டியன் மகளே	
வஞ்சக மனதில் நினையாதே	பெற்ற
மாதாவு நீயுந்தான் மதலை நாண்டியாள்	
துரைகானு பங்கிலே நீயிருந்தால்	எனக்கு
துடியாக வலதுபுறஞ் சொல்ல வேணுந்தாயே	
இரவிகுல ⁴⁹ மறவர் பங்கி விருந்தால்	எனக்கு
இடதுபுறஞ் சொல்லென்று கேட்டாளே மாசா	

49. மறவர்குலம் ஆரியகுலம் என்று மாண்பு சொல்கிறான்.

தெண்புறத்தில் சொல்லாத படிக்கு மீனாள்
 திருவிருப்பில் இடதுபக்கங் கெவுளியது சொல்ல
 என்மனது போலேயடி மீனாள் தாயே
 இருந்ததுவுன் மனது பாண்டியன் மகளே
 என்று சொல்லித் திரும்பியே மாசா தனது
 எழிலான மாளிகையினுள் வந்து சேர்ந்து
 விரும்பி துருமர்க்கார முத்தை அழைத்து
 மிக்கதள கர்த்தனுக்கு விரைந்தெழுதலுற்றான்.
 மாஷா தாண்டவராயனுக்கு எழுதிய கடிதம்
 ஆடுமாடு பதனமடா அண்ணே உனது
 ஆண்டவன் துரைமகன் பத்திரிஞ் சொன்னேன்
 மாடு தின்னும் புலைச்சி நான்னனே என்னை
 மார்க்கமா யுறவென்று நம்பினேயே அண்ணே
 சொல்லாத சேதியெல்லாஞ் சொன்னேன் அந்தத்
 துரைமுடன் கானனுக்கு விசவாச மில்லை
 பொல்லாத முழுமூடன் கானன் நானும்
 புத்தி சொன்னால் கேழ்ப்பானோ கேழ்க்கவே மாட்டான்
 கான்னை ஜெயித்திட்டா லண்ணே உனக்கு
 கலக்கங்க.. ளொன்றுமில்லை மணிமார்பா
 குறிப்பாக வெள்ளாம் வருமுன்னே அனை
 கோலிக்கொள் வடக்கு சென்று நபாபிடத்திற் சொல்லு
 என்னை நம்பி நீயிருக்க வேண்டாம் உனக்
 கியன்றபடியார் மூல்லைத் தாண்டவராயா
 மனது ரம்மியமாக வெழுதி மடித்து
 மாரியர்க் கார்கையில் கொடுத்தனுப்பி வைத்தாள்
 மாரியெனும் அக்காரும் வாங்கிக் கொண்டு
 மணலூரு தாண்டியே திருப்புவனஞ் சேர்ந்து
 மண்டலீகன் கொலுவுக்கு முன்னே வைத்து
 வகையாகச் சேதி சொல்லி கும்பிட்டு நின்றான்
 மாசாவின் காயிதத்தைப் பார்த்து அந்த
 மந்திரி தாண்டவ ராயன் சந்தோஷப்பட்டு
 மருமகளே கைலாசப் பிள்ளை தங்கை
 மாசாவின் காயிதத்தை வாசியென்று சொன்னாள்
 மருமகனுங் காயிதத்தை வாங்கி அய்யோ
 வாசிக்கத் தளகர்த்தன் காதாரக் கேட்டு

தாண்டவராயன் சிந்தனை

சிங்க மேயர்க் காரமாறி

சேதி நான் வேளாளன் சொல்லுகிறேன் கேளும்
தங்கச்சி யென்றல்லோ யிருந்தேன் எனக்குச்

சுத்ராதி யானா⁵⁰ளே திசை மதுரை மாசா
மைத்துனன் என்றல் லோயிருந்தேன் எனக்கு

மாத்தானாய் வந்தானே மதுரைத் திசைகானன்
துரிசா^{50(அ)} உன்னுறவு பகையாச்சே என்று

சொல்லு போமோ சாவுக்குள்ளே பலிமாறி
இனிமேலுந் திருபுவன மிருந்தால் நம்மை

இருக்கொட்டான் வடக்கே தாண்டக் கேவனுமென்று
தனிவீர் தாண்டவ ராயன் அந்த

கஷணத்திலே பயன் மென்றுதன் கேளைக் குரைத்து
மாப்பிள்ளை கப்ரமண்ய தேவா ஒரு

வாரத்தை நான் வேளாளன் சொல்லுவேன் கேளு
தப்பாமல் திருபுவனந் தனிலே நீங்கள்

தயாரா யிருக்க வேணுங் கானுதுரை வரு வான்
தளவாய் ஆற்காடு செல்லுதல்

ஆற்காடு போரேன் தம்பி ஆறு

மாசமோ ஆறு வருஷமோ தெரியாது
மார்க்கமாய் நான் வருமட்டும் நமது

மறவர் திருப்புவனம் பத்தீர மென்று
உறுதிகளும் வெகுவாகச் சொல்லி அந்த

உத்தமனுங் குதிரைமேல் சீனிவைத் தேறி
நடந்திட்டான் தாண்டவ ராயன் அந்த

நாழியிற் சிவகங்கைப் பேட்டை வந்து சேர்ந்தது
தடம்பரவும் பொன்மலர் செய்து நல்ல

தங்க மலர் வெள்ளி மலர் தன்கையி லெடுத்து
விருதுரண பேரிகை முழங்க குதிரைக்

மேலிட்ட நகப்பத்துங்கா முழங்க
இருப்பும் வென்கவரி வீச நல்ல

எறியீட்டி வெடிக்காரர் முன்னே நடக்க
சுத்திக் குடைக்காரர் சூழ குதிரைக்

காரர்படை வீறுடனே கடல்போல் நடக்க
வெறி வெண் சாமரைகள் வீச முல்லை

வேளாளன் புறப்பட்டான் சொல்ல முடியாது

50. சுத்ராதி - சுத்துரு, விரோதி.

50 (அ) துரிசா - விரைவாக

மிக்காஞ்சிரங் காலுங் கழுத்து	நல்ல
வீராள நால்கோட்டை சோழபுரந் தாண்டி	
ஒலக்கூர் மைதானந் தாண்டி	நல்ல
உத்தாருந்தபட்டி ஒப்பமுந் தாண்டி	
அரளிக்கோட்டை யாசாரந் தாண்டி	அந்த
ஆஸ்தானந் திருக்கொடியர் மைதானந் தாண்டி	
திறல் விஜயன் தாண்டவ ராயன்	அப்போ
தீக்கிரம் வயிரவன் பட்டி போய்ச் சேர்ந்து	
சலுகைப் பெரியுடை ⁵¹ யானீஸ்ர	நல்ல
சவர்னகர் மிகன்முத்து வடுகையன்	
சிவகங்கை மன்னானாக் காணல்	
சந்திப்பு கொடுக்க வேழுமென்று	துரைக்குத்
தயாராகப் பூப்பந்தல் போட்டிடச் சொல்லி	
மஞ்ச தவழ் களிவாழை நாட்டில்	நல்ல
மகர தோரணங்கள் கட்டி மாங்கன்னிகள் தூக்கி	
அஞ்சுக்குப் பஞ்ச மெத்தை விரித்து	அதிலே
பாங்கான திண்டொன்று கொண்டு வைத்து சாத்தி	
இச்சை பெற சல்லாலை விரித்து	நல்ல
இதமாக வொப்புறப் பன்னீர் தெளித்து	
வண்ணம் யுடன் சோடித்து வைத்து	சக
மண்ட லேஸ்வரன் துருவன் முத்து வடுகையன்	
கண்டவளர் விழுதி தணைப் பூசி	நல்ல
கஸ்தூரி பொட்டுஞ் சவ்வாதுந் தரித்து	
ஒருபிடி பூறுல் துலங்க ⁵²	நல்ல
உத்திராட்சப் பொன் கிளையூஞ்ச விட்டாட்ட	
மறுமுத்துத் தாழ்வந் துலங்க	காதில்
மோடியுடன் மரகதக்கல் கடுக்கனு மின்ன	
இருக்கை யிலுந் தவங்களை யிலங்க	சிரசில்
ஸரைந்து முத்து கொண்டை பாகையுந் துலங்க	
பூவாலே பந்தலபோட்டு	நல்ல
பூலோகத் தேவேந்திரன் வெளியில் வருகையிலே	
வடக்கு நடக்க கிடுகிடென்றத்திர	
வாங்கா ^{53/54} வலம்புரிச் சங்கு நின்றாத	

51. பெரியுடையன் - பெரிய உடையத் தேவர்.

52. மாங்கா குல ஜமீன்தார்களுக்குப் பூஜை கிடையாது

52/53. துலங்க - சின்னம், வாங்கா என்பன வாத்தியங்கள்.

இடிபோலப் பேரிகை முழங்க	நல்ல
இசையான சங்கீத மேளந் துலங்க திடமுடைய நகுலா பராக்கு ⁵³	உலகில்
தேவ தேவேந்திரா தீரா பராக்கு வடக்கரைப்புவி பெரிய வுடையார்	தேவர்
வங்கிஷம் ⁵⁴ விளங்க வருமாலே பராக்கு	பூலோக
இப்படி கட்டியங் கூற வந்திர னாதிபதி கொலுவந்து சேர்ந்து	
கெற்புவி முத்து வடுகையா	பாதர்
கிரீஷ்காலு சேர்ந்தவுடன், தாண்டவ ராயன்	
திருப்பாகரை தனக்கு வந்து	வெள்ளி
செம்புதனில் சுத்த ஜலமதை மொண்டு கொண்டு	
திருப்பாகரை யினத கடந்து	துரை
தேவேந்திரன் கொலுவில் சென்று தளகர்த்தன்	
ஒருபிடி வராக னொருதட்டில்	கொட்டில்
உத்தமன் தளகர்த்த னிருகையி லேந்து	
துருவ னெதிரில் திஷ்டி ⁵⁵ சுத்தி	அதைச்
சூற்றியெறிந்து மூல்லை தாண்டவராயன்	
வேதமொரு முரையோர்கள்	துரையை
வேளாளான் மூன்றுதரஞ் சுற்றிவந்து நின்று	
பாதமதில் பன்னீர் சொரிந்து	பின்
பட்டிழழ பீரமது தானே துடைத்து	
தங்கமலர் வெள்ளி மலரெடுத்து	வரை
சாமியுட பாதத்தில் தானுஞ் சொரிந்து	
செங்கை குவித்தே மூல்லை மார்பன்	நல்ல
செகமண்ட லேஸ்வரன் திருவடி தனியே	
முத்துவடுகன் - தளவாய் உறையாடல்	
திடிரன்று யிருகையால் தாங்கி	துரை
சீர்பெற வாகீர்வதித் தெழுந்தி ரென்று சொல்லி	
மோதிரக் கையினாலே தாங்கி	அண்ணே
முடிமன்னா காராளா சொல்லுகிறேன் கேளு	
வயதுக்கு முத்தவன் நீயன்னே	என்னே
வளங்கமாய்க் கும்பிடுதல் ஞாயமல்ல சொன்னேன்	

53. பாக்கு - இது எச்சரிக்கைக்காரர் கூறுவது.

54. வங்கிஷம், வங்கிசம் (பா.வ) அரசர் மூன்னிலையில் கட்டியக்காரர் கட்டியம் கூறுவது.

55. திஷ்டி - கண்ணாறு. திருஷ்டி, வராமவிருக்க.

முடி சாய்த்துத் தாண்டவ ராயன்	தூரை
முத்து வடுகையரது பாதத்தில் வீழ்ந்தான் ⁵⁶	
முத்துவடுகைன் தளவாய் உரையாடல்	
திடெரன்று யிருகையால் தாங்கி	தூரை
சீர்பெற வாசீர்வதித் தெழுந்திரென்று சொல்லி	
மோதிரக்கையினாலே தாங்கி	அண்ணே
முடிமன்னா காராளா சொல்லுகிறேன் கேளு	
வயதுக்கு முத்தவன் நீயன்னே	என்னை
வணக்கமாய்க் கும்பிடுதல் ஞாயமல்ல சொன்னேன்	
ஆதிக்கந்திலை நிறுத்தி வைத்தாய்	அண்ணே
ஆஸ்தானம் நிலை நிறுத்தி வைத்தவனே நீதான்	
என்ன சங்கதி கொண்டுவந்தாய்	அண்ணே
எந்தனுக்குச் சொல்லென்று கேட்டாரே தூரையும்	
ஆண்டவனே முத்து வடுகையா	உன்து
அடிமை நான் காராளன் சொல்லுகிறேன் கேளு	
உணைக் காண வந்தவகை	சாமி
உள்ளபடி வேளாளன் சொல்லுகிறேன் கேளு	
திருக்சினாப் பள்ளி கோட்டை தனிலே	யிருந்து
திசை மதுரைக் கோட்டைக்கு வந்தானே கானன்	
நெல்லூர் சிராப்பள்ளியிலிருந்து	கானன்
நேர்தெற்கே வடமதுரைக் கோட்டை வருகையிலே	
வரும்போது கும்தானென்று வந்தான்	அந்த
மதுரைக்கு வந்தபின்பு கானுதுரை யானான்	
அவனை மைத்துன னென்று றவாடி	அவன்
மாசா தனைத் தங்கையென் ரெற்னனி	
உடுப்புகள் வெகுவாகக் கொடுத்தேன்	அந்த
உலோபியாங் கானனுக்கு விசுவாச மில்லை	
கட்டாத வடுப்பைக் கட்டியனுப்ப	தூரையே
கானனுக் கெவ்வளவும் விசுவாச மில்லை	
திருப்புவனம் விட்டு விடுவேன்	
சிவகங்கை குடியிருப்பு நிலைக் கொட்டான் ⁵⁷	கானன்
இப்படி தாண்டவ ராயன் சொல்ல	நல்ல
இயல்முத்து வடுகையருஞ் சொல்வார்	
வேனு மென்று கானுதுரை கேட்டால்	அண்ணே
வீணிலே சனியனை யிழுக்காதே வேண்டாம்	

56. ராஜாவென்று பட்டம் பெற்ற ஜீன்தார்களைப் பிறர் வணங்கும் முறை மேல்
10 விரிகளில் கூறப்பட்டது.

⊗ நிலைக்கவாட்டான் : (பா.வ)

நாலு கோட்டை கொம்புமே போதும் அந்த
 நலங்கொண்ட பாத்திப்பனூர் விட்டுவிடு மென்றார்
 மேலு மவனுடனே பகையாதே சன்டை
 மேற்கொண்டு மவனுடனே யெதிர்க்க முடியாது
 எந்தெந்தச் சீமை கேட்டாலும் அவனுக்
 கில்லை யென்று மாத்திரஞ் சொல்லாதே வேண்டாம்
 மாபோசன் மதுரையுடன் சேர்க்கை திருப்பு
 வனக்கோட்டை விட்டுவிடு மதிமந்திரி யென்றார்
 இப்படித் துரைமகனுஞ் சொல்ல நல்ல
 இயப்பாக வேளாள னேது சொல்வானாம்
 போபோ பேய் கொண்ட துரையே உமது
 புத்தியு மிம்மட்டோ முத்து வடுகையா
 கண்டு விரிவிடக் கொடுப்பேனோ சாமி
 துரைவாசல் மதிமந்திரி யதிகாரி யடியேன்
 கண்டறியு முனத்திமை சேதி என்று
 காராளன் சொன்ன மொழி காதாரக் கேட்டு
 இப்படித் தயிரியங்கள்^க சொன்னாய் அன்னே
 எப்படி யவனைச் செய்க் கொள்வை யென்றார்
 அப்போது மூல்லை மணிமார்பன் சிங்கம்
 ஆண்டவன் முகம் நோக்கினயேது சொல்வானாம்
 ஆற்காடு நானுமிப்போ கடந்து நல்ல
 அளவைர் புகழ் நபாபுதனைத் கண்டு சந்தித்து
 தாக்கவே படை திரிட்டி அந்த
 சந்தனன் துரை பெரிய பிரிட்டனையுங் கூட்டி
 மேசர் கிரீட முசலாவி கானன்
 மேசர் துரை முசலியர் பறங்கியையு மழைத்து
 ஆவணி மாதத்திற் குள்ளாக அவனை
 யனவோருமறியவே தூக்காமல் விட்டால்
 என்பேரு தாண்டவ னல்ல சிங்கம்
 எடுத்ததுவுந் தளகர்த்த மோதிமுமல்ல
 பிடித்ததுவு மெழுத்தாணி யல்ல பாதர்
 போட்டதுவுந் தீவாக்க கம்பளியு மல்ல
 நன்னகர் சிறந்தபுவி போற்றும் நல்ல
 நாலு கோட்டை தளகர்த்த னானல்ல வென்றான்
 ஏற்கவே வீரியஞ் சொன்னாய் அன்னே
 இதற்கு நான் மறுவயனாஞ் சொல்லுகிறேன் கேளு
 ஆற்காடு போகிறது அன்னே எனக்கு
 அன்பாகத் தோற்ற வில்லை தாண்டவ ராயா

துலுக்களை நம்பலாமோ அண்ணே அந்த
 துரோகி பறங்கிகளை நம்பவுங் கூடாது
 மேலுக்கா யிதுவரைக்கு மிருந்தோம் அம்மா
 விருதாவிலே வடக்கே போகிறா யன்னா
 கொன்ஞதான் பெருத்திருக்குந் தேசம் அதிலே
 குடிமெத்த வுன்டு திருச்சிராப் பளியில்
 ஏழரை வருஷத்துப் பகுதி நாமும்
 என்னளவும் வடக்குமுகங் கொடுத்தனுப்ப வில்லை
 போன நாழியிலே நபாபு உள்ளெப்
 பிடித்தல்லோ பாராவில் போடுவா சென்றான்
 மகானு பாவா முத்து வடுகையா உனது
 மதிமந்திரி பிரதாபஞ் சொல்லுகிறேன் கேளு
 காலாலே முடிவேணாரு முடிச்சு அதனைக்
 கையினால் விழித்தால் தானவன் தான் நவாபு
 மாலான மும்மதலி சாயபை பொன்
 மலைவெளி யிருந்து வந்து பேட்டியுஞ் செய்து
 அவனிடத்தில் வெகுமதியும் வாங்கி சாமி
 அவன் செவியை நான் பிடித்தாட்டு வேனென்றான்
 கவனமுடன் மூல்லை மனிமார்பா வடக்கே
 கனமுடனே போய்வர யோசிக்கிறாயன்னே
 ஆர்க்காடு போனவர்க் கூன்னே கொழுத்த
 யானைவாயில் கொடுத்துத கரும்பல்லோ⁵⁷ மந்திரி
 மண்ணைத் தானாண்டவர்க் கூன்னே இந்த
 மண்ணிலுங் கோடியடா மூல்லை மனிமார்பா
 என்றைக்கு நிச்சயமோ அன்னா இப்போ
 என்மனதுக் கெவ்வளவுஞ் சம்மதிக ஸில்லை
 எந்தெந்தத் தேசங் கேட்டாலும் அவனுக்
 கில்லை /யென்று மாத்திரஞ் சொல்லாதே வேண்டாம்
 இந்த மொழி சொன்னீரே சாமி தேவர்
 இப்படியோ செங்கோல் செலுத்தவே போற்றி
 ஒருகாச செலவழிக் காமல் சாமி
 உனத்திமை திசைமதுரை பிடியாமற் போனால்
 தரும குணமுத்து வடுகையா உமக்குத்
 தலையான பிரதானி யாவனே வென்றான்
 என் வார்த்தை கேளாமற் போறா யுன்னை
 என்றைக்கு காண்பேனோ மூல்லை மனிமார்பா
 சாமியுட திருநாமந் தன்னை அடியேன்
 தலையின் மேல் வைத்துக் கொண்டு ஆற்காடு சென்று

57. பழமொழி, யானை வாய்க் கரும்புபோல.

திசைகட்டு ஒருக்டாய் கட்டி நாளெனத்
 திருப்புவனத் திசையாகப் பாளையங்கை கூட்டி
 மறவருட தளகர்த்த னென்று இந்த
 வையக முழுமுதுமெனக் சொல்ல வேணுமென்றான்
 ஆற்காடு போகிற போது நல்ல
 ஓக்காகப் போவென்றார் முத்து வடுகையர்

தளவாய் முத்துவடுக்நாதனிடம் கூறுதல்

சிங்கமே கவுரி வல்லையா⁵⁸ ஒரு
 சேதிநான் வெளாளன் சொல்லுகிறேன் கேளு
 உரியிரிசி பஞ்ச காலத்தில் கெவுரி
 ஒருகோடி ஜனத்தையும் ரட்சித்த நாதா
 ஒற்றைக் குதிரை யேறாதே சாமி
 உள்கற்றுக் காட்டுவழி மிஞ்சி நடவாதே.
 நான் போயி வருமட்டுந் துரையே நம்முட
 நாயகன் காளையார் கோயி விருக்க
 இவிடத்தி விண்ண மிருந்தால் நாளை
 மோசங்கள் வந்துவிடு முத்து வடுகையா
 சொல்லிய வாய் முடுவதற் குள்ளே அப்போ
 துரைமகனும் அண்ணன் முகமேறிட்டுப் பார்த்து
 முத்துவடுகன் தளவாயிடம் கூறுதல்

அண்ணாவே தாண்டவ ராயா இப்போ
 அன்பாக வொரு வயணஞ் சொல்லுகிறேன் கேளு
 இவ்விடம் விட்டு ஆற்காடு போனால் உன்னை
 என்றைக்குக் காண்பேனோ தாண்டவ ராயா
 பொன் மிகுந்த திருச்சினாப் பள்ளிக்கு நீயும்
 போகிறையோ உன்னழகு பார்க்கவேணு மென்று

முத்துவடுகன் பரிசுகள் வழங்குதல்

ஆண்டவன் முத்து வடுகையார் அந்த
 நாழிகையில் காளாஞ்சி கருப்பனை யழைத்து
 ராயப்பன் சேருவை யழைத்து அப்போ
 நலவங்கொண்ட யாளைத்தனைக் கொண்டுவரச் சொல்லி
 நேயமுடன் சித்திரங்க ளெழுதி அதிலே
 நேராகப் பூசக்கிர அவதாவும்⁵⁹ வைத்து

58 முத்துவடுக்நாதனுக்கு மறுபெயர்.

59 ஊவடா (உருது) அம்பாரி. கெக்காக - ஆடம்பரமாக (உருது)

முத்து நாய்க்களையு மழைத்து	நல்ல
முடிமன்னன் பொக்கிஷி வீட்டைத் திறந்து	
உக்கிராண வீட்டைத் திறந்து	ஒரு
பெட்டியைத் திடீரென் ரெடுத்துவரச் சொல்லி	
வச்சிர மனிப் பெட்டியைத் திறந்து	அப்போ
வரிசைகள் வெளிதனிலே திடீரென் ரெடுத்துப்	
பத்துப் பொன் பொன் போருவை யெடுத்து	நல்ல
பச்சைக் கடுக்களொடு பாகை ⁶⁰ யுங் கொடுத்து	
தங்க வளை முன்கை முதாரி	பசந்
தங்க மோகன மாலை சரப்பளி கொடுத்து	
துங்கமிகத் தகட்டு நிலையங்கி	நல்ல
துதிபெறு வெள்ளாளனுக்கு வெகுமதிகள் செய்து	
அழகு நான் பார்க்க வேணுமன்னே	சந்றே
ஆனை மேல் நீயேறி வாவென்று சொன்னார்	
தளகார்த்தன் வெகுமதிகள் வாங்கி	வெகு
தளத்துடனே யானைதனை முன்றுதரஞ் சுற்றி	
நேராய்ச் சலாம் வாங்கி நின்று	அப்போ
நேரில் நிற்கு முத்து வடுகையரைப் பார்த்து	
முத்துவடுகள் பேசியது	
மெத்தவெகு துடித்தனஞ் செய்யாதே	நம்மிட
மேனாட்டு கள்ளாருட னெதிர்த்து பகையாதே	
பேட்டி நான் செய்துவரு மட்டும்	நல்ல
பேரான சின்னையா நல்லன்னே தேவா	
தெற்கு தென் பாரிசந் தனிலே	நல்ல
திடமாக யானை கட்டுங் கல்லுக்கு மேற்கே	
சாருநிகர் மேல்வீடு தன்னில்	முத்துக்
கவர்ணகாமி மகன் கொலுவினி விருந்தார்	
வலுவீர கெம்பீரா பராக்கு	என்று
மதிமந்திரி யானை மேவிருந்து கும்பிட்டான்	
ஆண்டவனே முத்து வடுகையா	என்று
அரசர் புகழ் காராளன் கும்பிடும் போது	
சலுகைப் பெரியுடையா என்ற	ராஜ
கவர்ணகாமி மகன் முத்து வடுகையன்	
முத்துவடுகருடன் பேச்சு	
உத்தரவு மூல்லை முத்துவடுகள் மனிமார்பா	இப்போ
உன்னழகு கண்ணாலே பார்த்தேன்டா அன்னே	

செத்தாலு மோட்ட முன்னு அண்ணே என்று
 திருஷ்டி ஈற்றி போய்வாரு மென்று சொன்னா ரப்போ
 தீரனும் போய்வா வென்றுரைக்க அப்போ
தளவாய்ப் பயணம்

திருப்பினான் பாளையந்தனை தாண்டவ ராயன் நல்ல
 கட்டியம் பராக்கென்று கூற கண்வளரும் வயிரவன் பட்டியுந் தாண்டி
 திருபத்தூர் சீதேவி தாண்டி வளர்
 சிரா வயலுடன் மருதங்குடி கடந்து
 சிராவயல் ஒப்பமுந் தாண்டி தனது
 திருவளருங் குன்னக்குடி வந்தங்கே சேர்ந்து

குள்றக்குடி முருக்கனை வணங்கல்

ஐம்பது பொன்னெடுத்துக் கொடுத்து நல்ல
 ஆண்டவன் குமரகுருக்குச் சிறப்புச் செய்யச் சொல்லி
 மந்தாரை மூல்லை யிருவாட்சி நல்ல
 மகிழும்பூ குடமல்லி சாத்தென்று சொல்லி
 வெள்ளிமலர் பொன்மலருஞ் சாற்றி நல்ல
 விதமான வில்வமல ரர்ச்சனையுஞ் செய்து
 தாண்டவ ராய தளமந்திரி நல்ல
 தயிரியமாய் கும்பிட்டு ஏது சொல்வானாம்
 வடக்கே நான் போய் வரலா மென்றால் கவாமி
 வலதுபுறங் கெவளியது சொல்லவேணும் சவாமி
 வடக்கே நான் போகலாகா தென்றால் சவாமி
 இடதுபுறஞ் சொல்ல வேணுமென்றான் வேளாளன்
 கேட்டுவாய் மூடுவதற் குள்ளே நல்ல
 கெம்பீரமாய்த் தெட்சன முத்தரவு மாச்ச
 சவாமியி னுத்தரவு தன்னை நல்ல
 தளமந்திரி தாண்டவன் மந்தாணியில் முடிந்து
 சந்தோஷமாய் வெளியில் வந்து நல்ல
 தாண்டவ ராய தளமந்திரி மகிழ்ந்து
 வையாபிரிக் கரையினி லேறி மண்ட¹
 லாதிபதி தீவாசச் கம்பளியி விருந்து
ராமநாதபுரம் தளவாய்க்குக் கடிதம்
 தம்பி தாமேதரம் பிள்ளை இப்போ
 தயிரிமா யோரு சேதி சொல்லுகிறேன் கேள்ளு

வம்பனாம் சின்ன மறவனோலை உனக்கு
 வருதென்று சந்தோஷம் கொள்ளாதே அண்ணே
 வனஞ் சிறந்து வரப்பறிந்து போனால் அந்த
 வாய்க்காலும் நிற்குமே அல்லிகுல மன்னா
 உன்சீமை யழிந்து நவாபு கையிலே நிலைத்து
 இருக்குமோ உன்சீமை ராமநாத புரந்தான்
 சிவகங்கை பேட்டை போகையிலே நிலைத்து
 நிற்குமோ உன்னுடைய ராமநாதபுரம் கோட்டை
 மலைக் கோட்டை துருவ மதிலிருந்து நமது
 மதுராபுரிக் கோட்டைக்கு வந்தானே கானன்
 மதுரைவளர் கான்சாயபு துரையே நானும்
 மைத்துன வென்று சொல்லி யோப்பாரி பிடித்து
 மாசாவை தங்கை யென்று சொல்லி இப்படி
 மரியாதையாய் நானும் யோசித் திருந்தேன்
 என்ன வுபசாரங் செய்தாலும் அவனுக்
 கெள்ளாவும் மனதிலே விசுவாச மில்லை
 நிலையான திருப்பு வனமும் உன்னுடைய
 நேரான பார்த்திபனூர் கேழ்க்கிறான் கானன்
 உன்னுடைய திருச்சினாப் பள்ளி சீமை
 யொருமிக்கக் கேழ்க்கிறான் கான்சாயபு நீலன்
 ஆற்காடு நவாபை யழைத்து வந்து அவனை
 அடிக்க வேணும் திசைமதுரை பிடிக்க வேணும் தம்பி
 இவ்வோலை கண்ட நாழிக்கு தம்பி
 எழும்பிநீ குன்னக்குடி வராமலே போனால்
 நவாபை நானழைத்து வரும்போது எல்லோருமாக
 நகைக்கவே யுன்சீமை முதற் கொள்ளை யடிப்பேன்
 என்று சொல்லி காயிதத்தை யெழுதி அப்போ
 இருபோர்க் கார்கையில் கொடுத்தனுப்பி வைத்தான்
 மண்டலம் புகழ் நகரந் தாண்டி கல்வி
 மருவு பகலுறவாடி செங்கமடை தாண்டி
 ஆனந்த ராயனூர் தாண்டி கல்வி
 அழகான வடக்கூர் யஜனூர் தாண்டி
 சீரான ஆண்டங்குடி தாண்டி நம்மை
 சிறந்தோங்குங் காலனூர் தன்னையுங் கடந்து
 ராமநாதபுரக் கோட்டை தனிலே நல்ல
 தாமோதரம் பிள்ளை கடிதத்தை வாசித்தான்
 நராதிபன் நல்ல தாமோதிரம் பிள்ளை யரண் மணனயில்
 சவுக்கையிலே தாமோதரம் பிள்ளை அப்போ

தயவாக திண்டுமேல் சாய்ந்திருக்கும் போது
 காயித்தை கொண்டுவந்து அர்க்காரன் நல்ல
 களமிகு தாமோதரம் பின்னை முன்வைத்தான்
 வாசித்துக் கண்ணாலே பார்த்து ஓலை
 வக்கணை யெலா மறிந்து மனமுருகிக் கொண்டு
 யோசித்து பின்னு மவனு மெழுந்து தளவாய்
 ஒரு நொடியில் தாய் பாதத்தில் விழுந்து கும்பிட்டு
 ஆத்தானே தாயே மாதாவே இதற்கு
 ஆலோசனை மறுவயணஞ் சொல்லென்று கேட்டான்
 பூத்தமலர் திரிலோக மாதா நமது
 புனிதகுண பின்னையை யேறிட்டுப் பார்த்து
 நாளென்ன சொல்வேண்டா தம்பி நமது
 ராம நாதனிடஞ் சென்று கேளுபோ வென்றான்
ராமநாதபுரம் பயணம்
 போவென்று சொன்னவுடன் தளவாய் நல்ல
 புகழ் பெற்ற ஆசார வாசலது தான்டி
 சீரான பின்னை மடந்தான்டி நல்ல
 சிறப்பாக மண்டபம் தோணிரைத்து வந்து
 இரா முழுதும் நித்திரை செய்து நல்ல
 நற்பாலன் விழுந்துபின் தோணிமே லேறி
 சிங்க மெனும் தாமோதரம் பின்னை அந்த
 கஷணத் திலேயே ராமேஸ்வரம் தனக்கு வந்து
 ராம விங்கத்தை பூசை செய்து ராம
 நாயகர் பாதமதில் தெண்ட னிட்டு
 வடக்கே நான் போக வேணுமென்று நானு
 மனதாக விருக்கிறே னுன்னுடைய தொண்டன்
 திடத்துடன் வடக்கே போக வென்றால் எனக்குத்
 தெட்சனஞ் சொல்ல வேணும் சீரான கெவுளி
 வடக்கே நான் போக வேணுமென்றால் எனக்கு
 இடதுபறந் தெட்சனஞ் சொல்ல வேணுமென்றான்
 செயலாகும் வடக்கே போவென்று ராமர்
 திருவுறுப்பில் தெட்சனங் கெவுளியது சொல்ல
 இயல் ராம ருத்தரஞ் சொல்ல டில்லி
 எம்சேதுபுரம் வரைக்கும் வெல்லுவே னென்று
 சாப்பிள்ளை தேவனுக் கோலை முன்னே
 வைத்தகால் பின்வாங்காம லவனுக்கு மோலை
 ரண்டையூர் மறவருக்கு மோலை சர்க்கரைக்
 கோட்டை நாகல் நாட்டார்க்கு மோலை

கண்டெடமுதி நான் வடக்கே போரேன்	போய்
காரியம் நவாபிடத்திற் பேசிவரும் மட்டும்	
என் சீமைதனிற் களவு போனால்	நெலுப்பா
யெறித்திடுவ னுங்களை யென்றெழுதி யனுப்பி	
பஞ்சவர்ண டால் விருது துலங்க	நல்ல
பரிந்துல தாமோதரம் பிள்ளை வெளிவந்து	
தாமோதரம் பிள்ளை பயணம்	
கொம்பு பேரிகை முழங்க	சிங்கம்
கொடி மறக்கொடி கருடக்கொடி யூஞ்சலாட	
தம்பூரு புல்லாங் குழல் முழங்க	வீச
தவுண்டை முருமல்லாரி தாரிகை முழங்க	
இருபது கோடு கதைப்பு	நல்ல
ஏழுஒட்டை ⁶¹ மீதிலே பேரிகை முழங்க	
அருகில் மயிரிட்டி யொரு கோடி	நல்ல
அழகான தேரிட்டிக் கார்ரொரு கோடி	
கத்தி கேடையக் காரர் சூழ	குதிரைக்
காரர் படைபின் நூறுமுன்னே நடக்க	
வெற்றிவளை தடிகாரர் புடைகுழி	நல்ல
வெடிக்கார எறியம்புக் காரர் புடைகுழி	
வெண்கவரி யாலவட்டம் வீச	கட்டியர்
மேலெலச்சரிக்கை பராக் கென்று ஈறு	
சிங்கமுகச் சிவிகையி லேறி	பாதர்
செயசிங்கம் தாமோதரம் வடக்கு முகம் நோக்கி	
உறவாடி செங்கல்மடை தாண்டி	அப்போ
உயர்ந்த தோர் அனுமந்தக் குடியும் கடந்து	
பெருநாட்டுக் கல்வியுந் தாண்டி	அப்போ
பேரான தாமோதரன் கூடார மடித்தான்	
இரு தளவாய்கள் சுந்தித்தல்	
கூடார மடித்ததோர் சேதி	நல்ல
கெம்பீரமாய் நல்ல தாண்டவனுங் கேட்டு	
பெரிய வீட்டுக்காரன் வாறான்	என்று
பேசிய தாண்டவ ராயனு மெழுந்து	
இருவர் சமஸ்தானமு மொன்று	நாமும்
எதிர்கொண்டு காண வேணுமென்று நினைத்து	

61. ஓட்டை - ஓட்டகை, (இதன்மீது பேரிகை வைத்து அடிக்கிறார்கள்)

காரைக்குடி கோவிலுந் தாண்டி நல்ல
 கழுனிசேர் ராம்பதிக் கெடித்தலமுந் தாண்டி
 களமிகுங் கவிப்புவி மைதானம் தன்னில்
 காராள ரிஞுவருஞ் சரிபேட்டி செய்து
 தனதாகக் கூடாரந் தன்னில் திண்டு
 தலைகாணி மேற் சார்ந்திரு பிள்ளை மாரும்
 மன்னவன் தாமோதரம் பிள்ளை செம்பொன்
 மருவு தாண்டவராய பிள்ளைத்னைப் பார்த்து
 அண்ணே வா தாண்டவ ராயா என்னை
 யழைத்த தொரு காரியஞ் சொல்லென்று கேழ்க்க
 தம்பி வா தாமோதரம் பிள்ளை இப்போ
 தயிரியமாயொரு சேதி சொல்லுகிறேன் கேளுங
 உனையழைத்த கேரித்தனை நம்பி நானும்
 உள்ளபடி சத்தியமாய் சொல்லுகிறேன் கேளு
 நெல்லூர் சிராப்பள்ளி யிலிருந்து முன்னே
 நேர்த்தெற்கு கான்சாயபு மதுரைக்கு வந்தானே
 வருகையிலே கும்தானென்று வந்தான் அந்த
 மதுரைக்கு வந்தபின் துரையா னானவனும்
 வினையான திருமதுரை கானன் மெத்த
 மிரட்டியே நம்மை யேய்த்து பகட்டுகிறான் தம்பி
 அன்பாய் வடக்கே போய் பேசி அவனை
 அடிக்கவேணுந் திசை மதுரை பிடிக்கவேணு மென்றான்
 இப்படியா தாண்டவ ராய அண்ணே நாம்
 இருபேரும் நவாபெதிரில் போகக்கூடாது
 புவித்தேவ னிருக்கிறா னண்ணே⁶² நாமும்
 போனவுடன் கோளு சொல்லுவா னண்ணே
 தோப்புறா பணத்துக்கு⁶³ நம்மை அண்ணே
 தொந்தரை செய்தொற்றைக் காவில் நிற்க வைப்பா னண்ணே
 ஆற்காடு போகுவது அண்ணே நமக்
 கழுகல்லவே தாண்டவ ராயா

62 இவன் பூஜுத் தேவன், நெல்கட்டாஞ் செவலில் கான்சாகிஸப எதிர்த்துப் போரிட்டவன் கோட்டை, பிடிப்பட்ட பிறகு அவன் முடிவு என்னவாயிற்கெறன்று அறிய முடியவில்லை அக்காலத்து வெள்ளையதிகாரிகளின் ஞநிப்புகளில் அவனது போர்களைப் பற்றிய செய்திகள் கானாப்படுகின்றன. ஆளால் முடிவு பற்றித் தெரியவில்லை. ஆளால் இப்பாட்டில் அவன் நவாபிடம் இருந்தாகச் சொல்லப்படுகிறது.

63 தோப்புறா -ஜமீன்தார்கள் நவாபிற்குச் செலுத்த வேண்டிய நிலவரிப் பகுதி

ஏழரை வருஷப் பகுதி	நா
மிருபேரு மொரு காசங் கொடுக்கவே யில்லை	
இப்படி தாமோதரன் சொல்ல	அதற்
வேது சொல்வான் மூல்லைமண்டித் தாண்டவ ராயன்	
போபோ பேய் கொண்ட தம்பி	உன்னுடைய
புத்தியு மிவ்வளவோ தாமோதரம் பிள்ளை	
காலாலே முடிவினாரு முடிச்சு	அதை
கையா லவிழ்த்தால் தான் நவாபு	
துடியான நவாபுதுரை சாய்பை	நமது
சொற்படியே கேழ்க்கவே செய்வேனா னென்றான்	
ஏனிந்த வாலோசனை யன்னே	நவாபை
இமுத்து வந்தால் பொல்லாத மோசம் வருமன்னே	
வருபாதை தெரியாம லன்னே	அவனும்
வடக்கே யிருக்கிறான் மம்முதவி சாய்பு	
மார்க்கமாய் வெகுபடைக ஸிருக்க	நமது
மடக்கு கத்தி முன்னாறு வகைக்குமே யிருக்க	
பதினாயிரம் பட்டாள மிருக்க	வகையில்
பதினென்து பீரங்கி தயாரா யிருக்க	
குதிரை யொரு நூறுமே யிருக்க	ஸட்டி
கோடான கோடி யிருக்குத்தா	
இருபோ தனத்தையுங் காட்ட	முப்பத்
தேழாயிரு செனங்கள் கூடுமடா அன்னே	
திருணவலி கீழ்க்காடு வரைக்கும்	நாமும்
திசை கம்பம் நாட்டியே தோரணம் கட்டிடலாம்	
கான்சாய்பு வந்தெதிர்த் தாக்கால்	எனது
கைக்சிரத்தை பார்டா அன்னே	
இப்படி தாமோதரன் சொல்ல	நமது
இயலான தாண்டவனு மேது சொல்வானாம்	
ஏனிந்த வீம்புதான் தம்பி	உனக்கு
எள்ளாவும் புத்தியில்லை தாமோதரம் பிள்ளை	
அவன்-கருமருந்துக் காரணடா தம்பி	அந்த
கானனுடன் சண்டை ஜெயிக்க முடியாது	
இருபேர்க்கும் ஜனக்சேத மாகும்	நாமும்
எதிர்நிற்கக் கூடாது துரைகான னோடே	
நவாபை யழைத்து வந்துவிட்டு	நாமும்
நவியாம விருந்தமுகு பார்க்கலா மென்றான்	
பூபாலன் தாமோதரம் பிள்ளை	அன்னே
புத்திக்குச் சரிபோன படியென் றரைத்தாள்	
கஷணாத்திலே பொன் கொளியாண்டி யப்பன்	
தன்னைத் தளகர்த்த னைமைத்துவரச் சொல்லி	

பாளையம் போய்வரு மட்டும்	இதற்குப்
படிக்கெல விருவர்க்கும் தளப்பெருக் கதிகம்	
வேளைக் காயிரம் பொன் செலவாகும்	அதற்கு
விவரமாய் நீயென்ன தருவை என்று கேட்டான்	
சாடி தாருகிறேன் சொல்லும் பணமெல்லாம்	கானு
சாப்பை நீர்தூக்கு மேற்றிவிடு மென்றான்	
இரு தளவாய்கள் பயணம்	
இருபேரும் சந்தோஷ மாகி	வந்து
இறங்கினார் குன்னக்குடி வையாபுரிக் கரையில்	
வையாபுரிக் கரை தனிலே யிறங்கி	நாளை
வடக்கேதான் பயணமென் றஹுதியாய்ச் சொல்லி	
இருபேரும் யானையின் மேலேறி	முப்பத்
தேழாயிரஞ் சனமுமென்னிக் கொண்டு	
முன்றாளை மேலே நகப்த்து	அப்போது
முழங்குதே ஓர் ஒட்டை மேலே நகரு	
முப்பது சோடு கனதப்படு	பாதர்
முடிமன்னன் நாற்பது பேரிகை முழங்க	
திருக்கிழக் குதிதனிலே வந்து	நல்ல
சிவலாயத்தை மூன்றுதரம் வலமாக வந்து	
அறுபது பொன்னெடுத்துக் கொடுத்து	சவாமிக்கு
அர்க்கனை செய்திபின் தெரிசனங்கள் செய்து	
மறவருடன் சிவலூரு தாண்டி	நல்ல
மன்னவர்க லிருபேரும் மைதானந் தாண்டி	
பாம்புரு மைதான வெளியில்	அப்போது
பாளையமு மிறங்கி யங்கிருந்த மாத்திரத்தில்	
தொண்டயின் நமன பூபாலன்	அந்த
துரைராசன் தளகர்த்தன் தனுவண்ணப் பிள்ளை	
அன்னேன வா தனுவண்ணப் பிள்ளை	வடக்கே
ஆற்காடு நவாபை தான் காணவே போறேன்	
கோட்டையுட வளப்பற் தெரியாது	உனக்கு
குபீரென்று சந்திப்பு வயணந் தெரியாது	
மறுவயணத் திறமுஞ் சொல்லி	எனக்கு
வரவிட வேணுமென் றெழுதியே யனுப்ப	
தனுவண்ணப் பிள்ளை யதை வாங்கி	அப்போ
தயிரியமாய் வக்கணையை வாசித்துப் பார்த்து	
சிங்கமே தாண்டவ ராயா	ஒரு
சேதி நான் சொல்லுகிறேன் கேளு தளகர்த்தா	
சனத்தை விட்டு உங்க லிருவரையும்	அவன்
தப்பாகக் கோட்டைக்குள் வரச்சொல்வா னண்ணே	

கோட்டைக்குள் போக வேண்டாம்	வெளியே
கோணமலை மைதானமதில் துரையை வரச்சொல்லி	
இருபேரும் பேட்டி செய்யுமென்று	அப்போ
ஏழுபேர் தலையில் உலுப்பை கட்டி யனுப்ப	
தனுவண்ண னுலுப்பைகளை யெல்லாம்	அப்போ
தளகர்த்த ரிருபேருங் கண்ணாலே கண்டு	
பூரணியை வாசித்துப் பார்த்து	அப்போ
பொங்கமா யிருபேருஞ் சந்தோஷி யாகி	
இதுமட்டுஞ் சொன்னதே போதும்	என்று
இலுப்பையூர் மைதான வெளியுங் கடந்து	
சாத்தனுர் வெளியுங் கழித்து	நல்ல
தெரியமாய்ப் பொன்மலைக்கு மேற் பாரிசத்தில்	
திருச்சி வர்த்து சேர்தல்	
கோட்டைக்குத் தென் பாரிசத்தில்	அப்போ
குபீரன்று யிருபேரு மிறங்கின மாத்திரத்தில்	
சிங்காரத் தோப்பில் நவாபு	அப்போ
தீவாசக் கம்பளியில் நித்திரை போம்போது	
கோட்டை மேவிருந்த சிப்பாய்	அப்போ
கோட்டை யிடிபோல் ராமன் ஏறிட்டுப் பார்த்து	
அலங்கம் விட்டுக் கீழே குதித்து	நல்ல
யானைகட்டி மன்றபத் தெருவுங் கடந்து	
ராமசாமி வாசற்படி தாண்டி	அப்போ
நவாபு தேவடியில் வந்து நின்று ராமன்	
அவுல்தார் சுபோரு தாருமாரை	நம்மிட
ஆண்டவன் நவாபுதுரை யெங்கே யென்று கேட்டான்	
கோட்டைக்குள் நுழைதல்	
சிங்காரத் தோப்பில் நவாபு	இப்போ
தீவாசக் கம்பளியில் நித்திரைக் களன்றார்	
சொல்லி வாய்மூடு முன்னே ராமன்	நவாபு
சிங்காரத் தோப்பிற்குள் சீக்கிரமாய் வந்தான்	
மம்முதலி நித்திரை வேளை	அப்போ
மறத்தி மகள் புவித்தேவன் துடைகுத்தி யிருக்க*	
தட்டி யெழுப்பி புவித்தவா	கோட்டை
தளங்கொண்டு இன்றைக்குக் களவு போகுதென்றான்	

திடிரென்று மம்முதலி யெழுப்ப	வெளியே
தென் பாரிசந் தன்னில் கணகதீப்பு* மழங்க கள்கதப்பு மழங்கு தோரு பக்கம்	அதனை
கணவளர் நவாபுச்சாய்பு யேதென்று கேட்க ஆருடைய களமோவது சாமி	அதனை
அறியவே கூடவில்லை நவாபு சாய்பு கார்மேகம் வந்து வளைந்தாற் போல்	அங்கே
காக்கா தோப்பு வெளிகொள்ள விலை சாய்பு கேமலூம் வந்திட்டான் முன்னே	இதிலே
கெட்சிங்கம் முரசதிரப் பெரியதுரை வந்தான் சின்னப் பிரட்டனும் வந்தான்	அப்போ
சீராக மூவரும் கலாம் வாங்கிக் கொண்டார் அப்போ மம்முதலி சாய்பு	பாதர்
அஞ்சாத சின்னப் பிரட்டனைப் பார்த்து வந்தவர் கனின்னா ரெண்றறிந்து	நீயும்
வகையாக எந்தனுக்கு சொல்லென்று செ.எனி சீனி கண்ணாடி ⁶⁴ வைத்து பிரட்டன்	
திசைநோக்கி யேறிட்டுப் பார்த்தேது சொல்வான் பிரட்டன் துரை கூறல்	
ஆண்டவனே மம்முதலி சாயபே	உமது
அடுமை நான் பிரட்டனினி சொல்லுகிறேன் கேளு	
ஐவருட பாளைய மல்ல	சாய்பு
அன்பான மூவர்சர் பாளையமுமல்ல	
தஞ்சாவூர் பாளையமு மல்ல	நம்
சாதித் துரைமார்கள் பாளையமுமல்ல	
கருங்காட்டு மறவர்களைப் போல	எனக்குக்
கானு துகையிட்டி தோனுது சாய்பு	
சள்ளடைக்கு வந்தவர்க ளல்ல	இவர்கள்
சந்திப்புக்கு வந்ததாகக் காணுது என்றான்	
நவாவு தளவாய்க்களாக் காண வருதல்	
அப்போ-திடிரென்று நபாபுசாய் பெழுந்து	வெளியே
தெற்கே போகவேணு மென்று நடக்கும் வேளையிலே	

*கணகதப்பு - தங்கத் தப்பு - தப்பு - ஓர்புறம் தோல் கட்டிய கொட்டு

மகுது மல்லியான துரையும் வருக	அந்த
மன்னவன் கேமல் துரைபின்னால் வருக	
துரை பெரிய பிரட்டனும் வருக	பாதர்
துடியான கர்னல் துரைபின்னால் வருக	
பாட்சாதி கோதண்டத் துடனே	நெருங்கி
பத்து பாரா சிப்பாய்களும் வருக	
தேவேந்திரன் கொலுப் போலே	சாய்பு
தெற்குக் கோட்டை தலைவாசல் அலங்கத்தி வேறி	
குபீரன்று ஏறிட்டுப் பார்த்து	அப்போ
கோபமுடன் மம்முதலி கலக்கமே கொண்டு	
பீரங்கி சாய்புகளை யழைத்து	மூன்று
பீரங்கியைத் திருப்ப வுத்தரவு செய்து	
மந்திசத் துருப்பிலேயும் நூறு	இப்படி
வகையான கொண்ட துருப்பிலேயும் நூறு	
பிரட்டன் துருப்பிலேயும் நூறு	இப்படி
பிரியமாய் முந்நூறு குதிரைகளைக் கூட்டி	
வந்தவர்க ளாரடா ழலி	அவர்கள்
வளப்பந் தெரியுமோ பார்த்துச் சொல்லென்றான்	
சேதுபதி சின்ன மறவன்	சேது
சமஸ்தான மென்று சொல்ல கேட்டிருப்பே னென்றான்	
ஆனாக்கால் அர்க்கார ராமு	அவர்கள்
யாரென்று அரிய ராமனை அனுப்புதல்	
யாரென்று போய் நீயும் கேட்டு வாவென்று	
மம்முதலி தேவடி போய்ச் சேர்ந்தார்	ராமன்
ராமன் தளவாய்களை நோக்கி வருதல்	
வருகிறான் தெற்குக் கோட்டை தலைவாசல் தாண்டி	
காமிய்யா பள்ளியுந் தாண்டி	நல்ல
கனமான தஞ்சைநகர் காலங் கழித்து	
ரெட்ட மலை வீதியும் தாண்டி	அப்போ
நேரிட்ட காக்கா தோப்பையுங் கழித்து	
தளவாய்கள், ராமன் சந்திப்பு	
போன் மலை மைதான வெளியில்	
பின்னோமார் சமூகத்தில் வந்து நின்று கொண்டு	

65. வருக- வர, இதற்குப் பின்னா, சில அடிகளில் வருவதையும் இவ்வாழே படித்த வேண்டும்.

வந்தவர்க் ளாரென்று சொல்லி ஒரு
 வசனம் நவாபுதுரை கேட்டுவரச் சொன்னார்
 மறவருட பிரதானி நாங்கள் இங்கே
 வந்தோம் நவாபிடம் சொல்லுபோ ராமு
 சன்னடக்கு வந்தேரோ நீங்கள் இப்போ
 சந்திப்புக்கு வந்தேரோ கேட்டுவரச் சொன்னார்
 தகப்பனது வளவுக்கு ராமு நாங்கள்
 சந்திப்புக்கு வந்தோமென்று சொல்லுபோ ராமு
 திரும்பினார் அர்க்கார ராமு பாதர்
 ராமு-நவாபும் திரும்பிவந்த செய்தி சொல்லுதல்
 சிங்கம் நவாபு துரை தேவடியில் வந்து
 ஆண்டவனே மம்முதலி துரையே நான்
 அறிந்து வந்த சேதிகளைச் சொல்லுகிறேன் கேளு
 மறவருட பிரதானி யவர்கள் சாய்பு
 வந்திருக்கும் வேடிக்கை சொல்ல முடியாது
 இவர்கள் இப்படி வந்தால் இவர்கள்
 துரை வந்தா லெப்படி யிருக்குமோ வென்றான்
 புறத்திலே யிருந்த புலித்தேவன் நல்ல
 புலிக்குட்டி நவாபு துரையை யேறிட்டுப் பார்த்து
 புலித்தேவன் கோள் முட்டுதல்
 வெகு மோடியாய் வந்தாருன்னு மெத்த
 வீரியமாச் சொன்னானே யர்க்கார ராமன்
 முத்தவர்கள் சீமையிலே விளையும் சாய்பு
 ரசக்கினரு சேதுபதி சீமையிலே யுண்டு
 முப்போகம் விளையு மவர் சீமை அப்போ
 சுமுசியாத வையைந்தி சேர்ந்ததவன் தேசம்
 பனங்காடு பெருத்ததவன் சீமை அதிலே
 பத்து நிலையேறி கள்மெத்த வுண்டு
 கல்லுப் படாததொரு சோறு அதிலே
 முள்ளுப் படாத மீன் மறவருட சீமை
 காசி முதலாகத் திரிந்தாலும் மறவர்
 சீமையைப் போலொரு தேசங் கிடையாது சாய்பு
 இருபத்தினாலும் லட்சம் பொன் சீமை
 இவர்களே யானூரா ரிருபிள்ளை மாரும்
 இருபிள்ளை மார்க்களையும் பிடித்தால் தேச
 மெல்லா மொருகுடைக்கீ ழாள்ளா மென்றான்
 இருபிள்ளை மார்க்களையும் பிடிக்க தந்திரம்
 புலித்தேவ மறுவயணஞ் சொல்லென்று கேட்டார்

சனத்தோடே வந்தேனே யானால் முல்லைத்
 தாண்டவ ராயனை வெல்லப் போகாது
 முப்பது நோன்பென்று சொல்லி நவாபு
 முடிமன்னர் வெளியில் வரக்கூடா திப்போ
 கத்திக் கேடயம் முதலாய் வேண்டாம் உனது
 கனமான அடப்பக்காரர் முதலாக வேண்டாம்
 இரு பிள்ளை மாரையும் நவாபு இந்த
 நாழிகையில் கோட்டைக்குள் வரச்சொல்லு மென்றான்
 ராமன் மீண்டும் தளவாய்க்களைக் காணப்போதல்
 அப்படி புலித்தேவன் சொல்ல ராம
 னிடத்திலே நவாபுசாய்பு சங்கதியைச் சொல்லி
 தந்திர மாயிருபிள்ளை மாரை இந்த
 நாழிகையில் கோட்டைக்குள் கூட்டிவா வென்றார்
 வருகிறா னர்க்காரர் ராமன் அப்போ
 மம்முதலி தேவடியைக் காணவுந் தாண்டி
 தெற்கு கோட்டை வாசலுந்தாண்டி ராமன்
 தீட்டிரென்று பிள்ளைமார் சமுகத்தில் வந்து
 அரேபிள்ளை முல்லை மணிமார்பா பாதர்
 அனைவர் புகழ் நவாபு சொல்லுகிறாரன்னே
 முப்பது நோன் பெங்கள் துரைக்கு இப்போ
 முடிமன்னன் கோட்டை விட்டு வெளியே வரக்கூடாது
 மனிதர் களொருவருங் கூடாது நல்ல
 வயனமுடனே கத்தி கேடயமும் வேண்டாம்
 இரு பிள்ளை மாரையும் நவாபு இந்த
 நாழிகையில் கோட்டைக்குள் கூட்டிவரச் சொன்னார்
 நீங்கள் வந்தவேளை நல்லவேளை இப்போ
 இருவரு மெழுந்திருந்து வாங்க ளென்று சொன்னான்
 இப்படி யர்க்காரன் சொல்ல அதை
 இந்திரன் தாமோதரன் பிள்ளையுங் கேட்டு
 அன்னேன் வா தாண்டவ ராயா இப்போ
 அன்பாக ஒருவயனஞ் சொல்லுகிறேன் கேளு திருக்
 குள்ளக்குடி தனிலேயிருந்து
 கோட்டையூர் வரைக்குஞ் சொன்னேனே புத்தி
 கேளாமல் வந்ததையே நீயண்ணே இப்போ
 கேடுவந்து நேர்ந்ததே யென்செய்வோ மென்றான்
 போ போ பேய் கொண்ட தம்பி உனது
 புத்தியு மிம்மட்டோ தாமோதரம் பிள்ளை
 வாடா நீ அர்க்கார ராமு ஓரு
 வார்த்தை நான் வேளாளன் சொல்லுகிறேன் கேளு
 கா -5

பெண்டாட்டி பிள்ளையும் விட்டு நாங்கள்
 பெரியயோர்கள் சமஸ்தான மாளிகையும் விட்டு
 துரைமகன் குழந்தையும் விட்டு இந்தச்
 சபானு வருஷித்து பஞ்ச காலத்தில்
 தகப்பனைக் காண வேணுமென்று இத்தனை
 தளத்தோடே வந்தோமே அர்க்கார ராமு
 இருவரையும் வரச்சொல்லிச் சொல்ல உங்கள்
 சங்வரன் அல்லாவுக் கேற்குமா ராமா
 இருவரையும் வரச்சொன்ன போதே எங்கள்
 இருதயங் கலவரமா யிருக்குத்தா ராமா
 சந்திப்பு எங்களுக்கு வேண்டாம் உங்கள்
 சாய்புகிட்ட மறுவயனஞ் சொல்லுபோ ராமு
 போகாதே முல்லைமனி மார்பா எங்கள்
 புவிக்குட்டி நவாபிடத்தில் சேதி சொல்லி வாரேன்
 அதுவரைக்கும் பாளையத்தை நிறுத்து என்று
 ராமன் நவாபிடம் திரும்புதல்
 அர்க்கார ராமனுடன் நடந்துவிட்டான் திரும்பி
 திடீரன்று சமூகத்தில் வந்து பாதர்
 சிங்க நவாபை சலாம் பண்ணிக் கொண்டு
 ஆண்டவனே நவாபு சாய்பே உனது
 அடிமை நானொரு வயனாம் சொல்லுகிறேன் கேளு
 அதிலொருவன் பட்டாணி வாறான் அவனும்
 அல்லாவை வணங்குகிறான் சொல்லப் போகாது
 அறிந்து இருப்பையடா பூவி அவ
 னாரடா வயனஞ் சொல்லென்று கேட்டான்
 அவன்தான் தாண்டவராயன் அவன்
 வார்த்தைக்கு மறுவார்த்தை சொல்ல முடியாது
 இப்படி பூவியுஞ் சொல்ல கேட்டு
 ஏது சொல்வான் நவாபுக்கு அர்க்கார ராமன்
 தகப்பனைக் காணவேணு மென்று இத்தனை
 தளத்தோடே வந்தானாம் தாண்டவ ராயன்
 இருவரையும் வரச்சொன்ன போதே அவனுக்கு
 இஷ்டமே யில்லையாம் இவ்விடம் விட்டுப்போக
 சந்திப்பு முறிந்த தென்று சொன்னான் அவன்
 சனத்தோடே சிவகங்கை போரேன்று சொன்னான்
 நவாபை கண்டுவரு மட்டும் உமது
 நலமான பாளையத்தை நிறுத்தென்று வந்தேன்
 இதற்குநீ மறுவயனாம் சாயபு எனக்கு
 இப்போது சொல்லென்று கேட்டானே ராமன்

நவாபு ராமலுக்குக் கூறுவது

மறத்தி மகன் சொல் மொழியைக் கேட்டு	பாதா
மம்முதலி சாயபு துரையேது சொல்வானாம்	
கோட்டைக்கு தென் பாரிசத்தில்	அங்கே
குளிர்ந்ததோர் காக்காத் தோப்பு வெளிதனிலே	
மூன்று நல்ல கூடார மடித்து	அங்கே
மூன்று நல்ல பீரங்கி தானுமே யேற்றி	
பதினெண்து குறுக்கு வெளியிற் பரப்பி;	அங்கே
பண்பான பூப்பந்த லலங்கரிக்கச் சொல்லி	
நாற்பது பறங்கி நாற்காலி	அதிலே
சக்சவுக்க மாகவே போட்டிடச் சொல்லி	
ஏழுபாரா சுற்றிலும் வைத்து	நல்ல
ஈஸ்வரன் நவாபு துரை புறப்பட்டார் வெளியில்	
ஏறினார் வெள்ளை அவுதாவில்	அப்போ
இருபுறமும் தம்பூரு மழங்குதொரு பக்கம்	
நகபத்து ⁶⁶ மழங்கு தொரு பக்கம்	அங்கே
நகரா ⁶⁷ மழங்குது சொல்லப் போகாது	
முன்னாறு தூரப்பு குதிரை	நெருங்கி
முன்னினி யாகவே வருகுது பிறகாலே	
கருஞ்சட்டைக் கார்வெராரு பக்கம்	நல்ல
கறுப்பு வர்ண பறங்கிகளைச் சொல்ல முடியாது	
செஞ்சட்டைக் கார்வெனாரு பக்கம்	குழி
சிங்க நவாபுதுரை வெளியிலே வருகையிலே	
நவாபு வெளியே வருதல்	
காலையில் செம்மான [*] மெழுந்தாற் போல்	பாதார்
கனகமுடி நவாபுதுரை புறப்பட்டார் வெளியில்	
துரை வந்து கொலுவிருந்தா ரென்று	அப்போ
துடியாகத் தாண்டவனும் வெளியிலே வந்து	
தம்பி வா தாமோதரம் பிள்ளை	நல்ல
தனவானே அவுதாவி லேற்டா வென்றான்	
அவுதாவில் நானேற மாட்டேன்	சம்மா
ஆனைமேல் நீயேறி வாவென்று சொன்னான்	
பெரிய வீட்டுக் காரனல்லோ நீயும்	தம்பி
உன்னை விட்டு யானைமே லேற்மாட்டே னானும்	
அதினாலே சந்தேக மொன்று மில்லை	சம்மா
ஆனை மேலேற்டா மூல்லை மனிமார்பா	

66. நகபத்து 67. நகரா - முரக்கன்

* செம்மானம் - செல்வானம்

ஆன மேல் நானேறி யிருந்தால் இறங்க
 அரை நாழி செல்லுமே முல்லை மணிமார்பா
 ஏறவது பஞ்ச கல்யாணி இன்றைக்
 கெடுக்கிறது ரெண்டு கையில் ரெண்டு முகப்பட்டா
 நவாபு கவுல்தனஞ்சு⁵⁵ செய்தாக்கால் நமது
 நாய்க்கான் மறவனுக்குப் பேரிருக்க வேணும்
 வெட்டுறே ளொரு வெட்டு பாதர் என்று
 மீசை மேலே கைபோட்டான் தாமோதரம் பின்னள்
 ஏது வந்து நேர்ந்தாலுந் தம்பி நமது
 ஈசன் மகன் குமரன் கிருபையிருக்கு தென்று
 இருபேரு மெண்ணிக்கை கொண்டு முப்பத்
 தேழாயிரஞ் செனமும் கைகொண்டு
 துப்பாக்கி யொருபுறம் வகுத்து அப்போ
 தனங்கொண்ட வேல்கார றொரு பக்கம் வகுத்து
 மின்னல் மழை மாரியது போலே அதிலே
 வெள்ளி கட்டு துப்பாக்கி சொல்லப் போகாது
 ஆயிரந் துப்பாக்கி மட்டுந் தனது
 யானைதனைச் சுற்றிவரச் சொன்னான் காராளன் அப்போ
 மூன்றானை மேலே நகபத்து
 முட்டினானே மொட்டை மேலே நகரா,
 யானை மீதேறி தளவாய்கள் வருதல்
 அனுமந் தடாலுந் துலங்க நல்ல
 அழுகா வலம்புரிச் சங்கு நின்றுத
 சகசம் படாலுந் துலங்க அதிலே
 சந்ததிர காந்தி பட்டாடை யிருபுறமும் வீச
 மகரக்கொடி விருது நின்றிலங்க நல்ல
 வளமான பூச்சக்கரக் குடை துலங்க
 திருமலை நாய்க்கனுக்குத் தொண்டன் டப்பை
 எழுபது பாளையக் காரருக்கு முண்டன்
 த்ராதி கொட்ட மடக்கி யென்று நல்ல
 பயங்கரமா யிருபுறமுங் கட்டியங் கூற
 தேவேந்திரன் வந்தாற் போலே பாதர்
 திடிரென்று இருபேரும் புறப்பட்டார் வெளியில்
 பூவித்தேவன் நவாபிடம் கூறுவது
 புறத்திலே யிருந்த புவித்தேவன் அப்போ
 புவிக்குட்டி நவாபு சாய்பேது சொல்வானாம்

ஆண்டவனே மம்முதலி சாய்பே

உனது

அடிமை நாளனாரு வசனஞ் சொல்லுகிறேன் கேளு
எத்தனை யோக மிருந்தாலும் இவர்கள்

பட்டோலை யெழுதுகிற வெள்ளாள ஜாதி

ஆண்டவர் நீர்கீ மிருக்கையிலே அவர்கள்

ஆனைமேல் வருகிறது சம்மதியோ வுமக்கு
யானை விட்டுக் கீழே யிறங்கி அவரைக்

கால் நடையாய் கூட்டிவரச் சொல்லுங்க என்று

ராமுவை தளவாய்களிடம் அனுப்புதல்

அர்க்கார ராமனை யழைத்து துரை

ஆலோசித்து மம்முதலி யேது சொல்வானாம் இப்போ

பின்னைமா ரிருவரையும் ராமா கால்நடையாய் வரச்சொல்லி கூட்டிவா வென்றான்

ஒரு பட்டாளந் தன்னைக் கூட்டி ராமன்
உயரானை தும்பிக்கையை மால்பிடித்து

அரே பின்னை மூல்லை மணிமார்பா நமது

அரசன் நவாபுதுரை சொல்லுகிறா ரப்பா
ஆண்டவன் கீழிருக்கை யிலே நீயும்

ஆனைமேல் வருகிறது சம்மதியோ உனக்கு
ஆனை விட்டுக் கீழே யிறங்கென்று அப்போ

ஆயிரந் துப்பாக்கி குந்தாவி னாலே
ஒரு பளித்தா யானையின் மேல் மோத பாதர்

உத்தமன் தாமோதரன் ஏறிட்டுப் பார்த்து
ஏறினான் பஞ்ச கல்யாணி அப்போ

இடது கையில் வாங்கினான் ரண்டுமுகப் பட்டா
வலது கையி ஸெலந்து மணிக்குற்றா பாதர்

வாங்கியே கடிவாளந் துடைதனி லணைத்து
ஆனை தனை முன்றுதரஞ் சுற்றி பாதர்

அதட்டி நவாபுதுரை பாளையத்தைப் பார்த்து
யானை விட்டு விலகு விலகென்று நல்ல

அழகான யானைதனை யடிக்கிறாப் போலே
குதிரைதனை யடிக்கிறாப் போலே வைத்து

கொளுத்தினான் நவாபு சனத்தின்மேற் பூசை⁶⁹
ஒருத்த ரோடொருத்தர் தட்டுக்கெட்டு அவர்கள்

ஒருமிக்கப் பின்வாங்கி நெனிக்கும் வேளையிலே
அவுதா மேவிருந்த தளமந்திரி நல்ல

அதிவீரன் மூல்லை மணித்தாண்டவ ராயன்

69. தளவாய் தாமோதரன் குதிரை மேலேறி யானையை அடிப்பது போல நவாபு பைடையை அடித்தான்.

மிஞ்சாதே பொறுபொறு தம்பி	இது
வெள்ளைக்காரர் பெருத்தவிடம் தாமோதரம் பிள்ளை	
ரண்டு ரேக்கலாவைத் திருப்பி விட்டால்	இது
பனங்காட்டு பாத்தியல்லா முடனும் காடுமுனையும்	
மிஞ்சாதே பொறுபொறு தம்பி	அது
வேளாளன் அர்க்கார ராமனை யழைத்து	
முப்பது பொன் துப்பட்டா எடுத்து	அப்போ
முதலான ராமனுடல் மேலே போர்த்தி	
அன்பு துவாரகனையு மன்னி	அந்த
நாழிகையில் பாக்கு வெற்றிலை செலவுக்குக் கொடுத்து	
ராமுவிடம் தளவாய்ப் கூறல்	
கஞ்சாவ பின்தின்பான் தம்பி	அவனுக்கு
கனமான சாகிபு பொல்லாத துடுக்கன்	
அவன் செய்த குற்றத்தை தம்பி	நீயும்
அறிக்கை யிடாதே ராமா நவாபு துரைக்கு	
நானுமொரு சேதி சொல்லுகிறேன்	உங்கள்
நவாபு துரைக்கு நீசொல்லுபோ ராமு	
அதிபதி செகபதியே சிங்கன்	இங்கே
நரபதி சேதுபதி நாலுபதி யல்லோ	
நாலுபதி தன்னிலே நாமும்	இப்போ
நாங்களாரு பதிவந்து சேதுபதி சேர்ந்தோம்	
கர்த்தாக் கஞக்கு முன்னே பட்டம்	வந்தி
கனமான தென்னிலங்கா புரிதனிலே	
சீதையை சிறைதனிலே வைக்க	ராமா
சென்றுமே ராவணனைச் செயித்து	
விபீஷணனுக்குப் பட்டங் கட்டி	ராமர்
விரைவாக ராமேஸ்வரம் சேர்ந்து	
ராமலிங்கத்தைப் பூசை செய்த	அன்றைக்கு
நலங்கொண்ட கோவிலுந் திருமதில் கட்டி	
சிவபத்தி மறவாத பேர்கள்	வேணு
.மென்று சொல்ல பூந்ராமர்தான் வைத்த பட்டம் ^{69(அ)}	
துளவு மணிராமர் பட்டம் பெற்ற	நாங்கள்
துரைநவா பவர்களிடம் பேட்டிக்கு சொன்னாரே யானால்	
சந்திப்பு முறிந்தத்தா போபோ	உங்கள்
சாயபுகிட்ட மறுவயணஞ் சொல்லடா ராமா	

69(அ)ராமநாதபுரம் பட்டம் பற்றிய பூராணக்கதை தங்களை ராமருடைய வரலாற்றோடு தொடர்புபடுத்திக் கொண்டுள்ளார்கள்.

திருப்பி விட்டா யானெழுகந் தெற்கே என்று

சிங்கா சனாதிபதி கூட்டினான் பயணம்
போகாதே மூல்லை மணிமார்பா ஒரு

உத்தரவு நவாபிடங் கேட்டோடி வாரேன்
அவ்வளவில் பாளையத்தை நிறுத்து என்று

ஆர்க்கார் ராமனும் நடந்திட்டான் திரும்பி
ராமன் நவாபிடம் கூறல்

மம்முதலி சமூகத்தில் வந்து ராமன்

வகையான சொல்லை சொல்ல வூற்றா எப்போ
ஆண்டவனே மம்முதலி துரையே உனது

அடிமை யொரு வசனம்நான் சொல்லுகிறேன் கேளு
அதிலொருத்தன் பட்டாணிபோல் வாறான் அவன்

அல்லாவை நினைக்கிறான் சொல்ல முடியாது
அவர் முகத்திலே கோபங்கள் துரையே அவன்

முன்னின்று மனிதரால் பார்க்க முடியாது
அவனுட கைத்திக்கு துரையே அவன்

ஆயிரங் கத்தியு மெதிரில்லை சாய்பு

பூலுவிடம் நவாபு கேட்பது

அறிந்து மிருப்பையடா பூலு அவ

னாரடா மறுவயணஞ் சொல்லடா வென்றான்
அவன் தானையா பெரியவீட்டுக் காரன் அவன்

சேது தளகர்த்தன் தாமோதரம் பிள்ளை
வெட்டுங்கை தாமோதரம் பிள்ளை சேதி

கட்டுங்கை மூல்லைமணி தாண்டவ ராயன்
இருபேரு மொன்றாகச் சேர்ந்தால் தேவ

இந்திரனும் வந்தால் வெல்லக் கூடாதென்றான்
அதுக்குள்ளே ராமனு மெழுந்து பாதர்

ஆண்டவன் நவாபுக்கு யேது சொல்வானாம்

ராமு பேச்க

ஆனை மேல் வந்த தளமந்திரி காப்பு

அவன் சொன்ன சங்கதியை சொல்லுகிறேன் கேளு
அதிபதி செகபதி சிங்கம் வர

நரபதி சேதுபதி நாலுபதி யுண்டு
நாலுபதி தனிலே துரையே அவர்கள்

தானு மொருத்தன் வந்து சேதுபதி சேர்ந்தார்

கர்த்தாக் களுக்கு ⁷⁰ முன்னே பட்டம்	பெற்று
களமான தென்னிலங்கா புரிதனிலே	
சிதையை ராவணன் எடுத்துக் கொண்டு	போய்
தென்னிலங்கா புரியில் சிறைவைத்த போது	
ராம ரெழுபது வெள்ளாஞ் சேனை	கூட்டி
ராவண சம்மார முடித்த மாத்திரத்தில்	
சிதைதனை தேரின் மேலேற்றிக்	கொண்டு
தென்னிலங்கை விபீஷணர்க்குப் பட்டமுங் கட்டி	
ராமேகவரம் வந்து சேர்ந்து	பின்பு
ராம விங்கத்தை யவர் பூசையே செய்து	
சிவபத்தி மறவாதோ ரிவர்கள்	என்று
ஸ்ரீராமர் கொடுத்தாரா மறவறேன்று பட்டம்	
நவாபு பேட்டிக்கு வந்தால்	நாங்கள்
கால்நடையாக நடந்துவர மாட்டோம்	
சந்திப்பு முறிந்துதடா போ போ	உங்கள்
சாயபுகிட்ட மறுவயணஞ் சொல்லென்று சொல்லி	
திரும்பினான் யானை முகம் தெற்கே	நானுஞ்
சிங்கம் நவாபை யிப்போ கேட்டோடி வாரேன்	
அவ்வளவில் பாளையத்தை நிறுத்து	என்று
அடிமை நான் மறுவயணஞ் சொல்லிவிட்டு வாரேன்	
இதற்கு மறுவயண மென்னய்யா சாய்பு	அதை
இப்போதே சொல்லுமென்று கேட்டானே ராமன்	
நவாபு தளவாய்களை யானைமேல் வரச்சொல்லுதல்	
ஆனை மேல் வரச்சொல்லு ராமா	என்று
அனைவர் புகழ் நவாபுதுரை சொல்லிவிட்டா னப்போ	
திரும்பினான் அர்க்கா ராமன்	
திடீரென்று பிள்ளைமார் சமூகத்தில் வந்து	
இருவரையும் அவுதாவி லேற்றி	எங்கள்
ஈஸ்வரன் நவாபு துரை வரச்சொன்னா ரையா	
ஆனையின் மேல் வாங்க இளன்று	அந்த
அர்க்கா ராமனும் உறுதியாய்ச் சொல்ல	
தளவாய்கள் நவாபு முன் செல்லுதல்	
இருபேரும் யானைமே லேறி	முப்பத்
தேழாயிரஞ் சனத்தை முன்னே நடத்தி	

?3. மதுரை நாயக்கர்களுக்கு முன்னரே ராமநாதபுரம் அரசர்கள் பட்டம் பெற்றிருந்ததாகச் சொல்லுகிறார்கள்.

தேவேந்திரன் கொலுப் போலே அப்போ
 திட்டரென்று பிள்ளைமார் நடந்திட்டா ரப்போ
 இரு பிள்ளை மார்களும் வந்து அங்கே
 ஏழு பிள்ளைமா ரிருக்கு மிடத்தில் நின்று
 ஆணையிட்டுக் கீழே யிறங்கி தளவர்
 அன்பாக வொன்பது தட்டெடுத்து வரச்சொல்லி
 ஒரு தட்டி லொரு சோடு முத்து அப்போ
 ஒரு தட்டி லொரு சோடு பச்சையும் வைத்து
 ஒரு தட்டில் வைகுரியக் கல்லு அப்போ
 ஒரு தட்டில் மரகதக் கல்லொன்று சேகரம் செய்து
 ஒரு தட்டி லாயிரம் பொன் முடிப்பு அப்போ
 ஒரு மிக்கத் தட்டாலஞ் சேரம் செய்து
 தம்பி வா தாமோதரம் பிள்ளை நாலு
 தட்டை யெடுத்து வாவென்று சொன்ன மாத்திரத்தில்
 கங்கை குலம் வம்மிசம் அண்ணே நாமும்
 காரா எல்லவோ மூல்லை மனிமார்பா
 தலுக்கனுட சந்திக்குப் போறோம் நமக்கு
 சந்திப்பு எப்படி தெரியுமடா அண்ணே
 எத்தனை உயர்ந்த குலமாய் நாம்
 இருந்தாலும் குமார வர்க்கப் பிள்ளை யென்று பேரு
 திருச்சிராப் பள்ளிக்கு எவன் துரைதான் இந்த
 தேசத்துப் பாளையக் காரரெல்லாம் பிள்ளை
 தகப்பனுட வளைவுக்குப் பிள்ளை வந்தால்
 தனங் கொண்டு போய் வைந்து சலாம் பண்ணேனும்
 காரியங் கொள்ளுமட்டுந் தம்பி அவன்
 காலையுங்கூட பிடிக்கவேணு மென்றான்
 எனக்கொன்றுந் தெரியாது அண்ணே உனக்
 கெப்படி பிருக்குதோ அப்படிச் செய் என்றான்
 அப்படியே நல்லது தம்பி நீயும்
 அசையாமல் தட்டுக்களை எடுத்து வாவென்று
 இருபேரு மொன்பது தட்டெடுத்து ஏழு
 பாராவையுங் கடந்த கூடாரம் வந்து
 நவாபிடம் பேகதல்
 நவாபு சமூகத்தில் நின்று நல்ல
 நலங்கொண்ட தங்கமலர் பொன்மலர் எடுத்து
 தீபாக்கம் பலித்தில் வைத்து திருஷ்டிச்
 சிலையைக் கையிலே சீக்கிர மெடுத்து
 நவாபை மூன்றுதரஞ் சுற்றி சாயபு
 நம்முடை சலாம் வருகுதென்று சலாம் செய்து

இருபேரும் விழுந்து சலாம் செய்து அப்போ
 எழுந்திருந்து நவாபு சாய்பு கையால் எடுத்து
 தூக்கியே மார்போ டணைத்து அப்போ
 துரிதமா யிருபேர்க்கு மிருக்கவிடங் கொடுத்தார்
 இருந்தபின் தாண்டவ ராயன் பாதர்
 இயல்பான பறங்கிகளை கண்ணாலே கண்டு
 படபட வென்று மிரண்டு மயலாகி அப்போ
 பதறியே திரேக மெல்லாம் வேர்வை யொழுக
 வேஞ்சு கொண்டு வேர்வைதனைத் துடைத்து அப்போ
 ரெண்டுபேரு விசிரி கொண்டு விசிரின மாத்திரத்தில்
 ஆடுதே படபட வென்று மேலும் அதை
 அருகில் நின்ற நவாபுதுரை ஏறிட்டுப் பார்த்து
 பாளையங் கண்டவுட னண்ணே எனக்குப்
 பயமாகி யுடம்பெல்லாம் நடுங்குதென்ன வென்றார்
 களை யெறிந்து தாண்டவ ராயன் அப்போ
 கண் திறந்து பார்த்தவனு மேது சொல்வானாம்
 தாய் வயிற்றிலே யிருந்த நானுஞ் சாய்பு
 தரையில் விழுந்த நாள்முதலாய் எனக்கு
 வந்த தொரு சன்னி நோக்காடு என்னை
 மனிதர்கள் கற்றிலும் நெருங்கியே நின்றால்
 நடுக்க மெடுப்ப தெல்லாம் போச்சு இப்போ
 நலமா யுன்னிடங் கண்டாபோலே யுனக்கு
 இருந்த தொரு பயமெல்லாஞ் சாய்பு உனக்கு
 எவ்வளவு மில்லாம் லோடியே போச்சு
 என்று தாண்டவ ராயன் சொல்ல நல்ல
 இதமாக நவாபவரு மேது சொல்வாராம்
 சந்தனங் கொண்டுவரச் சொல்லி அப்போ
 தயிரியமாய் பிள்ளைமார்க்குப் பூசவேண்டு மென்று
 ஒருபிடி வராகன் கலந்து வெள்ளி
 கும்பாவில் சந்தனமுஞ் சவ்வாதுங் குழைத்து
 பூசங்க ஸிருபிள்ளை மாரும் என்று
 புண்ணிய நவாபுதுரை முன்னெடுத்து வைத்தார்.
 சந்தனம் பூசினோமே யானால் அந்தத்
 தட்சணங் கட்டை வரட்டி யெடுக்க வேணுஞ் சாய்பு
 சன்னி நோக்காட்டுக்காக துரையே
 சந்தனம் பூசிகிற தில்லை யென்று சொன்னான்
 தாமோதரம் பிள்ளையு மப்போது முல்லை
 தாண்டவ ராயன் முகம் ஏறிட்டுப் பார்த்து
 நவாபுக்கு காது கேட்காவிடில் இவர்கள்
 நலமாக யிருவரும் வாய் சைகையாக

சந்தனம் பூசினா வண்ணே	நமது
சாதிக்கு ஏற்காடே மூல்லை மணிமார்பா	
போபோ பேய் கொண்ட தம்பி	உமது
புத்திய யிவ்வளவோ தாமோதரம் பிள்ளை	
சந்தனம் பூசினமே யானால்	வெய்யில்
சலுவையிலே தண்ணீர் தாகமது கானும்	
தண்ணீரு வேண்டு மென்று கேட்டால்	அப்போ
தண்ணீர் ராணமனையி விருந்து கொண்டுவந்து	
பிள்ளை யென்று வந்தீரே நீங்கள்	என்னுடைய
தண்ணீர் குடிய மென்று முன்னாலே வைப்பான்	
குடிக்க வேணும் தள்ள முடியாத	தம்பி
குபிரென்று சந்தனம் பட்டவிடமெல்லாம்	
வெந்து விரிந்திடுந் தம்பி	என்று
வேடிக்கையாய் கத்துவாரி கண்டை திறந்து	
வெளியிலே விட்டிட்டாப் போல்	இந்த
வேடிக்கை நபாடு பார்த்தேது சொல்வாராம்	
காட்டிலே திரியுமந்த குருவி	இதை
என்னதுக்குக் கொண்டு வந்தாய் தாண்டவ ராயா	
சொல்லுவாய் மூடுவதற் குள்ளே	இரண்டு
கத்து வாரியை யெடுத்து சண்டைக்கு விட்டான்	
ஒருசாம பரியந்தம் மட்டும்	அது
ஒன்றுக்கொன் ரெதிர்த்து நின்று சண்டை செய்கிறதை	
மம்முதலி கண்ணாலே கண்டு	பாதர்
மன்னவன் மனது மிகச் சந்தோஷ மாகி	
காட்டிலே திரியுமந்தக் குருவி	இதுவுன்
கையிலே இவ்வளவு பழக்கமா யிருந்தால்	
மனிதருன் கையி லகப்பட்டால்	அவரை
என்ன பாடு படுத்துவையோ தெரியாது நீயும்	
என்று சொல்லி வாய் மூடுமுன்னே	அப்போ
எண்ணிக்கையாய் மூன்று பணியார மெடுத்து	
பணியாரம் தரைதனி லெறிந்தான்	அது
பாங்காக நெளியறதைத் துரைமக்கள் பார்த்து	
ஜந்தாறு வெள்ளைக்காரத் துரைகள்	அப்போ
ஜந்தாறு பணியாரங் கையி லெடுத்து	
பிட்டதனைப் பார்த்தார்கள் துரைகள்	சிட்டுக்
குருவியத ஞள்ளிருந்து பறக்கிறதைக் கண்டு	
சபாக மூல்லை மணிமார்பா	இப்போ
தளமந்திரி மதிமந்திரி யுனக்கேதான் செல்லும்	
இருபதிங்காத வழி தூரம்	நீயும்
என்னைத் தேடி வந்தவகை சொல்லென்று கேட்டார்.	

தளவாய்க்கூறல்

ஆண்டவனே மம்முதலி சாய்பே உனது
 அடிமை தானெனாரு வயணங் சொல்லுகிறேன் கேளும்
 உம்முடைய அரண்மனையி விருந்து முன்னே
 உப்புத் தண்ணீர் தூக்கித் திரிந்தானே பயல்கானு
 மதுரைக்குத் துரையாக வந்து நல்ல
 வைகைவள நாட்டையு மொருமிக்கக் கூட்டி
 உமக்கு நான் கொடுக்கிற பணத்தை கானு
 தனக்கங்கே தரச்சொல்லி சண்டைக்கு வாரான்
 தகப்பனுக்கு வஞ்சனையாய் கானு இப்படி
 தகாத காரியஞ் செய்வதை யுனக்குச் சொல்ல வந்தேன்

நவாபு கூறல்

இப்படி தாண்டவனுஞ் சொல்ல அதற்
 கேது சொல்வார் மம்முதலி சாய்பு துரையவரும்
 அரே பிள்ளை தாண்டவ ராயா பாதர்
 அன்பாக வொரு வயணஞ் சொல்லுகிறேன் கேளு
 ஏழீர வருஷங்க ளாச்சு நல்ல
 இயல்பான கானனையும் மதுரைக் கனுப்பி
 ஒரு காசுப் கொடுத்தனுப்ப வில்லை எனக்கு
 ஒரு பணமும் வடக்கு வந்து சேரவு மில்லை
 வழிப்பாதை தெரியாமல் தாண்டா நானும்
 தெற்கு முகம் போகாம விக்கிறே னிங்கே
 தெற்கு முகம் வழிகாட்டி விட்டால் நானுஞ்
 சீக்கிரமாய் பாளையத்தைக் கூட்டி வந்திடுவேன்
 நான் வாரேன் திசை மதுரை கோட்டை எனக்கு
 நயமான பாக்கு வெற்றிலை செலவுக்கு உனது
 சிவகங்கை பேட்டைத்தனை யெனக்கு விட்டு
 தரவேணு மென்று சொல்லி கேட்டார் நவாபு

தளவாய்க்கூறல்

சிவகங்கை பேட்டையுட வளப்பம் ராசா
 சிங்கம் நபாபே நான்' சொல்லுகிறேன் கேளு
 ஜந்தாடு தேவடியாள் வீடு அதிலே
 ஆரேழு பாப்பார வீடுமங்கே யுண்டு
 கூவவங்கே கோழி கிடையாது? வந்து
 குலைக்கவும் நாயதிலே கிடையாது சொன்னேன்

அதை விட்டுக் கொடுத்தென்ன வென்று நல்ல
வன்பரகக் காராளன் சொன்ன மாத்திரத்தில்
அது போனால் போகட்டும் பிள்ளை உனது
ஆரூரு நாட்டை விட்டுத் தருவவயோ வென்றான்
ஆரூர் நாட்டின் வளப்பம் பாதர்
ஆண்டவனே நவாபே நான் சொல்லுகிறேன் கேளும்
காட்டிலே லக்கிரி பிடுங்கி கள்ளார்
ஒட்டிலே யவித்ததனைத் தின்பார்கள் சாய்பு
இந்தச் சேதி கேட்டாரே யானால் நம்மை
இருவரையும் வழிமறித்துக் குத்துவார்கள் கள்ளார்
அதுதான் போகட்டுந் தம்பி உனது
ராமநாதபுரக் கோட்டை தருவவயோ என்றான்⁷²
ராமநாதபுரக் கோட்டை வளப்பம் நமது
ராஜ பரமேஸ்வரா சொல்லுகிறேன் கேளும்
ஒருபறம் மன்னாலே கவரு அதிலே
யொருபறம் வளாந்திரக் காட்டிலே யுண்டு
பதினெந்து ஊழிக்காரர் வீடு எங்கள்
சேதுபதி குழந்தை வந்திருக்கிறது அங்கே
ராச விருக்கிற கிராமம் அதனை
நான் விட்டுத் தருவே னென்று சொல்வேனோ துரையே
இப்படிப் பிள்ளைமகன் சொல்ல நல்ல
இயல்பாக நவாபுதுரை யேது சொல்லவுற்றார்

நவாபு கூறல்

தகப்பனுட வளவிற்குப் பிள்ளை வந்தால்
சாப்பிட வேணுமென்று சொன்னார் நவாபு
சாப்பிட மாட்டே னென்று நானும் சாய்பே
தாண்டவ ராயனுக் கொல்வேனோ துரையே
முப்பது நாளைக்கு நோன் பெனக்கு நல்ல
முடிமன்னா தாண்டவராயாவென்று சொல்லி
கல்லிழைத்த பச்சைக் கலாத்து அப்போ
கனமான பிள்ளைமார் கைதனிலே கொடுத்து
நாலுவகை வெகுமதியுஞ் செய்து அப்போ
நவாபுதுரை யோசித்துச் சொல்ல லுற்றா ரப்போ
பிரட்டனொடு பனிரண்டு பட்டாளம் உனக்கும்
பின்கட்டு பாறாவு மனுப்புகிறே னிப்போ

72. தெற்கு வந்து காளைன அடக்குவதற்கு சிவகங்கையிலுள்ள ஏதாவது ஒரு கோட்டையை விட்டுக் கொடுக்க நவாபு கேட்கிறான். தளவாய் மறைமுகமாக மறுக்கிறான்.

பிள்ளைமார் சிவகங்கைக்குப் பயணம்

முப்பது நோன்பு கழித்தவுடனே நானும்
வருகிறேன் திசை மதுரைக் கோட்டைதனை நோக்கி
இதுசேதி மும்முதலி சொல்லி அப்போ
எழுந்திருந்து கோட்டை போய்ச் சேர்ந்தார் நவாபு
இருபிள்ளை மார்களுஞ் சேர்ந்து மென்ன
இதமாக விடுதி வந்து சேர்ந்தார்க எப்போ

கான்சாகிபு சிவகங்கை மீது படையெடுத்தல்
மதுரை வளர்கான் சாயபு நீலன் நல்ல
வரிசைபெறத் வேடியில் வந்து நின்றுகொண்டு
மைத்துனன் வடக்கே போனானே அவன்
சீமைதனி லொருசாரி நடத்தவேணு மென்று
மறக்குதிரை மேற் சீனி வைத்து மதுரைக்
கான்சாய்பு கோட்டை விட்டு வெளியில் வருகையிலே
ரேக்கலா ரெண்டை யிழுத்து அதற்கு
நேரிட்ட மருந்து குண்டு வண்டியின் மேலேத்தி
மூவாயிரஞ் சனங் கானு அப்போ
முன்னாறு ஓருக்குச் சீராக குதிரையும் நடத்தி
மறக்குதிரை மேலேறிக் கொண்டு மதுரைக்
கான்சாய்பு சிலையுமான் புளியங் குளந் தாண்டி
மலையுமான் புளியங் குடியுந்தாண்டி அப்போ
திருவாரூர் வீதியுமை தானந் தாண்டி
திருப்புவனக் கோட்டையிலே வந்து கானு
திடிரென்று கூடார மடித்தாலோ துரையும்

திருப்புவனம் முற்றுகை

மூனு நல்லா மோர்சா வளத்தி அதிலே
முடிமன்னன் பீரங்கி மேலேத்தி வைத்து⁷³
முடியே யொருபளித்தா தீர்த்து அப்போது
முனுநாள் வரைக்குமே யிறைத்தானே குண்டு
திருப்புவனங் கோட்டை தன்னிலேதான் ஒரு
தேங்கா யளவுமே யிடித்து விழவில்லை
கப்ரமண்ய தேவரதி விருந்து நல்ல
துடியான வெங்கலப் பீரங்கியை யிழுத்து

73. பீரங்கிமேடு - வரிசையாக மேடுகளை உண்டாக்கி அவற்றின் மீது பீரங்கியை ஏற்றினான்.

முக்குறுணி மருந்து குண்டு போட்டு	அதற்கு
முதலான கிடாவெட்டி பொங்கலு மிட்டு	
குபீலென்று ஒரு பளித்தா தீர்த்தான்	அப்போ
கொட்ட மிகுகான்சாய்பு கூடாரத் தெறிந்து	
கூடாரக் கயிறு மறுந்து	அப்போ
குபீலென்று ஏழு குதிரைக் காலுந் தெறிந்து	
ஏழைட்டுப் பேர்கள் தலையுடைய	அப்போ
இதை கான்சாய்பு கண்ணாலே பார்த்து	
நம்மைப் போலே யொரு மனிதன்	இதிலே
இருக்கிறான் திருப்புவனம் வாங்க முடியாது	
திருப்புவனம் வாங்க முடியாது	என்று
சிவகங்கை மேல் சாரி நடந்திட்டான் கானன்	
ராத்திரிக் கிராத்தியே நடந்து	அப்போ
நலமான சிவகங்கைப் பேட்டை தனைவளைத்து	
அரண்மனை அக்கினியாய்க் கொளுத்தி	மறவர்
ஆறுகால் சவுக்கையைத் தீயா யெரித்து	
மேல்வீட்டுக் கம்பளியை யெரித்து	நானு
மீசையின் மேற்கை போட்டு மேற்குமுகந் திருப்பி	
பட்டண மெல்லாங் கொள்ளள யடித்து	அப்போ
படைமன்னன் கிழக்குமுகந் திருப்பியே கானன்	

வேறுர்கள் கொள்ளள

தஞ்சாவூர் வெள்ளிக் குரிச்சி	மறவர்
சமஸ்தான பாத்திவ னூரையுங் கொள்ளள யடித்து	
கானூரணிக் கணவாயை வெட்டி	அப்போ
கான்சாய்பு நடந்திட்டான் திசை மதுரைக் கோட்டை	
சந்திரகுல முத்து வடுகையர்	அப்போ
சாமியும் காளையார் கோயி விருந்து	
தாண்டவ ராயப் பிள்ளைக்குத்	அவரும்
தயவாக காயுத மெழுத வூற்றாரப்போ	
முத்துவுடுகன் தாண்டவராயனுக்கு எழுதுதல்	
அன்னே வா தாண்டவ ராயா	மதுரை
ஆளுகிற கான்சாய்பு சிவகங்கை வந்து	
அரண்மனையை யக்கினியாய்க் கொளுத்தி	நமது
ஆறுகால் சவுக்கையைத் தீயா யெரித்து	
சீமை யெல்லாங் கொள்ளள யடித்துத்	கானு
திசைமதுரைக் கோட்டையைப் போய்ச் சேர்ந்திட்டா னன்னே	

திரும்பலையோ கோட்டை விட்டுத் தெற்கே என்று
 சீக்கிர்மாய் நிருபத்தை யனுப்பிவிட்டா ரப்போ
 வருகுதே வடுகையார் நிருபம் நல்ல
 வளமிகுந்தன திருக்கோட்டிக் குட்டியுங் கடந்து
 பொன்மலை மைதான வெளிதனிலே அப்போ
 பின்னை மார்பகத்தில் வந்துதே நிருபம்
 சாமியுட நிருபம் வந்ததென்று நல்ல
 தளகர்த்த நிருபத்தை வாசித்துப் பார்த்து
 மறுவயண விண்ணப்ப மோலை எழுதி
 வரவிட்டான் முல்லைமனித் தாண்டவ ராயன்
தளவாயின் பதில் கடிதம்
 ஆண்டவனே முத்து வடுகையா உன்று
 அடிமெநான் மறுவயணஞ் சொல்லுகிறேன் கேளு
 நவாபை நான்பேட்டி செய்தாக்சே சவாமி
 நாலுவகை வெகுமதியும் வாங்கின னடியேன்
 ஜந்தாறு நாளையிலே சவாமி அடியேன்
 அதுவே தொழிலா யிருந்து பாளையத்தைக் கூட்டி
 பிரட்டனையுங் கையோடே கூட்டி சவாமி
 பொன்மதுரை மேல் வந்திறங்குவே னடியேன்
 எந்தெந்த சீமை யழிந்தாலும் நமது
 திருப்புவனக் கோட்டை பத்திரம் சவாமி
 ஆரா ஸிறந்து போனாலும் சவாமி
 ஆண்டவர் மாத்திரம் கோயிலிருக்க
 கோயில் விட்டு வெளியில்வர வேண்டாம் என்று
 குறிப்பாக ஒலைதனை யெழுதியே யனுப்பி
 தாமோதரம் பின்னையை யழைக்க முல்லைத்
 தாண்டவ ராயபின்னை யேது சொல்வானாம்
தளவாய்கள் கோட்டைக்குள் போக எண்ணுதல்
 வந்துவெகு நாளாக்க தம்பி நம்மை
 மம்முதலி நவாபுசாய பழைக்கவே யில்லை.
 கோட்டைக்குள் போகவேணுந் தம்பி என்று
 கோபமாய் சேனைக்குப் பயணமெனச் சொன்னான்
 தாமோதரம் பின்னையு மப்போது தனது
 தளங்களைக் கண்ணாலே ஏறிட்டுப் பார்த்து
 அவ்வாறு விரற்கடை மருந்து துப்பாக்கிக்கு
 அசையாத ரட்டைக் குண்டு பாஞ்சதென்று சொல்லி

பதினே ழாயிரஞ் சனத்தை நிறுத்தி அபபோ
 பாங்காய் சனங்களுக்குறுதிகளைச் சொல்லி
 பிள்ளைமார் குதிரைமே வேறி நல்ல
 பிரியமாய்த் தெற்குக் கோட்டைத் தலைவாசல் வந்து
 திடீரென்று கோட்டை வாயிற் குள்ளே அப்போ
 கீக்கிரமா யிருபேரும் வரும் வேளை தனிலே
 அர்க்கார் ராம ணோடிவந்து அப்போ
 அரே பிள்ளை முத்துமனித் தாண்டவ ராயா
 மம்முதலி யுத்தரவு யில்லை நிங்கள்
 வரக்கூடா தென்று சொல்லித் தடுத்திட்டான் ராமன்
 அப்போ தாண்டவ ராயபிள்ளை பார்த்து
 அன்பாக ராமனுக் கேது சொல்வானாம்
 தகப்பனது வளவிற்குப் பிள்ளை பார்த்து
 தடை சொல்லித் தள்ளுவது நீதியோ ராமா
 இப்படி தாண்டவனுஞ் சொல்ல ராமன்
 இருமென்று நவாபு தேவடிக்கு வந்து
 ஆண்டவனே மும்முதலி சாய்பே உனது
 அடிமை நாளொரு வயனாஞ் சொல்லுகிறேன் கேளு
 இருபிள்ளை மார்களும் வந்தால் அடியேன்
 எதிர்கொண்டு குதிரைக்காரன் கையிலே பிடித்து
 சாயபுடைய வுத்தரவு மில்லை நிங்கள்
 சனத்தோடே வரக்கூடா தென்று நான் சொன்னேன்
 அதை மிஞ்சிக் குதிரைமே வேறி அவர்கள்
 அக்கிரமாய் வருகிறா ரென்று சொன்னான் ராமன்
 அப்போது மம்முதலி சாய்பு பாதர்
 ஆலோசித் தேது சொல்ல லுற்றார்
 நாலு தலை வாசலையுஞ் சுற்றி அப்போ
 நலமான பாராவும் வைக்கவே சொல்லி
 பட்டாளஞ் சுற்றிலும் வருக⁷⁴ அப்போ
 பாட்சா நவாடுதுரை புறப்பட்டார் வெளியில்
 இருபேருங் குதிரை விட்டிறங்கி அவர்கள்
 எழுதாங் குளிந்துப் போகலாம் வாங்கிக் கொண்டு
 இருபேருங் கைகட்டி நின்று நல்ல
 இஷ்டமாய் துதித்தவர்கள் நிற்கும் வேளையிலே

நவாபு கூறல்

அரே பிள்ளை முல்லை மனிமார்பா நானும்
 அன்பாக ஓருவசனாஞ் சொல்லுகிறேன் கேளு

வரசசொல்லி யனுப்பு முன்னே
வந்தவகை யேதென்று கேட்டார் நபாபு
தளவாபு கூறல்

தகப்புட வளவிற்குப் பிள்ளை வந்தால்
தடையென்ன வென்று சொல்லி வந்திட்டே எடியேன்
கோபுரங் கண்டு நான் துரையே அடியேன்
பாவங்கள் நீங்காமல் போவேனோ சாய்பு
தகப்பனது அரண்மனையைப் பார்க்க நானும்
தடையொன்றில் லாமலே வந்திட்டே எடியேன்

நவாபு கூறல்

இப்படி தாண்டவனும் சொல்ல அதற்
கேது சொல்வார் மம்முதலி சாய்பு துரையப்போ
நீ யிப்படி வந்தாலே இந்த
நிமிஷத்தில் நாலு தெருவீதியும் பார்த்து
சீக்கிரம் வெளியே போவென்று பாதர்
சிங்கம் நவாபுதுரை சொல்லிவிட்டா எப்போ
இந்த மட்டுஞ் சொன்னதே போதும் என்று
எழும்பினான் தளத்தோடே பட்டணத்தை விட்டு
வடக்குத் தெரு வீதியிலே வந்து தாயு
மானமலை தாண்டி வடபாரிசந் திரும்பி
சிந்தாமணித் தலைவாசல் வந்து இருவரும்
திட்டிரென்று காவேரி ஸ்நானமது பண்ணி
தளங்களைத் திருப்பியே வந்து அப்போ
தயவாகத் தான் கோட்டைக் குள்ளே வந்து சேர்ந்து
தாயு மானவர் கோயிலுக்கு வந்து தளவர்
தயிரியமாய்த் தரிசனஞ் செய்ய வேணுமென்று அந்த
ஐம்பது பொன் குருக்கள் கையிலே கொடுத்து
நாழிகையி லபிஷேகஞ் செய்ய வேணுமென்று அந்த
ஐம்பது பொன் பதக்க மெடுத்து
நாழிகையில் கவாமியின் கழுத்திலே தரித்து
மாலை சந்தனங் கையிலே வாங்கி அப்போ
மங்கம்மா அரண்மனையைக் கண்ணாலே பார்த்து
நவாபு தேவடியும் பார்த்து பாதர்
திட்டிரென்று கடைவீதி வருகையிலே

பண்டங்கள் கொள்ளலை

கடலை யவல் பொரி யுன்டை கனுமே	அங்கே
கடைகளில் தட்டுத் தட்டாக யிருக்கிறதைக் கண்டு	
கருங் கச்சை சனங்களைப் பார்த்து	அப்போ
கடைக் கண்ணை காட்டியே கைகாட்டி விட்டான்	
நெல்லரிசி வாருவார் சிலபேர்	அங்கே
நேரிட்ட கடலை பொரி வாருவார் சிலபேர்	
இப்படியே கொள்ளை யவரடிக்க	அப்போ
எங்கேயும் பொல்லாத கூச்ச வுண்டாக்க	

நவாபு இதைக்கேட்டு வருதல்

பட்டணங் கொல்லென்று போக்க	அப்போ
பாட்சா நவாபு துரையிது சேதி கேட்டு	
நாலு தலை வாசலை யடுத்து	அப்போ
லாயத்துக் குதிரைக்குச் சீனிவைக்கச் சொல்லி	
புறப்பட்டார் மம்முதலி சாயபு	சற்றி
போர்வீர் வெள்ளைக் காரர் முன்னே நடக்க	
வருகிறார் நவாபு துரையும்	அப்போ
வலது கையில் ஸெந்துபிடி கயிற்றை யெடுத்து	
தாழோதரம் பிள்ளையு மப்போது	முல்லை
தாண்டவ ராயனை ஏறிட்டுப் பார்த்து	
என்னதான் சொன்னாலு மன்னே	நீயும்
எவ்வளவு மென்பேச்சைக் கேட்கிறதே யில்லை	
மம்முதலி வருகிற கோவத்தை	இப்போ
மன்னவனே தாழோதரம் பிள்ளை	
போபோ பேய் கொண்ட தம்பி	உனக்கு
புத்தி யில்வளவோ தாழோதரம் பிள்ளை	
நவாபை யொரு வார்த்தையினால் கட்டி	அவன்
கையிலே வெகுமதியும் வாங்காமற் போனால்	
என்பேரு காராள எல்ல	நான்
எடுத்ததும் தளகர்த்த மோதிரமு மல்ல	
கொல்லி யரை நாழிகைக் குள்ளாக	நல்ல
துரைமகன் நவாபவரும் வந்துவிட்டா ரருகில்	
இருபேருங் குதிரைவிட் டிறங்கி	அப்போ
ஸ்ஸ்பர நவாபுமுன் கைகட்டி நின்றார்	
அரே பிள்ளை மூல்லை மணிமார்பா	உனக்கு
ஆரடா இந்தத் துடுக்குனக்குத் தந்தார்	
ராசாவு மிங்கே நானிருக்க	எனது
ராச்சியத்தை நீகொள்ளை யிடலாமோ	

ஆண்டவனே மம்முதலி சாய்பே உமது
 அடுமை நானாரு வயனாஞ் சொல்லுகிறேன் கேளு
 கரும்பு என் சீமையிலில்லை சாயபு
 கடலை பொரி யவவுண்டை கிடையாத தேசம்
 நெல்லரிசி எங்கள் சீமையிலே இப்போ
 எள்ளலவுங் கிடையாது மம்முதலி துரையே
 அடுமை நான் சாப்பிடுஞ் சோறு இந்த
 வரகரிசி கோறென்று சொன்ன மாத்திரத்தில்
 ரண்டுபடி வரகரிசி யவிழ்த்து அப்போ
 நேரிட்ட மம்முதலி முன்னாலே வைத்து
 அரிசியைப் பார்க்க மனிதர் இவர்கள்
 ஆசையா லோடி யெடுத்திட்டார் துரையே
 இதற்கு நீர் கோபித்தே ராணால் அடுமைக்
 கெங்கே குடியிருப்பு மம்முதலி துரையே
 அப்போது மம்முதலி பார்த்து ஒரு
 ஆலோசனை செய்து சொல்ல வுற்றார் துரையும்
 செந்நெல் பெருத்ததுன் தேசம் என்று
 முன்னமே புவித்தேவன் சொன்னானே எனக்கு
 இப்படிச் கொல்லுகிறாய் நீயும் இதிலே
 ஆர் பேச்சை நிசமென்று நம்புவே னானும்
 நெல்லரிசி கிடையாதசேதி நீயும்
 வந்ததே என்னிடத்தில் சொன்னையே யானால்
 உன்சனத்துக் கெல்லாம் படி கொடுப்பேன் முன்னே
 உத்தமனே சொல்லாமற் போனாய் என்னிடத்தில்
 ரண்டுபை பணமதை யெடுத்து அப்போ
 நேசமுடன் தளமந்திரி கையில் கொடுத்து
 இனசனத்துக் கெல்லாம் நெல்லரிசி தந்து
 உத்தமனே படி கொடுமென் றுத்தரவு சொன்னார்
 அப்போ தான்டவ ராயன் சொல்வான் சுவாமி
 ஆண்டவனே நவாபே நான் சொல்லுகிறேன் கேளும்
 வந்துவெகு நாளாச்ச துரையே எனக்கு
 மன்னவனே மறுவசனாஞ் சொல்லுமென்று கேட்க
 நவாபு படையெடுக்க உத்தரவிடல்
 அப்போது மம்முதலி துரையும் பாதர்
 அசையாத பிரட்டன் முகமேறிட்டுப் பார்த்து
 வழிபாதை தெரியாம விருந்தோம் நமக்கு
 வழிகாட்ட வந்தார்க ஸிருபிள்ளை மாரும்
 பன்னிரண்டு பட்டாளத்தைக் கூட்டி பிரட்டர்
 பாளையங் கூட்டி வடத்திசை மதுரைக்கு நோக்கி

நல்ல தென்று வெள்ளைக் காரத் துரைகள்	அப்போ
நலமான தம்பு ரடித்துப் புறப்பட்டு	
காக்கா தோப்பு வெளி தனிலே	வந்து
காசா கம்பளி சனத்தைக் கூடார மிறக்கி	
கொடிகளையுங் கொண்டு வந்து போட்டு	பிரிட்டன்
கூடார மடித்திட்டான் சொல்லப் போகாது	
கானன் பீரங்கி பளிரெண்டு	தனது
கறுப்புச் சட்டைக் காரரது பட்டாள மெட்டு	
முவாயிரந் துருப்புகுதிரை	சேர்ந்து
முந்நாறு வண்டியில் மருந்து குன்னு மேற்றி	
ரேக்லா முப்பதையுங் கூட்டி	அப்போ
நேரிட்ட சாராய பீப்பாய்களு மேற்றி	
மதுரைக்குப் பயணமென்று பிரட்டன்	நல்ல
உறுதியாய்க் கூடார மிறங்கின மாத்திரத்தில்	
தாமோதரம் பிள்ளையு மப்போது	முல்லை
தாண்டவ ராயன் முகம் நேரிட்டுப் பார்த்து	
தொண்டி வழு நடந்தோமே யானால்	போக
வெகுதூரம் வெகுநாள் செல்லுமே யன்னே	
துவரங் குரிச்சி வழி சென்றால்	மலைப்
பாதையது கல்லுமேல் வண்டி யேறாது	
எந்த வழி போகலா மன்னே	என்று
இதமாகத் தாமோதரன் கேழ்க்கு மளவிலே	
தாண்டவ ராய தளமந்திரி	நல்ல
சாதுரியமாய் வார்த்தை சொல்லுகிறா னப்போ	
அப்படியே ஏன் போகவேணுந் தம்பி	நமது
நடுச்சீமை வழியாகப் போவோ மென்று சொன்னான்	
நடுச்சீமை வழியாகப் போனால்	நமது
தேசத்தைக் கண்ணாலே பார்ப்பானே பிரட்டன்	
திரும்பி வரும்போது பெரிய பிரட்டன்	நமது
தேசத்தில் தோரணங்கள் கட்டுவானே யென்றான்	
அப்படியே வழிக்கூட்டிப் போவேன்	அந்த
அமைப்பு எனக்குத் தெரியுமோ தாமோதரம் பிள்ளை	
ஒருவரை யாகிலுங் காண்பிப் பேனோ	அவனுக்
குகந்த வழி தெரியவோ கூட்டுவேன் பாதர்	
பகலெல்லாஞ் செடிக்குள்ளே யடிப்பேன்	ராவில்
பாளையத்தைக் கூட்டுவே னென்று சொன்னா னப்போது	
ராணுவம் பயணமாதல்	
சொல்லி யரை நாழிகைக்குள்	பிரட்டன்
துடியாகப் பாளையத்தை யெழுப்பினான் பாதர்	

ரிச்சடு கிரண்டன் தளமும் அப்போ
 அண்பான பாளையத்தை யெழுப்பினான் பிரட்டன்
 பொய் நிலைமை தான் வெளி தாண்டி தெற்கே
 புறப்பட்டு ஆழம் மைதான வெளி தாண்டி
 குடுமி மாமலைக் கிழக்காகக் கூப்பேர்
 குபீரென்று நெறிஞ்சிக்குடிப் பாதையும் கழித்து
 கிழக்கு முகம் பாளையத்தை நடத்தி அப்போ
 கீர்த்தி பெறு திருமயத்துக் கோட்டைக்குத் தெற்கே
 குருவி சிகாண்டான் பட்டி வந்து சேர்ந்து பிரட்டன்
 கூடார மடித்தங்கே பாளையத்தை நிறுத்தி
 இறங்கி யரை நாழிகையிற் குள்ளே தளவா
 இருபேரும் பிரட்டனிட கூடாரம் வந்து
 சிங்கமே துரை பெரிய பிரட்டா ஒரு
 சேதி நான் காராளன் சொல்லுகிறேன் கேளும்
 மதுரை யின்னும் பத்து நாழி வழிதான் நாமும்
 வருஞ்சேதி கேட்டு வந்திடுவானே கானன்
 பகலில் வழி நடக்கவே கூடாது நாமும்
 ராத்திரிக்கு ராத்திரியே நடக்கவேணு மென்றான்
 நல்ல தென்று துரை பெரிய பிரட்டன் சனத்தை
 ராத்திரிக்கு ராத்திரியே பயணமென்று சொன்னான்
 பகலெல்லாங் கூடாரத்தி விருந்து சாயுங்
 காலம் பயணமென்று சாப்பிட்டுப் போட்டு
 தம்பூரு வாத்திய மூங்க சாயுப்
 தாம் பாளையம் பயணமென்று சொன்னாள்
 குருவி கொண்டான் பட்டியுங் கழித்து தளவர்
 கோட்டையின் மதுக்கூர்க் காட்டுப் பாதை வழிகூட்டி
 ராத்திரிக்கு ராத்திரியே நடந்து அந்த
 ராத்திரியில் பல்லென்று கிழக்கு வெளுக்கையிலே
 பரகணிக் காட்டில் கொண்டுவந்து குதிரை
 பாளையத்துடன் தளத்தை யிறக்கினான் காட்டில்
 பகலெல்லா மங்கே கழித்து தளவர்
 ராத்திரிக்கு ராத்திரி யெழுப்பினார் தளத்தை
 பரகணி பாகுங் கடந்து
 பணங்களம் தாலுக்கா தாண்டி
 மங்ககுடிக் காட்டையுஞ் சீக்கிரமாய்த் தாண்டி நல்ல
 மகாராஜன் பாளையத்தை ராத்திரியே கூட்டி
 இராமேஸ் வரப் பாதை யாக தளத்தை
 இரவெல்லாந் தான்டத்தி நெம்பலம் மைதானத்தில்

அப்போ துரை பெரிய பிரட்டன் தனது
 அசையாத பாளையத்தைக் கொண்டுவந் திறங்கி
 தள கர்த்தனை வரவழைத்து திருப்பு
 வன மெவ்வளவு தூரமென்று கேட்டான் பிரட்டன்
 ஆண்டவனே துரை பெரிய பிரிட்டா நாம்
 ஜந்துமனி வேளைக்குப் போகலாமென்று
 பிரட்டன் பளிரெண்டு பட்டாளத்தை பாம்பைப்
 பட்டியிலே கொண்டுவந்து நலமாக இறக்கி
 பகலெல்லா மங்கிருந்து போட்டு அப்போ
 படை மன்னன் பாளையத்தை ராத்திரியி லெழுப்பி
 திருப்புவனங் கோட்டை வந்து சேர்ந்து அங்கே
 சீராக பிரட்டனிட பட்டாளத்தை யிறக்கி
 முள்ளிய நெம்மலெனு மூரில் இரு
 பிள்ளை மார்கள் பாளையத்தைக் கொண்டுவந்து சேர்த்தார்
கான்சாசிபு நவாபு சேனை வருவதையறிதல்
 மதுரை வளர் கான்சாய்பு நீலன் பாதர்
 வயணமா யிதுசேதி காதாலே கேட்டு
 தகப்ப னாகிய பெரிய பிரட்டன் குதிரை
 தளத்தோடு திருப்புவன மிறங்கினானெனன் றறிந்து
 போதி கான்சாயவையு மழைத்து கீனி
 வெள்ளைக் காரன் மெய்குந்தன் அனுமந்தனை யழைத்து
 தாதப்பன் ராசப்பனை⁷⁴ யழைத்து கானு
 சாயபு துரை குதிரைக் கொல்லான் சீனிவைக்கச் சொல்லி
 முன்னாறு குதிரைப்படையுடன் திருப்புவனம் செல்லுதல்
 முந்நாறு துருப்பு குதிரை யுடனே அப்போ
 முடிமன்னன் கான்சாயபு புறப்பட்டான் வெளியில்
 சிலையுமான் புளியங் குளந்தான்டி நல்ல
 திருவாத்தூர் மைதான வீதியுங் கடந்து
 திருவளங் காட்டுக் குள்ளே வந்து தனது
 சேனைகளை காட்டுக்கு ளொளித்து வைத்துவிட்டு
 தலை யெட்டிப் பார்த்தீரே யாமானால் உங்களைத்
 தப்பாமல் பட்டாவால் வீசி விடுவேன் கானு
 அவனுக் கவன் பதனமென்று சொல்லி கானு
 ஆணிச்சிக்கன வாயி லொளித்து வைத்திருந்தான்
 பல்லென்று* கிழக்கு வெளுக்கையிலே பிரட்டன்
 பட்டாளத்தை நிறுத்தி தாம்பு ரடித்து

74. போதிகான், மெய்குந்தன், அனுமந்தன், தாதப்பன், ராசப்பன், இவர்கள் ராஜுவ அதிகாரிகள். வரலாற்று மனிதர்கள் அல்லர்.

சனத்தை யெல்லா மலை போலே நிறுத்தி அப்போ
 தம்பூரு முழங்கியே கோட்டைக்குள் நுழைந்தான்
 கோட்டைக்குள் பிரட்டன் போகு முன்னே கானன்
 குதிரை விட்டுப் பாளையத்தில் கலக்க வேணுமென்று
 நடத்தின ஊருக்குச் சீராய் குதிரை அந்த
 நாழிகையில் திருப்புவன குளக்கரை தாண்டி
 வயல் வழியாய் குதிரைதனை விட்டு கானு
 வருகிறான் திருப்புவன ஆற்றுவழி நோக்கி
 கான்சாகிபு பிரட்டனது சேனையைத் தாக்குதல்
 முதல் பாராக் காரணையும் வெட்டி ஒரு
 நொடிக்குள் பட்டாளத் துள்ளே விழுந்து
 கத்தி முனை ரத்தங்க னொழுக அப்போ
 கான்சாகிபு வருகிறதைக் கண்டானே பிரட்டன்
 வந்திட்டான் கான்சாயபு வென்று பிரட்டன்
 வரிசையாய்ப் பட்டாளத்தை மேற்குமுகந் திருப்பி
 டொப்பி கழட்டியே கீழே யடித்து பிரட்டன்
 சகுக்காக முன்கைதனை கடித்த மர்த்திரத்தில்
 முன் றணியாகப் பிரிந்து பட்டாளத்தை
 முன்னேற்றிப் பிரம்பாலே மூட்டினான் பிரட்டன்
 மண்வாரி யிறைத்திட்டாப் போலே குண்டு
 வருகிறதைத் திசை மதுரை கான்சாயபு பார்த்து
 திருப்புவனப் போர்
 ஒளித்து வைத்தான் பட்டாளத்தை பிரட்டன்
 சேனை மேல் பாய்ந்திட்டான் கானன்
 இரண்டு கையி விரண்டு முதல்பட்டா பிடித்து
 நேரான பிரட்டனிட பாளையத்தில் விழுந்து
 வீசினான் துரை மதுரை கானன் அப்போ
 விழுகிற சிப்பாய் தலைகள் சொல்லப் போகாது
 கையற்று விழுகிறது சிலது அங்கே
 காலற்று விழுந்த பேர் சொல்லப் போகாது
 தலையற்று விழுகிறது சிலது அப்போ
 தாறுமாராய் மூன்று துண்டாய் விழுகிறது சிலது
 வெள்ளாரிக்காய் வீசினாற் போல பாதர்
 வீசினான் சிப்பாய்களை பொல்லாத கானன்
 துப்பாக்கி திரும்புவதற் குள்ளே பாய்ந்து
 துடியாக வெட்டினான் திசை மதுரை கானன்

சோல்ஜர் தலைக் களாரு கோடி அங்கே
 துள்ளி விழுகிறதைச் சொல்லி முடியாது
 தீன் தீனென்று⁷⁵ சொல்லி பாலர்
 திரும்பியே நாலு மூலை வீசினான் பட்டாவை
 பாணி பாணி⁷⁶யென்று சொல்லி அப்போ
 பதைத்து விழுகிறதே சிப்பாய்மார் தலைகள்
 தன்னீர் தன்னீர் ரென்று சொல்லித் தீர்க்கே
 தவித்து முறையோரைச் சொல்ல முடியாது
 ஓடுதே முழங்கால் ரத்தம் அதிலே
 உருஞ்சுதே சிப்பாய் தலைகள் பனங்காய் போலே
 மலை மேலே துருப்பு குதிரை அப்போ
 மாஞ்சுதே பொல்லாத மைதான வெளியில்
 சிப்பாய்கள் போனவழி தெரியவே இல்லை
 குதிக்குதே சோல்ஜர் தலைகள் அங்கே
 கூவதே நாய் நரிகள் பினங்களைத் தின்ன
 சோல்ஜர்கள் போன வழி காணோமில்லை பின்பு
 கத்தி கட்டி போன வழி காணோம்
 கர்னல் போன வழி தெரியவேயில்லை அப்போ
 அவுல்தார் போன வழி காணோம்
 அஜிட்டன்⁷⁷ போன வழி தெரியவேயில்லை
 சுபேதார் போன வழி காணோம்
 சோல்ஜர்கள் பட்டாளம் போன வழி காணோம் பாதர்
 அப்படி கான் காய்பு நீலன்
 அறுத்த தலைக் களால் சொல்ல முடியாது கானு
 கத்தி யெல்லாம் ரத்தமாய்ப் போக்கு
 கனத்த தலை குட்டை யெல்லாம் ரத்தமாய் போக்கு
 ரத்த கவுல் சுற்றியே வீச அப்போ
 நராதிபன் கான்காய்பு மூர்ச்சையாய் நின்றான்
 தளகர்த்தன் தானப்ப நாய்க்கன் பாதர்
 தயிரியமாய்ப் பதினெந்து குதிரையுடன் நின்றான்
 கான் காயபைக் கண்ணாலே கண்டு அப்போ
 கட்டழகன் தானப்பன் சலாம் வாங்கிக்கொண்டு
 ஆண்டவனே கான்காய்பு துரையே உனது
 அடுமை நாளொரு வசனஞ் சொல்லுகிறேன் கேளு

75. தீன், தீன், கான்காயிடுவின் போர்க் கோஷம், மூல்விமகள் இல்வாறு கூவிகிடொண்டே போர் செய்வார்கள்.

76. பாளி - தன்னீர். 77. அஜிட்டன் - (Adjutant) அட்ஜிடன்ட் என்ற ராணுவப்பதவி பிரிடிஷ் கேளையில் ராணுவ அலுவலகர்கள்: அவுல்தார் சுபேதார், சோல்ஜர் - இங்கிலீஷ் படைவீரர்.

தும்பூரு கோட்டைக்குச் சென்று நமது
 சேதுகான் பாடுக்கு பத்திரங்க் சொல்லி
 மதுரை போய்ச் சேரவேணு மையா என்று
 மடப்புரத்துக் கால்வாயில் கத்தியைக் கழுவி
 கத்தியை யுரைதனிலே போட்டு அப்போ
 கான்சாய்பு தும்பூரு கோட்டைக்கு வந்து
 கான்சாயிபு பின் வாங்குதல்

சேதுகான் தன்னை வரவழைத்து காளன்
 சேதி யவனுக் கேது சொல்வானாம்
 பன் னிரண்டு சிப்பாயும் நல்ல
 பண்பான வெள்ளளக்காரத் துரைகள்⁷⁸ ரிஜிமிட்டும்
 மூவாயிரம் துருப்பு குதிரை தம்பி
 முப்பது வெள்ளளக்கார பிரட்டன் துரையோடே
 கர்னல் பீரங்கி பனிரண்டு அதிலே
 கட்டான் துரைப்பட்டாளம் மூவாயிரம் சனங்கள்
 ரேக்லா முப்பது கூட இப்போ
 நெருநெருத்துப் போகுதடா திருப்புவனக் கோட்டை
 நாளை பனிரண்டு மணி வேளைக் கெல்லாம்
 நமது தும்பூரு கோட்டை மேலே வருவாரு முன்டோ
 தும்பூரு கோட்டை தளமென்று கானு
 துரை மகனும் திசை மதுரைக் கோட்டை போய்ச் சேர்ந்தான்

பிரிட்டன் யோசனை

அப்போது துரை பெரிய பிரட்டன் சனங்கள்
 அனைவோரும் வந்தங்கே யொன்றாகச் சேர்ந்தார்
 கண்டிட்டான் துரை பெரிய பிரட்டன் அப்போ
 கண் சிவந்து பட்டாளத்தை எண்ணிக்கை பார்த்தான்
 முன்று பட்டாளம் வரைக்கும் இப்போ
 முதல் சண்டை கானுகையால் விழுந்து போக்கிதென்று

மதுரைக்கு வழிகாட்டக் கேட்டல்

சனத்தை யெல்லா மெண்ணிக் கொண்டு அப்போ
 தளகர்த்த ரிருவரையு மழைத்துவரச் சொல்லி
 அரே பின்னை மூல்லை மனிமார்பா இப்போது
 அழைத்து வந்து பட்டாளத்தைக் காவு கொடுத்தாயே

⁷⁸ ரிஜிமிட - ரெஜிமெண்டு - Regiment 'ஆங்கிலப் படைப்பகுதி' (அன்றி)

மதுரைக்கு வழி காட்டும் பிள்ளை கானு
 மன்னனுடைய செளந்தியத்தை நான்பார்க்க வேணும்
 அப்போது தான்டவ ராயன் பாதர்
 ஆளக் கொண்டான் கரைதனுக் கனுப்ப
 பண்டிக் கிடா பிடித்துவரச் சொல்லி அப்போ
 பாட்சாதி பிரட்டனுக்குத் *தீனி கொடுத்தான்
 தீனி தின்று கை கழுவிக் கொண்டு பிரட்டன்
 சிப்பாய் மார்களுக்குத் தைரியங்கள் சொல்லி
 நடத்தினான் பத்துகளாந் தன்னை அந்த
 நாழிகையில் திருவாதலூர் வந்திட்டான் பிரட்டன்
 நாலு புறம் பாராவும் வைத்து தளத்தை
 நடுவிட்டு மத்தாப்பு நாலு புறம் போட்டு
 ராத்திரியில் சாக்கிரதை யாயிருந்தார் கானு
 ராசாதி பதியிந்த சேதிகளைக் கேட்டு
 முந்நாறு குதிரை கீனி வைத்து கானு
 மோதுகான் சாய்பையுங் கையோடே யழைத்து
 சீனிச் சிராவையு மழைத்து தனது
 திசை மதுரை கோட்டை விட்டு வடக்கு முகம் நோக்கி
 தும்பூரு கோட்டைக்குள் நுழைந்து கானு
 துரை பேசாம் லொளிந்திருந்தா னப்போது
 அப்போ துரை பெரிய பிரட்டன் பாதர்
 அழகான பாளையத்தைச் சுற்றுவரும் போது
 பல்லென்று பொழுது விடிந்தது அப்போ
 பட்டாளம் பயணமென்று உதிதரவு மாச்ச
 திருவாதலூர் மைதானம் தாண்டி தளங்கள்
காட்டில் போர்
 தும்பூரு காட்டில் நுழைந்து வருகையிலே
 கனமான திசை மதுரைக் கோட்டை கானு
 கலந்திட்டான் குதிரையின் பிரட்டன் பாளையத்தில்
 வந்திட்டான் சாய்பென்று சொல்லி பிரட்டன்
 வலது கையிலந்த மொழிப் பிரம்புதனைத் தாங்கி
 பட்டாளம் பள்ளென்று சொன்னான் அப்போ
 படப்பெடன்று பீரங்கி கொளுத்திவிட்டார் துரைகள்
 மன்மாரி பொழியது துப்பாக்கி ரண்டு
 வண்டி மேல் ரேக்லா திருப்பினார் பிரட்டன்
 சோளப் பொரி பொரித்தது போலே அப்போ
 சொல்ல முடியாது ரேக்லா குண்டு

மலையப் பிளக்குது குண்டு அங்கே
 மண்வாரிக் கொட்டுதே ரேக்லா குண்டு
 கண்டானே திசை மதுரை கானன் அப்போ
 கையினிலே இரண்டு முகப் பட்டாவை யெடுத்து
 வீசினான் பாளையத்தில் விழுந்து கானன்
 வீரியயமாய் துப்பாக்கிக் குண்டுக் கஞ்சாமல்
 துப்பாக்கி யெடுப்பதற் குள்ளே பாதர்
 சொல்லிச் சொல்லி மாட்டுறான் திசைமதுரைக் கானன்
 பீரங்கி திருப்புவதற் குள்ளே அங்கே
 புவி போலே வீசுறான் கான்சாய்பு நீலன்
 பனங்காட்டு மைதான மெல்லாம் அப்போ
 பனங்காய்போ ஒருஞ்சுதே சிப்பாய்கள் தலைகள்
 ஓடுதே பட்டாள மெல்லாம் அப்போ
 உத்தமன் கான்சாய்பு தூரத்தியே யடித்தான்
 ஐந்து கும்பினி சிப்பாய் மார்கள் அங்கே
 அதமா விழுந்திட்டார் பனங்காட்டு மன்னன்
 மூன்றே முக்கால் நாழிகைக் குள்ளே கானன்
 எதிரோடிந்த்தூளியா யடித்து
 திரும்பியே திசைமதுரை கானன் பாதர்
 தீர்ண் கான்சாய்பு துரை யரண்மனை போய்ச் சேர்ந்தான்

பிரிட்டன் வருத்தம்

மகாராசன் துரை பெரிய பிரட்டன் அப்போ
 மற்றதோர் சிப்பாய்களைக் கண்ணாலே கண்டு
 எண்ணிக்கை பார்த்திட்டா னப்போ அதிலே
 ஏழு கும்பினி சனம் குறைந்ததைக் கண்டு
 வேவிக்கு நான் வைத்த மூள்ளு இதிலே
 காலுக்குப் பகையாக வந்ததென்று⁷⁹ சொல்லி
 ஆண் பிள்ளை கான்சாய்பு நீலன் என்று
 அரசர் புகழ் பிரட்டனுக் கந்தோஷப்பட்டு
 மதுரைக்குப் பயண மென்று சொல்லி அப்போ
 மன்னவன் பிரட்டன் முகம் ஏறிட்டுப் பார்த்து

தளவாய் யோசனை

தளமந்திரி தாண்டவ ராயன் பாதர்
 தெரியமாய் பிரட்டன் முகம் யேறிட்டுப் பார்த்து

⁷⁹ -பழமொழி

பிச்காலே வினையை வைத்துப் போனான் துரையே
 பின்னாலே சேனைக்கு மோசம்வரும் சாமி
 தும்பூரு கோட்டையை வாங்கி நல்ல
 துரை மகனே திசை மதுரை சேரவேணு மென்றான்
 நல்லதென்று துரை பெரிய பிரட்டன் தளத்தை
 நடத்தியே தும்பூரு கோட்டை வந்துசேர்ந்து
 நாலு புறம் பாளையத்தை யிறக்கி அந்த
 நாழியில் மோர்சாவில் பிரங்கி யேற்றி
 திடீரென்று ஒரு பஞ்சதா தீர்த்தான் அப்போ
 சேருகான பகல் முழுதும் எதிர்த்துப்போராடி
 சாயங் காலம் யோசனைகள் செய்து தளது
 சமேதா ரவுல்தாரை யழைத்தே சொல்வான்
 ராத்திரி இருக்கக் கூடாது இருந்தால்
 தப்பாமல் தலை யறுப்பான் பிரட்டனென்று சொல்லி
 ராத்திரியே பாளையத்தைக் கூட்டி வெகுசாய்
 நடத்திட்டான் திசை மதுரை விடியு முன்னாலே
 கோட்டை யிலே யொருத்தரு மில்லை அப்போ
 கூடாமல் தும்பூருக் கோட்டைக் குள்ளே
 பாளையத்தை நடத்தி வைத்து அப்போ
 பாங்கான மதுரைக்குப் பயணமென்று சொல்லி
 நடத்தியே பட்டாளந் தன்னை அந்த
 நாழிகையில் தெப்பக்குளம் வெளிக்குத் தெற்காக
 அடித்தானே கூடாரம் பிரட்டன் அந்த
 நாழிகையில் பிள்ளைமார் பாளையத்தை யிறக்கி
 ஜந்து நாழிகைக்குள் பிரட்டன் பாதர்
 அன்பாக வந்ததைக் கண்டானே கானு
 இத்தனை பாளையங் களையும் பாதர்
 எட்டு நாளைக்குள்ளே யடிப்பேன் நான்கானு
 கான்சாகிபு சுபதம்

பதினென்து நாழிகைக் குள்ளாக தளத்தை
 பஞ்ச பஞ்சா யடிப்பே னான் தானப்ப நாயக்கா
 பிரட்ட னொரு தலையிருக்கு மானால் அவன்
 பிடிப்பாண்டா யெப்படியுந் திசைமதுரை கோட்டை
 பிரட்டனுட தலைவிழுந்து போனால் அப்போ
 பருந்தெடுத்த குஞ்சல்லோ மம்முதலி சாய்பு
 ஆர்க்காடு சென்னப்பட்டனம் வரைக்கும் அப்போ
 அடித்திடுவேன் ஆற்காட்டை பிடித்திடுவே னானும்
 கபேதார வுல்தாரு மாரே நீங்கள்
 சொன்னபடி கேழ்க்கிறேன் சிப்பாய் மாரே

அன்ன வில்லை தம்பி யில்லை யெனக்கு	இப்போ
ஆதரவு கோட்டைக்கு ளாருத்தரு மில்லை	
உங்களையே நம்பினே னானும்	எனக்கு
ஒருவர் துணை யில்லையா சிப்பாய் மாரே	
மாசத்துக் கொன்பது ரூபாய் ⁸⁰	சம்பளம்
வாங்கியே தின்றிரே சிப்பாய் மாரே	
ஜந்தாறு நாளைக்கு நீங்கள்	நித்திரை
ஆகார மெல்லாம் விட்டிடுங்கள் சொன்னேன்	
பெண்டாட்டி ஆசை வைத்த பேர்கள்	என்
பின்னால் வரவேண்டாம் சிப்பாய் மாரே	
இந்தச் சண்டை கெவித்தேனே யானால்	உங்களுக்கு
இருவது பொன்னுத் தியோகங் கொடுக்கிறே நானுங்	
கைகளுக்குத் தங்கக் காப்புப் போட்டு	உங்களை
கனமாக வைக்கிறேன் சிப்பாய் மாரே	
என்று சொல்லி கான்சாய்பு துரையும்	இப்போ
இதமாக ராமலிங்க கொல்லனை யழைத்து	
நாலு வெகுமதியுஞ் செய்து	அப்போ
நலமாக பீரங்கி திருப்பிவிடச் சொன்னான்	
கோட்டைக்குள்ளிருந்து போர்	
திருப்பியே பாளயத்து மேலே	கொல்லன்
தீர்த்திட்டான் குண்டுபோட் டைந்தாறு வேட்டு	
பாத்திட்டான் பொல்லாத பிரட்டன்	அப்போ
பட்டாளம் பள்ளிரண்று உத்திரவு பண்ணி	
ஒன்பது வெங்கல பீரங்கி	துப்பாக்கி
ஒன்று மோர்ஜாமேல் திருப்பினான் பிரட்டன்	
பிரட்டன் துரை பீரங்கி திருப்பி	அப்போ
பினக்காடா யடிக்கிறான் பொன்மதுரை தன்னை	
கானனோ திருப்பிய பீரங்கி	அங்கே
கணக்கில்லை தெப்பக்குளங் கொள்ள வில்லை	குண்டு
மானங் கவுந்திட்டாப் போல	அங்கே
வருகிறதே பிரட்டனிட பீரங்கிக் குண்டு	
நெல்லு பொரி பொரித்தது போலே	அப்போ
நிலந்தாவிக் கொல்லுதே கஞ்சீவி குண்டு	
சோளப் பொரி பொரித்தது போலே	பிரட்டன்
சொல்லிச் சொல்லி அடிக்கிறான் பீரங்கிக் குண்டு	
கிழக்கு முகம் கொத்தளந் தனிலே	ஒரு
குறுக்கு மூலைக் கோட்டைதனை யிடித்தான் பிரட்டன்	

பகலெல்லாம் பிரட்ட னிடித்தீட்டான் கானன்
 ராத்திரி முப்பதுக்குள் கட்டி முடிப்பாளாம்
 இடிக்கவே யெடுத்தெடுத்துக் கட்டி கானன்
 இருந்து சமாளித்தா னொருமாதம் வரைக்கும்
 பகவிலே கோட்டையைப் பிடித்து பிரட்டன்
 பல்லென்று விடிந்தவுடன் பார்த்திட்டா னஷ்போ
 பழையபடி மதுராபுரிக் கோட்டை இருக்க
 பார்த்திட்டான் பொல்லாத துரை பெரிய பிரட்டன்
 இப்படியே கானு தெரியந்தான் நல்ல
 தென்று சொல்லி ராத்திரியில் கள்ளச் சண்டை செய்தான்
 தம்பூரு யடியாத படிக்குத் தனது
 புள்ளாங் குழலங் கூதாத படிக்கு
 ஏழு பட்டாளத்தைக் கூட்டி வண்டியில்
 ஏழு ரேக்லா வேற்றி சீக்கிர மிருந்து
 ராத்திரி பனிரண்டு மணிக்கு பிரட்டன்
 ராசாதிபதி வந்து மதிலோரஞ் சேர்ந்தான்
 முழங்குதே பீரங்கி முனைவேட்டு அப்போ
 வீரன் கான்சாய்பு நீலனங் கேட்டு
 ராத்திரிக்கு ராத்திரித் தானே தனது
 லாயத்துக் குதிரைக்குத் தீனி வைக்கச் சொல்லி
 பனிரண்டு மணி வேளைக் கெல்லாம் கானு
 பாட்சாதி ராத்திரியில் மதிலோரந் தன்னில்
 ஆயுதந் தனையுருவிக் கொண்டு கானன்
 அதட்டியே பாளையத்தில் நுழைந்த மாத்திரத்தில்
 வண்டியூர் மைதானத்தில் போர்
 வந்திட்டான் கான்சாய்பு வென்று பிரட்டன்
 மகாராசன் பட்டாளத்தைப் பலீரன்று சொன்னான்
 ஆற்றுவெளி குதிரைகளை நடத்தி கானு
 ஆண்பிள்ளை கைகலந்தான் வண்டியூர் வெளியில்
 வீசினான் பொல்லாத கானன் அப்போ
 விழுகுதே சிப்பாய் தலைகளொரு நூறு
 குடல் சரிந்து விழுவாரும் அப்போ
 குண்டிக்கால் சரிந்துமே தரையில் விழுவாரும்
 இதுகண்டு துரை பெரிய பிரட்டன் தலையில்
 இருந்த தொப்பியை யெடுத்து தரையி லடித்து பிரட்டன்
 முன்கையைச் சீக்கிரம் கடித்து முனையாகக் கொல்வோ மென்று சொன்னான்

முழங்குதே பீரங்கி வேட்டு அப்போ
 முவாயிரம் துப்பாக்கி பொழியுதே மலைமேல்
 என்னென்று நெருப்பா யொத்தாலும் கானன்
 என்னால் மூன்று குதிரையுடன் வந்து
 ஜந்துக்கும் பினிசனத்தைக் கொன்று கானன்
 அப்போதே சேர்த்திட்டான் திசை மதுரைக் கோட்டை
 பட்டாளத்தை யொன்றாகச் சேர்த்து பிரட்டன்
 பாட்சா நவாபுக்கு எழுதினா னோலை

பிரட்டன் நாவாபுக்குக் கடிதம் எழுதுதல்

மணிக்கட்டிக் காயுத மெழுதி பிரட்டன்
 மகாராசனனுப்பினான் திருச்சினாப் பள்ளிக்கு
 தொன்னுறை நாழிகைக் குள்ளே வந்து
 சுருக்கமாகச் சேர்ந்தது திருச்சினாப் பள்ளியில்
 சாயங்கால வேளையில் நவாபு தனது
 தளத்துக் கெதிராக நிற்கும் வேளையிலே
 மணிக் காகிதம் வந்துசே அப்போ
 மம்முதலி நவாப்பு சாயபு வாசித்துப் பார்த்து
 இப்படித்தான் துரைதனை யழைத்து மகனைப்
 பார்த்துக்கோ வென்று சொல்லிச் சொன்னார் நவாபு

நவாபு மதுரைக்குப் புறப்படல்

நான் போறேன் திசை மதுரைக்கோட்டை வர
 நாலு மாசமோ நாலு வருஷமோ தெரியாது
 திருச்சினாப் பள்ளி யரண்மனையும் பாதர்
 சிங்கமே பட்டாளஞ்சனமும்
 முப்பது பட்டாளஞ் சனமும் நல்ல
 முனு ரிஜிமெண்டு சோல்ஜர்தார் மாரும்
 வெகு சனமுங் கொண்டு பீரங்கி அப்போ
 வெடிக்குண்டு புகைக்குண்டு பீரங்கி யேத்தி
 ரேக்லா முப்பது வரைக்கும் அதிலே
 நேய முவாயீரந் துருப்புக் குதிரை
 காளல் பீரங்கியையும் நடத்தி தனது
 கனமான துரைமார்கள் பட்டாள மத்தனையும்
 ஏறினா ரெயில் வண்டி⁸¹ மேலே சாயபு
 ஈஸ்வரன் நவாபதுரை நடந்த மாத்திரத்தில்

81. - கான்காகிபு பேர்கள் நடந்த காலத்தில் ரயில்வண்டி கிடையாது. பிற்காலப் பாடகர்கள் கைத் சொல்லும்பொழுது சேர்த்துக்கொண்டது.

மருந்து பொடிப் பீப்பாய்கள் முதலாய் தனது
 வண்டியின் மேல் குண்டுகளுஞ் சாராயமு மேற்றி
 கொடி முரசு தம்பூ ரடிக்க அப்போ
 சுகோஷ்ட மிட்டே துலுக்கப் பட்டாளஞ் சூழ
 வெள்ளள வெண்சமாரந் துலங்க நல்ல
 விருந்து பெற்ற சிங்கக் கொடி முன்னின் றிலங்க
 அடி படுதே குச்சி தம்பூரு அப்போ
 ஆண்டவன் நவாபுதுரை புறப்பட்டான்
 அனைந்தூர் வீதியுந் தாண்டி தனது
 ஆஸ்தான் விராலிமலைத் தொங்கவிலே வந்து
 துவரங் குறிச்சியில் விறங்கி பாதர்
 துரை பெரிய பிரட்டனக் காயித் மனுப்பி
 நத்தத்து விங்கையனை யழைத்து அப்போ
 நம்மன் குரிச்சிப்பூச் சேனையை யழைத்து
 கருங்குளத்து நம்மைய நாய்க்கர் நல்ல
 கனமான மூளியிப்பட்டி முத்தப்ப நாய்க்கர்
 ராமகிரி சாமைய நாய்க்கர் பாதர்
 நலமான தோகைமலை பசவப்பா நாய்க்கர்
 மாமுண்டி லெக்கைய நாய்க்கர் இப்போ
 வார்த்தை யொன்று சொல்லுகிறேன் கவனமாய்க் கேளும்
 நான் போரேன் திசைமதுரைக் கோட்டை நீங்கள்
 நாளைக்குச் சேனைகளை யொன்றாகச் சேர்த்து
 மதுரை வந்து சேரவேணு மென்று அப்போ
 மம்முதலி துரையங்கே வுத்தரவு பண்ணி
 மதுரைக்குப் பயணம்
 துவரங் குறிச்சியுந் தாண்டி நல்ல
 துடியாக நத்தத்து வீதியுந் தாண்டி
 நத்தத்து மைதானமுந் தாண்டி அந்த
 நாழிகையி லழுகர் மலைக் கொம்பையுந் தாண்டி
 ஆளை மலை முந்தலும் விட்டு
 அசையாத தேவனூர் மைதானம் சேர்ந்து
 இறங்கினார் மம்முதலி சாய்பு அப்போ
 இயலான பட்டாளமெல்லா மிறங்கி
 கூடாரமடித்தல்
 இரண்டு நாழிகை வழி விஸ்தாரம் அங்கே
 நலமான கூடார மடித்திட்ட டாரே

ஒரு நெட்டுச் சுருப்புக் கூடாரம் அதிலே
 ஒரு நெட்டு செங்காலிக் கூடார மடித்து
 ஜந்து நாழிகை விஸ்தாரம் சாயபு
 ஆன் சுற்றிப் பாராவுஞ் சீக்கிரமாய் வைத்து
 சுரோந்துகளுஞ் சுற்றிவரச் சொல்லி சாயபு
 நூறு பேர் சோல்ஜர்கள் கையில் கத்தி கொடுத்து
 பாராவுஞ் சீக்கிரமாய் வைத்து தனது
 பாளையத்தை சாக்கிரதையாய் வைத்திருக் கையிலே
 காண்சாகிபுவின் பட்டாளத்தைத் தாக்குதல்
 மதுரை வளர் காண்சாயபு நீலன் இந்த
 வகையாக மம்முதலி வந்தவகை கேட்டு
 தாதப்ப னரசப்ப னாய்க்கன் தனக்குச்
 சரியான சேகுகான் பாவையு மழைத்து
 முரச வெள்ளைக் காரணையுமழைத்து கானு
 முன்னிறுத்தி துரைமார்க்கு ஏது சொல்லலுற்றான்
 தேனோரில் மம்முதலி வந்தான் நானும்
 சீக்கிரத்தில் ராத்திரிக்கு பேட்டி பண்ணி வாரேன்
 நான்போய் திரும்பி வருமட்டும் பிரிட்டன்
 ராசாதிபதி துரைக்குப் பத்திரங் கோட்டை
 என்று சொல்லி துரைகானு சாயபு குதிரை
 எழுநூறு வரைக்குமே சீனி வைக்கச் சொல்லி
 பனிரெண்டு மனிவேளைக் கெல்லாம் கானு
 பார்த்திட்டான் குதிரைகளை வடக்குமுகம் நோக்கி
 ராத்திரியே குதிரையை நடத்தி கானு
 ரண்டாம்பே ரறியாமல் பாளையத்தை யடித்து
 ஒளிவாக யிருந்திட்டா னப்போ விடிய
 ஒண்ணரை நாழிகைக்கு முன்னதாய் துரைகள்
 அன்பான கர்னல் துரையும் அதிலே
 அக்கினி மயமான முசியார் பரங்கி துரையும்
 கின்ன பிரிட்டனுஞ் சேர்ந்து அப்போ
 துரைமார்கள் சிப்பாய் மார்களை வரிசையாய் நிறுத்தி
 அடிச்சிட்டார் குச்சித் தம்பூரு எங்கும்
 அதிருதே மைதான வெளியெல்லா மப்போ
 இதுகேட்டு மதுரை துரைகானு சனத்தை
 எழுப்பியே குதிரையின் மேல் சீக்கிரமா யேறி
 ஈநெட்டு -வரிசை சுரோந்து - round என்பதன் திரிபு

முதல் பாராக் காரணையும் வெட்டி ஒரு
 சுமச்சுக்குள்ளே பாய்ந்து பாளையத்தில் விழுந்து
 இன்னம் வேறு நினைப்பு நினையாமல் கானு
 எழுநூறு குதிரையிலே பாய்ந்திட்டா னப்போ
 நீர்த்துளி யாடவரும் போது பாளையம்
 நெளிப்பதை மம்முதலி கண்ணாலே கண்டு
 கால் பதறி மோசம் வந்ததென்று அப்போ
 கனமான மம்முதலி மூர்ச்சையாய் விழுந்தார்
 கண்டார்கள் துரைமார்க் னப்போ
 கணக்குமுடி மன்னளைப் பல்லக்கில் வைத்து
 தும்பூரு கோட்டையி னுள்ளே பாதர்
 துரைமகன் நவாபு தன்னைத் தோத்த மாத்திரத்தில்
 கலந்திட்டான் சாயபு வென்று மன்னன்
 கனம் பெற்ற துரைமார்க் ளணியணியாய் நின்று
 முசியார் பரங்கி வெள்ளைக் காரன் களத்தை
 முன்னெற்றி தொப்பி கழற்றிக் கீழே யடித்து
 முன் கையை சீக்கிரங் கடித்து அப்போ
 மூன்றணியாய் கனம் வகுத்து முட்டினான் கண்டை
 எள்ளு பொரி கொள்ளு பொரி போலே அங்கே
 ஏறுதே பொல்லாத ரேக்லா குண்டு
 துப்பாக்கி சத்தத்தை பாங்கே பார்த்து
 சொல்லவே போகாது மைதான வெளியில்
 அத்தனை குண்டிலே கானன் பயந்து
 அஞ்சாதே வெட்டினான் பொல்லாத கானன்
 வெள்ளாரிக்காய் போலே கானன் அப்போ
 வீசிவீசி யெறிந்திட்டான் சொல்ல முடியாது
 கத்தி யெல்லாம் ரத்தமா யொழுக வெட்டி
 கலைத்திட்டான் பாளையத்தை நிர்த்துளியாக
 ஜந்து கும்பினி சிப்பாய் மானி கானு
 அறுத்துமே குதிரைகளை நறுக்கி
 துண்டு துண்டாக குதிரைகளை நறுக்கி அப்போ
 துரைமகன் திருப்பினான் திசைமதுரை நோக்கி
 தும்பூரி லிருந்து நவாபு திரும்பிக்
 சுருக்கமாகப் பாளையத்தை சீக்கிரம் பார்த்து
 அதிவீரன் கான்சாயபு கையால் அங்கே
 ஜந்து கும்பினி கனம் விழுந்ததைப் பார்த்து
 ஆண்பிள்ளை கெட்டியென்று சொல்லி நல்ல
 அதிவீரன் துரைமார்க்கு தையியஞ் சொல்லி

சுமச்சுக்குள்ளே - மூச்சுவிடுமுன் - வினாடிக்குள்

மேசை பலகையி விருந்து	பாதர்
முனைவீரன் பிரிட்டனுக் கெழுதினார் நவாபு	
நவாபு பிரிட்டனுக்குக் கடிதம் எழுதுதல்	
பசுமலை காளன் வாரானாம்	நீயும்
பட்டாளந் துருப்போடே யெதிர்கட்டி மறைத்து	
திருப்ப வேணுங் காளனைக் கிழக்கே	என்று
சிங்காரப் பிரிட்டனுக் கெழுதினார் நவாபு	
காளன் - பிரிட்டன் போர்	
ஆயிரம் சனம் வரைக்குங் கூட்டி	காளன்
அறுபது துருப்பு குதிரையுங் கூட்டி	
ஏழு நல்ல பீரங்கி யோடே	காளன்
எண்ணாமல் சாமந்தனில் வெளியி விறங்கி	
ராத்திரி யெல்லாம் வழி மறித்து	கண்ட
பேருக்குத் தெரியமால் ஓளிவா யிருந்தான்	
அப்போது துரை பெரிய பிரிட்டன்	பாதர்
ஆண்பிள்ளை பல்லக்கு மேலேறிக் கொண்டு	
பட்டாளத்தை முன்னே நடத்தி	பிரிட்டன்
பசுமலைக்குப் பாளையத்தை நடத்தின வேளையிலே	
எதிர்காட்டி கான்சாயபு துரையும்	அப்போ
எழுப்பினான் பீரங்கி சொல்ல முடியாது	
அதிலே பனிரெண்டு சிப்பாய்கள்	தலைகள்
அதிர் வேட்டினா வறுந்த கூச்சலு முன்டாக	
அப்போது துரை பெரிய பிரிட்டன்	சனங்கள்
அலங்கோல மான்தைக் கண்ணாலே கண்டு	
பல்லக்கு விட்டு கீழே யிறங்கி	அப்போ
படை மன்னன் பஞ்ச கல்யாணியின் மேலேறி	
பிரம்பு தனைக் கையிலே வாங்கி	பிரிட்டன்
பின்னிட்ட சனங்களை வாங்கிட்டான் பளுத்தா	
முன்னேறி தீன்தீ னென்று சொல்லி	சனங்கள்
முழித்துப் பாராமலே நடக்குதே மேற்கு	
ஊரோவெள்ள சோல்தார் துரைகள்	அப்போ
ஓழுங்காகத் தொப்பி கழட்டி யடித்து	
முன்கையை கடித்தல்லோ துரைகள்	அங்கே
முனைந்து பசுமலை நோக்கி நடந்து வந்திறங்கி	
நவாபு சமுகத்தை நோக்கி	அந்த
நாழிகையில் பல்லக்கு விட்டுக் கீழே யிறங்கி	
தொப்பி கழட்டி சலாம் வாங்கிக் கொண்டார்	அப்போ
துடியான நவாபு சாய்பேது சொல்ல வுற்றார்	

வாங்கலையோ திசைமதுரைக் கோட்டை என்று
மம்முதலி வெகு கோபமாகவே சொல்ல
நவாபு - பிரிட்டன் சுந்திப்பு

ஆண்டவனே மம்முதலி துரையே	பிரிட்டன்
அன்பாக ஓருசேதி சொல்லுகிறேன் கேளும்	
ஆட்டுக் கிடாதனிலே சாய்பு எனக்கு	
ஜந்தாறு கிடாயாவது கொடுக்க வேணும்	
என்னைக் கிடாவிலே சாய்பு எனக்கு	
எழுபது கிடாக்கறியு மிப்போது கொடுத்து	
எழு வண்டி சாராயங் கொடுத்தால் மதுரையை	
எட்டு நாளைக்குள்ளே பிடிக்கிறேன் சிங்கம்	
என்று சொல்லி பொல்லாத பிரிட்டன் அப்போ	
எல்லோரையுங் கூட்டியே மதுரை வந்து சேர்ந்து	

மதுரைக் கோட்டை முற்றுகை

முலைக்கரை கொத்தளத்து மேலே அப்போ	
மோர்சாவை யப்போ சீக்கிரம் வளர்த்தி	
எழுநல்ல மோர்சா வளர்த்தி அதற்கு	
எழுமூன் நிருபத்தொரு பீரங்கி யேற்றி	
மூட்டினான் பீரங்கி சப்தம் வேட்டு	
முழங்குதே கோட்டை மேல் மழைமாரி போலே	
முலைக்கரை கொத்தளத்தை நோக்கிக் குண்டு	
மோதினதைக் கண்டல்லோ மதுரை துரைகானன் கானு	
படை மன்னர் தங்களை யழைத்து	
பயம் பிறக்க வொரு வயனமேது சொல்வானாம்	
பகலெல்லாம் பிரிட்ட னிடித்ததுவை நீங்கள்	
ராத்திரிக்கு ராத்திரியே கட்டவேணு மென்று	
இடிக்க எடுத்தெடுத்துக் கட்டி அதிலே	
இருந்து சமாளித்தான் மதுரை துரைகானன்	
இது கண்டு துரை பெரிய பிரிட்டன் அப்போ	
சமர் செய்த சேதிகளை சீக்கிர மெழுதி	
சிங்கமே கான்சாய்பு நீலா ஒரு	
சேதி நான் பிரட்டனிப்போ சொல்லுகிறேன் கேளு	
இன்னமுன் பேரிலே கானு குண்டு	
என்னி யொரு நூற்பிப்போ போட்டேனே யானால்	
அதமாகி போவையடா கானு என்று	
அப்போதே யெழுதியே யனுப்பிவிட்டான் பிரிட்டன்	
மறுவயணம் மதுரை துரைகானு அப்போ	
வயணமொரு சேதி யெழுத வூற்றா னப்போ	

லட்சம் குண்டு மெவ்வனவு பிரிட்டா இன்னும்
 அம்பதி னாயிரங் குண்டு அடித்தாலும் பிரிட்டா
 அதற்கெல்லாம் பயப்பட மாட்டேன் உள்கையா
 லாமெட்டும் பாரிரன் நெழுதினான் கானன்
 பகலெல்லாம் பிரிட்ட னிடித்ததனை கானன்
 ராத்திரிக்கு ராத்திரியே கட்டி முடிப்பானாம்
 இடிக்கதுவ ணெடுத்தெடுத்துக் கட்டி அதிலே
 இருந்து சமாளித்தான் வெகுநான் வரைக்கும்

நவாபு மதுரை வருதல்

தேனூரி விருந்த நவாபு மதுரை
 சேர்ந்தவுடன் மைதானத்தில் கூடார மடித்து
 பாளைய மிறக்கினார் நவாபு அதை
 பாட்சாதி கான்சாய்பு பார்த்தேது சொல்வான்
 மேற்கு முகம் பாரா விருந்தோரைப் பார்த்து
 மூலைக் கோட்டைக் கொத்தளம் பத்திர மென்று
 பாரா யிருக்கும் வேளையிலே பாதர்
 ஜெனல் துரை பிரிட்டனும் நச்சக் கீழாயெடுத்து
 ஏறிட்டு கிழக்கு முகம் பார்த்து பிரிட்டன்
 எதிரில் நிற்கும் சிப்பாய்க்கட் கேது சொல்வானாம்
 மீனாட்சி சன்னதிக் கெதிரா நமக்கு
 செயமில்லை மதுராபுரிக் கோட்டைக் கென்று சொல்லி
 பசுமைக்குப் போக வேணுமென்று தனது
 பாளையத்தை நடத்தினான் மேற்குமுகம் நோக்கி
 அப்போ கான்சாய்பு நீலன் பாதர்
 அனல்குண்டு புகைகுண்டு மூட்டிக்கொள் பிரிட்டா
 கலங்காமால் நினைத்து நானிருந்தால் அப்போ
 கானென்று மனதிலே நினைத்துக்கொள் ளென்று
 மன்னவன் காயிதத்தி வெழுதி கானன்
 மகாராஜன் பிரிட்டனக் கனுப்பினா னப்போ
 அப்போது துரை பெரிய பிரட்டன் அதற்கு
 அனுப்பிய காயிதத்தை வச்சித்துப் பார்த்து
 எழுந்தல்லோ மோர்சா வளர்த்தி அதற்கு
 ஏழுமூன் றிருபத்தொரு பீரங்கி யேற்றி
 மெழுகுச் சிலை சு கூடார மடித்து பிரிட்டன்
 மூட்டினான் பீரங்கி சொல்ல முடியாது
 வெம்பிச்சன் குண்டு மொருபக்கம் அதிலே
 வெடிக்குண்டு புகைக்குண்டு மூட்டினான் பிரிட்டன்

கோட்டைக்குள் சனம் பொறுக்காமல் அப்போ
 குபீரன்று மீனாட்சி கோயிலுக்கு வந்து
 ஜனங்க எல்லாம் நின்று தவிக்கிறதை பாதர்
 பெலமான கான்சாய்பு கண்ணாலே கண்டு
 ரெண்டு கையில் நிமிசாவை வாங்கி கானு
 நேரிட்ட மூலைக்கரை கொத்தளத்தைப் பார்த்து
 இன்றைக்குக் கோட்டை பிழைத்தாக்கால் நாள்
 எட்டானாலும் பிரிட்டால் வாங்க முடியாது
 பத்திரம் சிப்பாயி மாரே என்று
 பாசாதி கான்சாய்பு அரண்மனை போய்க் கேர்ந்தான்
கோட்டைக்குச் சுரங்கம் வெட்டச் சொல்லுதல்
 மகாராஜன் பெரிய துரை பிரட்டன் அப்போ
 வகையான கோட்டைக்குச் சுரங்கம் வெட்டச் சொல்லி
 சுரங்கம் வெட்டின மாத்திரத்தில் பிரிட்டன்
 துடியாக மம்முதலி சமுகத்தில் வந்து
 ஜந்துநாள் கொள்ளை கொடுவென்று பாதர்
 அனைவர் புகழ் நவாவைக் கேட்டிட்டான் பிரிட்டன்
 அப்போது மம்முதலிசாய்பு பாதர்
 ஆலோசனைகள் செய்து யேது சொல்ல லுற்றான்
 மதுராபுரி பிடிப்பையே யானால் அப்போ
 வைத்துக்கொள் எளந்துநாள் கொள்ளை⁸² யென்று சொன்னார்
 மம்முதலி யுத்தரவு பெற்று பாதர்
 மதிபதி பிரிட்டனும் சிக்கிரம் நடந்து
 கூடாரந் தனில் வந்து கேர்ந்து பிரிட்டன்
 கும்பலாய் சிப்பாய் மார்களைக் கூட்டி
 ஆளுக்கொரு பிடிவராகன் கொடுத்து அப்போ
 அனைவர்க்கும் தெரியம் வெகுவாகச் சொல்லி
 சனங்களுக்கு உறுதிதனைச் சொல்லித் பிரிட்டன்
 தயாராக ஏழு பட்டாளத்தைக் கூட்டி
 எழுநாறு சோல்ஜர் கஞ்சனே அப்போ
 ஏணிமரம் பனிரண்டு கொண்டுவரச் சொல்லி
சுரங்க வழியாய் கோட்டைக்குச் செல்லுதல்
 முன்னாறு வைக்கோல் பிரிவாங்கி பிரிட்டன்
 முடிமன்னன் புறப்பட்டான் சொல்லப் போகாது

82. ஒரு கோட்டையைப் பிடித்தவுடன் நாலைந்து நாள் கொள்ளையடிக்க ராஜு வந்திற்கு அனுமதி அளிக்கப்படும். அப்பொழுது கொள்ளையடித்ததெல்லாம் கொள்ளையடித்தவருக்குச் சொந்தமாகும்.

சுபிஸ்தோல் துப்பாக்கியை யெடுத்து
சீபிலமாக வொன்றைத் தோட்டாவும் போட்டு

கானன்

பிரிட்டனுக்குக் காயம் படுதல்

குபீரென்று பிரிட்டன் மாருக்குக் கானன்
கோபமா யொரு பலித்தா தீர்த்திட்டா னப்போ
உருளைதனி லொரு குன்னு நைதக்க பிரிட்டன்
உபாயமாய் பல்லக்கு மேலேறிக் கொண்டு
பசுமலைக்கு வந்த மாத்திரத்தில் பிரிட்டன்
பாட்சாவுங் காயம் பட்ட சேதிதனைக் கேட்டு
காயம் பட்ட பிரிட்டன் துரையே அப்போ
மனமான மம்முதலி கண்ணாலே பார்த்து
பிரிட்டனுக்குக் காயம் பட்டு போச்க இனி
பலனில்லை பாளயத்துக் கென்றார் நவாபு
தாகு⁸⁵ துரை தன்னைக் கையிலே கொடுத்து
நானுறு விராகனைக் கையிலே கொடுத்து
என்னி யெட்டு நாளையிலே பிரிட்டன் துரையே
எழுந்திருந்து ஒருசாரி சண்டைக்கு நடந்தால்
பதினாயிரம் பொன் பெற்ற கிராமம் உமக்குப்
பாட்சா தருகிறே என்றார் நவாபு
நல்ல தென்று டாக்டர் துரையும் அந்த
நாழிகை மருந்துகட்டி காயங்க ளாற்ற
கேமல் என்பவன் பிரிட்டன் காயம் ஆறாமல் செய்தல்
ஆறிப் போன சங்கதி தன்னை கேமல்
ஆண்பிள்ளை யிதுசேதி காதாலே கேட்டு
புலி மயிரைக் கையிலே எடுத்து கேமல்
பிரிட்டனது கூடாரம் நோக்கியே வந்து
காயத்தைக் கண்ணாலே கண்டு பிரிட்டன்
காயமும் பட்டுதோ வென்று சொல்லிக் கேட்டு
காயத்தைக் கையாலே தொட்டு கேமல்
கண்வளரும் புண்வாயில் புலி மயிரை வைத்து
சீக்கிரமாய் கேமலுந் திரும்பி அப்போ
சீரான கூடாரஞ் சேர்ந்திட்டான் கேமல்⁸⁶

சுபிஸ்தோல் - கைத்துப்பாக்கி

சீபிலமாக - பலமாக (மதுரை பா.வ) 85. டாகுதுரை - டாக்டர்

86. கேமல் ஒரு அதிகாரி. இவன் பிரிட்டன் காயம் ஆறாமல் சாகச் சதி செய்தான். காள்காசிபு கையாளாகச் செயல்பட்டான் அல்லது, பிரிட்டன் பதவி தனக்குக் கிடைக்க வேண்டுமென்பதில் இப்படிச் செய்தானோ என்று விளங்கவில்லை.

பிரிட்டன் துரைக்குப் பட்ட காயம் அப்போ
 புண்ணாகி பொல்லாத தொந்தர வுண்டாகி
 மன்னவ னிறந்தானே பனிரண்டு மனிக்கு பிரிட்டன்
 மாராட்ட மயக்கங்கள் கண்டு

பிரிட்டன் துரை யிறந்த சேதி அப்போ

மம்முதலி திரும்பிப்போக என்னுதல்

புண்ணியன் நவாபு துரை காதிலே கேட்டு இனி
 பிரிட்டன் துரை விழுந்து போனானே பலனில்லை பாளைய மிங்கே யிருக்கட்டும் நாளை
 பயணமென்று மம்முதலி சொன்ன மாத்திரத்தில்

தளவாய்க்கூறல்

தாண்டவ ராய பிள்ளை கேட்டு அப்போ
 தயவாக மம்முதலி துரையே
 ஆண்டவனே மம்முதலி துரையே இப்போ
 அன்பாக ஒரு வசனஞ் சொல்லுகிறேன் கேளு பதினெட்டுப் பாளையக் காரரும் பிரிட்டன்

பட்டாளம் பனிரண்டு பசுமலை யிருக்க முப்பது பட்டாளத் துடனே இங்கே முடிமன்னா கோட்டை வீட்டு வந்தீர் நவாபே கானனைப் பிடியாமல் போனால் நம்மை கண்டபடி ஏய்ப்பார்கள் பாளையக் காரர்கள் பின்னாலே திருச்சினாய் பள்ளிக்கு கானு பாளையத்தை கூட்டியே வந்திருவா னென்றான் இது சேதி மம்முதலி கேட்டு தனது இருதயங் கலங்கியே நவாபு துரையும்

சண்டை செய்ய முடிவு

என்ன செய்யலாம் பிள்ளை மாரே என்று ஈஸ்வர நவாபுதுரை கேட்டுட்டா ரப்போது தாண்டவ ராயப்பிள்ளை அப்போ பாதர் அதிபதி நவாபுதுரை யேறிட்டுப் பார்த்து பாளையமும் நீருமிங்கே யிருந்து கொஞ்சம் மாற்றமாகவே சண்டை செய்தீ ரானால் என்னி யெட்டு நாளைக் குள்ளாக வெளியில் இழுக்கிறேன் கான்சாயபை பிடிக்கிறே னென்றான் அது கேட்டு மம்முதலி சாய்பு பாதர் இஞ்சிநீர் கேமலை⁸⁷ வரவழைக்கச் சொல்லி

இறங்கினான் சுரங்கத்து வழியே பிரிட்டன்
 இதமாக ரண்டு கையில் நிமிசாவை வாங்கி
 நாலுமுகஞ் சோதித்துப் பார்த்து அப்போ
 நலமான பிரிட்டனும் வரும் வேளை தனிலே
 விடியெந்து நாழி கைக்கும் அப்போ
 விருது பெற்ற கானனும் அரண்மனைக்கு வந்து
 கத்திப்பே சாயபு கையில் கொடுத்து மதுரை
 கான்சாய்பு நீலனும் நித்திரை போனான்
 அப்போது சுரங்கத்தின் வழியாய் பிரிட்டன்
 இறங்கினான் சனத்தோடு சொல்ல முடியாது
 அகழிக்கு வைக்கோல் பிரியடைந்து பாதர்
 அன்பான யேனிதனை கோட்டையின் மேல் சாற்றி
 சாராய வெறி கொண்ட பிரிட்டன் சனத்தை
 சாற்றினான் பிரம்பாலே யேறினார் மேலே
 தீஷ்டீன் தீளென்று சொல்லி சனங்கள்
 சீக்கிரமாய் மூலைக் கோட்டை கொத்தள மேலேறி
 மூலக்கரை கொத்தளத்தைப் பிடித்தார் அப்போ
 முனைவீரன் பிரிட்டனுஞ் செங்கோலை யன்றி
 முட்டினான் குச்சித் தம்பூரு பிரிட்டன்
 முன்று தரஞ் தம்பூரை முழங்கின மாத்திரத்தில்
 அப்போது திசைமதுரை மீனாள் கானுக்
 அழிவுவந்து நேர்ந்த தென்று மனதிலே யென்னி
 பார்ப்பாரப் பெண் போலே வந்து கானு
 பாதகன் தலைமாட்டில் பார்வதியும்⁸³ நின்று
 சுற்றும் வினை வந்திருக் கையிலே உனக்கு
 சுகமோடா நூலோகான் சாயபு நீலா
 என்று மார்புதனி வடித்திட்டாள் மீனாள்
 மன்மதன் கான்சாயபு திடீரென் நெழுந்து
 படே சாயபை யெழுப்பாத படிக்கு கானி
 மகாராசன் ரண்டு கையில் நிமிசாவை வாங்கி
 மின்காட்டுப் பாராவுந் தாண்டி கானு
 மூலைக்கரை கொத்தளத்தை நோக்கி வரும்போது
 தானுதுரை சிப்பாயி யொருவன் வந்து
 கானுதுரை நீலனைச் சலாம் வாங்கிக் கொண்டு
 ஆண்டவனே கான்சாயபு துரையே
 ஆண்பிள்ளை துரை பிரட்டன் மூலைக்கோட்டை யேறி
 தம்பூரு முன்று மடித்து கோட்டை
 தலைமூலைக் கரைதனைப் பிடித்திட்டான் பிரிட்டன்

83. இந்து சமயத்தினரான பாடகர் இப் புனை கதையை அமைத்துப் புகுத்தியின்னார்.

அத்தெரிப்பான் கோது வலவுண்டி^ஆ கானு
 ஆண்பிள்ளைச் சிங்கம் நாளிங்கே யிருக்க
 மூலக்கரை வாங்கினா னென்று வலவுண்டி
 முன்னலே யெண்ணாமல் கொல்லலாமோ வென்று
 முதல் வெட்டு அவனை யங்கே ஒரு

மூலக்கரை கொத்தளத்தில் சண்டை

மூச்சக்குள் கொத்தளத்தின் மூலக்கு வந்து அப்போ
 சிக்கந்தர் காய்பை நினைத்து
 திடீரென்று படிக்கட்டி லேறும் வேளையிலே
 கொத்தளத்தின் மேவிருந்து பிரிட்டன் அப்போ
 குபீரென்று பீரங்கி நேராத் திருப்பி
 குட்டுப் போட்டொரு பலித்தா அடித்தான் கானு
 கூசாமல் படிக்கட்டின் மீதேறி வந்து
 முனைக் கத்தி வீசினான் கானன் அப்போ
 முந்நூறு பேருடைய தலையறுந்து வீழ
 வீசினான் பொல்லாத கானன் அப்போ
 விமுகுதே சிப்பாய்க் களல்லோரும் பயந்து
 கண்டபடி வீசினான் கானன் அப்போ
 கருப்புச் சட்டை சிப்பாய்க் களல்லோரும் பயந்து
 டேராவை கையிலே பிடித்து ஜனங்கள்
 நேராக யேனி வழியிறங்கி வரும்போது
 கானனது சொந்த சிப்பாய்கள் அப்போ
 கனமான மூலக்கரை சேர்ந்த மாத்திரத்தில்
 கொம்மைக்கு மூன்று பேருமாக அங்கே
 கொத்தளத்தின் மதில் வழியாய் போய் நின்றுகொண்டு
 அகழியிலிறங்கின சனத்தை கானு
 அதமாக வெட்டியே நிர்த்தாளி பண்ணி
 தாறுமாறாய் வெட்டி யிழுத்தெற்றந்தான் அப்போ
 சனங்க களல்லாங் கூச்சலிட் டோடினார் சிலபேர்
 பின்ககாடாய் போச்சதே மதுரை பாதர்
 பிரிட்டன் துரை யப்போது பல்லைக் கடித்து
 கனமான நச்சக் குழாய்⁸⁴ எடுத்து மூலைக்
 கரை நோக்கிப் பார்த்தவுடன் குதிரையின் மேலே
 பசுமலையை நோக்கி வருகையிலே பாதர்
 படைவீரன் கான்சாயபு ஏறிட்டுப் பார்த்து

^ஆஇழிலான வசவுச் சொல்.

கும்மா யிருந்தோமே யானால் இந்த
 திசை மதுரை சமஸ்தானம் பிடித்திடுவ தெப்போ
 இந்த சேதி கேட்டவுடன் கேமல் அப்போ
 ஏழு பீரங்கி மோர்ஜா மேலேற்றி
 முட்டினான் பீரங்கி வேட்டு ரட்டைக்
 கோபுரங்க ஸிடிந்தப்போ மட்டமாய்ப் போச்சு
 இது கண்டு மதுரை துரைகானு அப்போ
 இயலாள தன்னுடைய சிப்பாய்களைப் பார்த்து
 என்னென்று நெருப்பா யெரித்தாலும் கேம
 லேற்றி யல்லோ திசை பிடிக்க வேணுமப்போ
 பிரிட்ட னொரு தலையிருக்கு மட்டும் பாதர்
 பிடிப்பாளென் றெண்ணினேன் திசைமதுரை கோட்டை
 பிரிட்டன் துரை விழுந்து போனா ஸிப்போ என்று

கான்சாகிபு உறுதி

பிரம்பு கையி லெடுத்தானே கான்சாயபு நீலன்
 கத்திப்பே சாயபு கையில் கொடுத்து துரை
 கான்சாயபு அந்த மொழி பிரம்பு கையிலெடுத்து
 பொக்கிஷ வீட்டைத் திறந்து கானு
 புகழ் பெற்ற வெள்ளிப் பாளமெடுத்துக் கொண்டு வந்து
 பாக்கு போல் வெள்ளியை யுருக்கி குண்டு
 பாட்சாதி கான்துரை சீக்கிர முடித்து
 கானனுட சவுரியந் தன்னை குண்டில்
 கண்டப்போ ஏழுதினான் கான்சாயபு நீலன்
 பனிரண்டு வருஷத்துக் குண்டு மருந்து
 பட்டாக் கத்திகள் முதல் தயாரா யிருக்க
 என்னுட னெதிர்த்து சண்டை செய்ய உன்னைப்போல்
 ஏழுபது நவாபுகள் வந்தெதிர்த் தாலும்
 சுதுளாயிரம் மதுரை நகர்க் கொம்பை அதிலே
 ஒரு கொம்பை யாகிலுங் கொடுப்பேனோ பாதர்
 வீணிலே ஐனங்க ஞருமால் திரும்பி
 மீண்டு போவென்று பளித்தா தீர்த்திட்டான் கானன்
 கூடாரத் தருகாகக் குண்டு அப்போ
 குபீலென்று விழுந்ததை நவாபுதுரை கண்டு

கடிதம் வருதல்

குண்டுகளை யெடுத்துவரச் சொல்லி பாதர்
 குபீலென்று விழுந்ததை நவாபுதுரை கண்டு

சுதுளாயிரம் -தொள்ளாயிரம்

குண்டுகளை யெடுத்துவரச் சொல்லி பாதர்
 குபிலென்று மம்முதலி வாசித்துப் பார்த்து
 வேலிக்கி நான் போட்ட முள்ளு இப்போ
 காலுக்குப் பகையாக வந்துதே யெனக்கு
 பிள்ளை யென்று நினைத் திருந்தேன் காளை இப்போ
 புவியா யெதிர்த்தானே கான்சாயபு வென்று
 நாலு முகம் பாளையத்தை வளைத்து சண்டை
 நடத்தியே நவாபு யிருக்கும் வேளையிலே
 கான்சாயபு அடை கோட்டை திறந்து அப்போ
 கனமான சேனைகளை வெளியிலே விட்டான்

தளவாய் தந்திரம்

★சீனிச்சிரா வெளியில் வந்து ஆற்றில்
 ஸநானஞ் செய்து தலையாற்றிப் போகும் வேளையிலே
 தாண்டவ ராயபிள்ளை பார்த்து அப்போ
 தந்திரமாய் ஆள்விட்ட ஷழத்துவரச் சொல்லி
 தீவாசக் கம்பளியி லிருந்து அப்போ
 திடமான பேச்கக்களைக் கிலநேரம் பேசி
 முன்கைக்குத் தங்கக் காப்பு கொலுகு நல்ல
 மோகன மாலையுடன் கெண்டியுந் தரித்து
 கருப்பூரத்துக் கொண்டைப் பாகை அப்போ
 கனமான சீனிச்சிராய் தலையில் தரித்து
 துத்திப்பு அங்கி யொன்று தரித்து தளவன்
 சொல்லுகிறான் சீனிச்சிராய் முகத்தை நோக்கி
 கான்சாயபை நீபிடித்துக் கொடுத்தால் உனக்கு
 கனமான திருநெல்வேலி பேட்டையைத் தாரேன்
 திசைமதுரை தெவுலத்து⁸⁸ தாரேன் உனக்கு
 திருப்புவளம் தாலுக்கை போட்டுத் தாரேன்
 எழுநூறு குதிரைகள் தாரேன் நான்
 ஏழானை ஏழோட்டை ஷதருகிறே னுனக்கு
 பத்தும் பத்தாத்துக்கு⁸⁹ சனி எங்கள்
 பள்ளிமடைக் கோட்டைதளைத் தருகிறே னுனக்கு
 இப்படித் தாண்டவனுஞ் சொல்ல அப்போ
 இன்பமாக சீவிச்சிரா ஏது சொல்வானாம்

88. தெவுலத் - தெவுலத் என்ற பதவி

89. பத்தும் பத்தாத்துக்கு - இவையெல்லாம் போதாது என்றால் சீசிலிச்சிரா - சீவிவாசராவ் என்பதன் மருஉ.

ஷஷ்மோட்டை - ஏழு ஓட்டகை.

அந்த மட்டும் நீகொடுத்தால் போதும் எட்டு
 நாளைக்குள் கான்சாயபை பிடித்துக் கொடுத்திடுவேன்
 அப்படியே தருகிறே னென்று தளவாய்
 ஜயனுக்கு கைபோட்டு⁹⁰ கொடுத்த மாத்திரத்தில்
 சீனிவாசராவ் சதித்திட்டம்

நல்ல தென்று சீனிச்சிறா வெழுந்து வெளியில்
 நடந்தப்போ மதுராபுரிக் கோட்டை வந்து சேர்ந்து
 அரண்மனையில் சாதமுண்டு சீனி அப்போ
 ஆசார மேடையில் வந்தமரந்து கொண்டு
 சேகு⁹¹ தனை வரவழைக்கச் சொல்லி சீனி
 திறன் மிறாசு வெள்ளைக் காரணையு⁹² மழைத்து
 மூன்று பேரு மாலோசனை செய்து அப்போ
 முடிமன்னன் சீனிச்சிறா வேது சொல்ல வூற்றான்
 சிங்கமே சேகுந்தா⁹³ கேளு
 சேதி நான் சீனிச்சிறாய் சொல்லுகிறேன் தம்பி
 இனிமேலே மம்முதலி- சாயபு வடக்கு
 எப்போதும் போகிற் தில்லை மானே கேளு
 பணத்துக் கொரு வெற்றியு மில்லை இப்போ
 குடிக்கவுங் கொட்டாக்சி தண்ணீரு மில்லை
 எவ்வாண் டிருந்தாக்கா வெண்ணடா துரையே
 அவ்வாண்டிருந்தாக்கா வெண்ணடா துரையே
 கானணைப் பிடித்துக் கொடுத்தால்
 கனமான திருநெல்வேலிச் சீமை தாரேனென்றார்
 திசை மதுரை தவுலத்துக் கொடுப்பார் நமக்குத்
 திருப்புவனக் கோட்டையுந் தாரேனென்று சொன்னார்
 எழுநூறு குதிரை தாரே னென்றார் நமக்கு
 ஏழோட்டை ஏழானை தருகிறோ மென்றார்
 பத்தும் பத்தாத்துக்கும் துரையே
 பள்ளிமடை திருப்புவனந் தாரேனென்று சொன்னார்
 பிடிக்க வேணுங் கான்சாயபு துரையை என்று
 புண்ணியன்⁹⁵ சீனிச்சிறாவ் சொன்ன மாத்திரத்தில்

90. கைபோட்டு - கைமேலடித்துக் கத்தியம்.

91. சேகு - சேகுகான். இவன் கான்சாகிபுவின் மெய்க்காவல் பஸைத் தலைவன். 92. வெள்ளைக்காரன் - மார்க்கந்து முன்னார் குறிப்பிடப்பட்டிருக்கிறது 93. சேகுகானை பிளித்தல் 94. ராமன் ஆண்டால் என்ன. ராவணன் ஆண்டால் என்ன என்ற பழமொழியின் கருத்து 95. புண்ணியன் - (என்னால் பொருள்)

நல்ல தென்று மூன்று பேரும் பேசி அப்போ
 நாயகி மீனாட்சி யம்மாள் சந்நிதிக்கு வந்து
 ஒருவருக்கு சொல்லுகிற தில்லை என்று
 உத்தமர்கள்⁹⁶ மூவரும் உறுதியாய்ப் பேசி
 கத்தி போட்டு சத்தியஞ் செய்த இவர்கள்
 கனமாக மூவரும் அரண்மனை போய்ச் சேர்ந்தார்
 ராசபர மேஸ்வரி மீனாள் பார்ப்பாரப் பெண்போல மீனாள்
 லோக நாயகியும் கானனானுக்கு மோசம் வந்ததென்று
 பாதகன் தலைமாட்டில் வந்து நின்றுகொண்டு
 உன்னுடைய உப்பு தின்று போட்டு கானு
 உந்தனுக்கு ரண்டகம் நினென்திட்டாரப்பா
 இனிமேலே மதுரையி விருந்தால் நீயும்
 இறந்து போவாயடா கான்சாயபு துரையே
 மலையாளம் போய்ச் சேரு கானு என்று
 மதுராபுரி மீனானுஞ் சொல்லினா எப்போ
 பார்ப்பாரப் பேய் வந்து வெண்டி நம்மைக்
 கட்டியே மிரட்டுதென்று கான்சாயபு துரையும்
 திடீரென்று முழித்தப்போ பார்த்து கானு
 சேதிகளை எவ்ரோடுஞ் சொல்லம் விருந்தான்
 கான் சூழ்ச்சியில் அகப்படுதல்
 கானனும் சொந்த பட்டாளத்தை அப்போ
 கணமாகக் கோட்டையில் பாராவும் வைத்து
 சந்தோஷத் துடனிருக்கும் போது சீனி
 தெரிய மாகவே யோசனைகள் செய்து
 நூல்கயி ரேழுகயி நெடுத்து அப்போ
 நொடிக்குள்ளே மூன்று பேரூ மொன்றாகக் கூடி
 ஆலோசனை யுறுதியாய்ப் பேசி இவர்கள்
 அரண்மனை வாசலுக்கு வரும் வேளை தனிலே
 அடப்பக்கார படே சாயபு கண்டு அப்போ
 அதட்டியே நிறுத்தி விட்டுத் தலைவாசல் தனிலே
 ஏதா சீனிச் சிறாவே இப்போ
 இவ்விடத்தில் மூன்று பேரும் வந்தவகை யேது
 உத்தர மில்லாமல் நீங்கள் இப்போ
 உள்ளே வரவேண்டிய தென்ன வென்று கேட்டு
 கான்சாயபு துரை யிடத்தில் வந்து இப்போ
 கர்த்தனே சீனிச்சிறாவி ரண்டுபேரைக் கூட்டி

எமதூதரைப் போல சாய்பு இவர்கள்
 இப்போதே மூன்று பேரும் வந்திருக்கிறா ரென்றார்
 பார்ப்பானும் வந்தானே யானால் மூக்குப்
 பொடிக்கவன் புகையிலை கேட்டு வருவாண்டா!
 முரசு வெள்ளைக் காரண் வந்தால் என்னை
 தீனிக்கு மாடு கேட்க வருவாண்டா இப்போது
 சேகுந்தான் வந்தானே யானால் நமக்குச்
 சேதி சொல்ல வருவாண்டா அவனுமே தம்பி
 வந்தாக்கால் வரட்டு மென்று சொல்லி கானு
 வகையாக படே சாய்புக்குச் சொன்னா எப்போது
 சீனிவாசராவ் கான்சாகிபைக் கட்டிப் போடுதல்
 இது கேட்டு சீனிச் சிறாவும் நல்ல
 இதமாக மூன்று பேருடன் வந்து சேர்ந்து
 துரை மகளைச் சலாம் பண்ணிக் கொண்டு மூன்று
 துரை மாரும் தயாராகப் பக்கத்திலிருந்தார்
 சேகுந்தானந்த வேளையிலே பாளையத்தின்
 செய்திகளைக் கானலுக்குச் சொன்னா எப்போ
 பேச்சு மேல் மவுனமா யிருந்து அப்போ
 பூபாலன் மதுரைதுரை கேட்கும் வேளையிலே
 பிறகாலே யிருந்தப்போ சீனி எட்டிப்
 பிடித்திட்டான் சாய்புவை ரண்டுகரங் கோர்த்து
 மூன்று பேருஞ் சேர்த்த தென்று தெரிந்த மாத்திரத்தில் கானு
 மோசம் வந்து நேர்ந்த தென்று தெரிந்த மாத்திரத்தில்
 மூன்று பேருங் கான்சாய்பைப் பிடித்து அப்போ
 முடிமன்னளை மேஜைப் பலகையி லிருக்கி
 நாலுக் கயிற்றை யவிழ்த் தெடுத்து அப்போ
 நெநாடிக்குள்ளே காளனைச் சேர்த்திருக்கி விட்டான்
 என்னை யேண்டா கட்டுகிறாய் சீனி உனக்கு
 என்னென்ன மோசங்கள் செய்தேனான் சீனி உம்மைச்
 ஒன்றுக்கும் பிடிக்க வில்லை துரையே
 சம்பளப் பணத்துக்குப் பிடித்து வைத்தேன் உம்மைத்
 சம்பளத்தைக் கொடுத்த பிறகு தைரியமாய் அவிழ்த்து விடுகிறே னென்றான்
 அப்போது கான்சாய்பு துரையும் பாதர்
 ஆண்பிள்ளை யொந்த வசனமேது சொல்வானாம்
 மதுரை மன்னுள்ள வரைக்கும் உனக்கு
 மாதச் சம்பளந் தாரேன் சீனிச்சிரா வென்று

சொல்லக் சொல்ல இறுக்கிக் கட்டினதைப் பார்த்து
 துரைகானு கோபமாய் ஏது சொல்ல வூற்றான்
 கட்டாதே துரோகிப் பயலே சீக் எனது
 கனத் துடம்பு நோவுதே அல்லாவே நபியே
 என்னுடைய உப்பைத் தின்று போட்டு நீங்கள்
 எனக்கே ரண்டகம் நினைப்பீரே யானால்
 எங்கெங்கே போனாலும் பாவி உங்களுக்குக்
 கிரணங் கொடுப்பாரோ சிக்கந்தர் சாயபு
 சொல்லச் சொல்ல இறுக்கி யிறுக்கிக் கட்டித்
 துரைகானை யறைவீட்டிற் போட்டே யடைத்து
 பாராவும் பத்திரமாய் வைத்து சீனி
 பார்ப்பானுந் தயார்ரா யிருக்கும் வேளையிலே
 மாசாவு மிதுசேதி கேட்டு கானு
 மகாராச னரண்மனைக்கு வந்து நின்று பார்த்து
 என்னடா சீனிச் சிராவே இந்த
 கூக்குர லேதென்று கேட்ட மாத்திரத்தில்
 ஒன்றுக்கும் பிடிக்க வில்லை தாடேய அவரைச்
 சம்பளப் பணத்துக்குப் பிடித்து வைத்தேன்
 சம்பளப் பணங் கையில் கொடுத்தால் நமது
 சாயபு துரை கானனை விடுகிறே என்றான்
 கான்சாகியை நவாபிடம் ஓப்படைத்தல்
 நல்ல தென்று மாசா நடந்து அந்த
 நாழிகையி வரண்மனை போய்ச் சேர்ந்த மாத்திரத்தில்
 புறப்பட்டு சீனிசிராவ் வெளியில் வந்து
 கானனிட பட்டாளம் நிற்பதைக் கண்டு
 மாற்றியே மறுபாரா வைத்து உடனே
 மன்னவனைப் பிடித்தே என்று காயித மெழுதி
 அனுப்பினான் பிள்ளைமார்க் கப்போ அதை
 அன்பான பிள்ளைமா ரிவரும் வாங்கி
 பிரித்தவர்கள் வாசித்துப் பார்த்து பாதர்
 புண்ணிய நவாபுக்குச் சங்கதியைச் சொல்லி
 கானனைப் பிடித்தது பொய்யென்று சொல்லி
 காலாள்களை விட்டுப் பார்த்துவரச் சொல்லி
 கோட்டைக்குள் நுழைந்து பார்க்கும் போது அங்கே
 குறிப்பாக ஏனென்று கேழ்ப்பாரு மில்லை
 கான் சாயபை பிடித்தது மெய்யென்று வந்து
 காலாள்களும் நவாபுமுன் வந்து சொன்னார்
 தாமோதரம் பிள்ளை தனை யழைத்து தனது
 பட்டாளத்தைக் கட்டி யனுப்பின மாத்திரத்தில்

மதுராபுரி கோட்டையைப் பிடித்து அப்போ
வளர் சொக்க மீனாட்சித் தரிசனம் பண்ணி
கோட்டையைப் பிடித்த முன்றா நாள் பாதர்
 குபீரன்று மம்முதலி துரை வந்து சேர்ந்தான்
அரண்மனைக்கு முத்திரை போட்டு அந்த
 மூலைக்கரை கொத்தளத்தில் பாராவும் வைத்து
கடைத் தெருவில் பாராவும் போட்டு நல்ல
 கனமான ராசாவின் அரண்மனைக்குப் பாரா
கான்சாயபு அரண்மனைக்குப் பாரா நல்ல
 கனமான மம்முதலி கோட்டைக் குள்ளிருந்தான்
கோட்டை பிடித்த முன்றா நாள் வெளியில்
 கொண்டுவரச் சொல்லி கான்சாயபு துரையை
ரயில் வண்டி⁹⁷ கொண்டுவரச் சொல்லி கானு
 உத்தமன் துரை மகனைக் கொண்டுவரச் சொல்லி
வண்டிக்குங் கானனுட துடைக்கும் கபிறு
 வயணமாய்ச் சேர்த்திப்போ சீக்கிர மிறுத்தி
கண் விழிகள் கொண்டுந் தெரியாமல் கட்டிச்
 காலுகை ரெண்டையும் பின்னாலே பிறுக்கி
எழுநூறு பேர் சுற்றிப் பாரா வைத்து
 எச்சரிக்கை கான்சாயபு பறந்தோடிப் போவான்
கபர்தார்⁹⁸ எச்சரிக்கை யென்று சனங்கள்
 கான்சாகிபை நவாபு முன்னார் கொணர்தல்
 கப்பியே கான்சாய்பை வெளியில் கொண்டு வந்து
பாயு தேவடி முன்னே வந்து கானு
 ராசாதிபதி கட்டைச் சீக்கிர மவிழ்த்து
கண்ணிரண்டு தெரிய அவிழ்த்து அப்போ
 கைகட்டுங் கால் கட்டுஞ் சீக்கிர மவிழ்த்து
நவாபை சலாம் பண்ணு கானு என்று
 ராசாதி பதிகளும் வாய் திறந்து சொன்னார்
அப்போது கான்சாயபு துரையும் பாதர்
 ஆண்பிள்ளை நவாபு முகமேறிட்டுப் பார்த்து
கச்சக் கருவாடு விற்கும் லப்பை துலக்கப்
 பயலேந் போடா வண்ணாத்தி மகனே⁹⁹
உன்னிடத்தி லகப்பட்டே னானும் என்னை
 முன்று நாளாய் வைத்திருக் கிறாயே பாவி

97. அக்காலத்தில் இல்லையென்று முன்னர் குறிப்பிட்டோம்.

98. கபர்தார் - (உருது) - சீக்கிரதை: எச்சரிக்கை

99. நவாபை வணங்காது கான்சாகிபு திட்டுகிறான்.

நானுனக்கு அகப்பட்டாப் போலே இப்போ
 நபாபுதுரை மகனேநி அகப்பட்டையே யானால்
 தேங்காயும் உங்சதையு மறுத்துத் தின்னச்
 சொல்லி யடிப்பேண்டா கருவாட்டு லப்பே
 அப்போது மம்முதலி சிரித்து நல்ல
 ஆண்பிள்ளை காளனென்று மனதில் நினைத்து
 ஏழரை வருஷங்க ளாக்சே காலு
 இதமாகவே நல்ல மதுரை வந்து சேர்ந்து
 தேடிய திரவியங்க ளெல்லாம் இப்போ
 எங்கே யென்று கேட்டானே மம்முதலி துரையும்
 என்னுடைய பணந் தின்ன சாயபு இப்போ
 என்னுடைய பிள்ளைக ஸில்லையோ நவாபே
 என்னிடத்தில் சொல்லுகிற தென்ன என்று
 ஒழுங்காக்க கேட்டானே கான்சாயபு துரையும்
 முன்று நாளன்னம் புசியாமல் இப்படி
 முளை வீரன் கான்சாயபு பேசுகிறா ளென்று
 சாதமுங் கொண்டுவரச் சொல்லி நல்ல
 தாம்பாளங் கொண்டுவந்து வைத்து
 சொம்பில் சலங் கொண்டுவந்து வைத்து அப்போ
 சீரான பதார்த்த வகை கொண்டுவரச் சொல்லி
 வெள்ளைத் தாம்பாளத்தில் போட்டு அப்போ
 விதமான கான்சாயபு முன்னெடுத்து வைத்தார்
 அப்போது கான்சாயபு நீலன் பாதர்
 அன்னம் வைத்த தட்டைக் கண்ணாலே பார்த்து
 இடது காலாலே யுதைத் திட்டான் சாதம்
 இதமான மல்லிகைப்படு போலே சிதற
 தீவாச மேல் சாதம் சிதற அப்போ
 சிங்கம் நவாபு துரை யேறிட்டுப் பார்த்து
 ஆலோசித்து துரை மாரைப் பார்த்து இவனுக்கு
 ஆக்கினை யென்ன வென்று கேட்டார் நவாபு
 அப்போது துரைமார்க ளெல்லாம் கூடி
 ஆலோசனை செய்து சாஸ்திரத்தைப் பார்த்து
 சாஸ்திர முறையின் படியே அப்போ
 சாயபுதுரை நவாபுக் கேது சொல்லவுற்றார்
 ஆக்கினை யொன்று மில்லை துரையே இவனைச்
 சும்மாவிடச் சொல்லி யிருக்குதென்று சொன்னார்
 அப்போது மம்முதலி சாய்பு மனதில்
 ஆயாச மாகியே கோபித்துக் கொண்டு
 தூக்காம விவனை நீங்கள் விட்டால் என்னைத்
 தூக்குங்க ளென்று சொல்லி எழுந்திருந்து போனார்

தூக்கில் போடுதல்

நல்ல

அப்போது கான்சாய்பைப் பிடித்து
அழகான ரயில் வண்டி மேலேற்றி வைத்து
ஒற்றைத் தப்பட்டத்தை யடித்து
ஒளிவாகப் பாளையத்தை சுற்றியே யிழுத்து
பட்டமா மருகில் கொண்டு வந்து அப்போ
படை வீரர்கள் கான்னுக்குக் கழுத்தில் சுருக்கிட்டு
ஏற்றினார் மாமரந் தனிலே கானு
இளப்புட னாயாச மொன்று மில்லாமல்
கிறுகிறென்று மூன்று தரஞ் சுற்றி அப்போ
கீழே விழுந்தானே கான்சாயபு துரையும்
மறுதரமுஞ் சுருக்கிட்டுத் தூக்க கானு
மன்னவனும் ரண்டு விசை கீழே விழுந்தான்
மூன்று தரங் கட்டித் தூக்க அப்போ
முனை வீரன் கான்சாயபு விழுந்திட்டான் கீழே
அப்போது கான்சாயபு துரையும் பாதர்
ஆண்பிள்ளை சிப்பாயி முகம் யேறிட்டுப் பார்த்து
என்னை யேண்டா வதைக்கிறீர் நீங்கள் என்று
இயல்பாக கான்னுஞ் சிப்பாய்களைப் பார்த்து
மலையாளத்துப் பொம்பக்காள் கொடுத்த நல்ல
வச்சிரமணி நரிக்கொம்பு சிமிழினி லடைத்து
உச்சிப் பிடித்தனி விருக்குத்தா¹⁰⁰ அதை
உபாயமா யெடுத்தெறிந்து தூக்குங்க என்றான்
அப்போது சூரியினால் குத்தி சிமிழை
அறுத்தெடுத்து கான்சாயபை தூக்கிலே போட்டார்
ஏழு பேரை சுற்றிலும் வைத்து பாதர்
எல்லவர் நவாபுதுரை யிருக்கும் வேளையிலே
பிடித்துக் கொடுத்தானே பார்ப்பான் அவளைப்
பின்கட்டாய் கட்டியே கொண்டுவரச் சொல்லி
சீனிச்சிறாவே யொரு சேதி இப்போ
சிங்கம் நவாபுதுரை சொல்லுகிறேன் கேளு
அன்ன மிட்டோனைப் பிடித்துக் கொடுக்க உனக்கு
ஐந்து பஞ்ச பூதமுந் துணிந்ததோ பாவி

100. வீரர்கள், ராட்சர்களின் உயிருக்கு ஆதாரமான தெரள்று, ஒரு மறைவிடத்தில் இருப்பதாகக் கூறுவது நாட்டுக் கலை மறப் பவர்கள், உடலுக்கு வெளியிலும் அது கிருக்கலாம். இங்கு அவன் உச்சித் தலையில் இருந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.

அவனுடைய வுப்பை நீதினரு பாவி
அனியாயமாய் பிடித்துக் கொடுக்க லாமோ வென்றா...
சீனிவாசராவுக்குத் தண்டனை

என்மேலே தோஷ மில்லை சாய்பு என்னை
ஏமாத்தித் தாண்டவ ராயன் பிடித்துவரச் சொன்னான்
இப்படி சீனிச்சிராவ் சொல்ல அப்போ
இயலான மம்முதலி யவனுடைய கண்ணில்
பச்சைக் கற்பூரம் வைத்துக் கட்டு என்று
பாட்சா நவாபுதுரை சிப்பாய்களுக்குச் சொன்னார்
அவன் கண்ணில் பச்சைக் கற்பூரம் கட்டி
ஆணிபிள்ளை நவாபு துரை யிருக்கும் வேளளிலே
சிப்பாய்களின் கனவில் . . .

தூக்கிலே போட்ட மூன்றா நாள் கானு
துரைமகன் சிப்பாய்கள் சொர்ப்பனந் தனிலே
என்னுடைய தங்கப் பிரம்பும் எனக்கு
மலையாளி கொடுத்த பொம்மக்கா மாணிக்கச் சொம்பும்
மாசாவிடத்தி விருக்கிறதை வாங்கி வந்து
மாணிக்கச் செம்பு தண்ணீரைத் தெளித்து
பிரம்பாலே தட்டுவீரே யானால் தூக்கி
விட்டுக் கீழே குதிக்கிறேன் தம்பி
எல்லோரு மொன்றாகச் சேர்ந்து தம்பி
இட்சனமே மலையாளம் போய்ச் சேர்ந்திருந்து
மறு எட்டு நாளைக்குள்ளாக இந்த
மதுராபுரி சமஸ்தானம் வாங்கி நான் தாரேன்
இப்படி சொற்பனத்தில் கானு நல்ல
இயல்பாகச் சேதிகளை சொன்ன மாத்திரத்தில்
பாராக் காரர் கண்டு பயந்து அப்போ
பாட்சா நவாபிடத்தில் வந்து சொன்னார்கள்
இன்ன மிருக்கிறானோ கானு அவனை
இப்போதே யிறுக்கிவிட வேணுமென்று சொன்னார்
கான்சாக்பு உடலைத் துண்டுதுண்டாக்கிப் புதைத்தல்
கண்டு விரல்தனை யறுத்துப் பார்த்தார் ரத்தஞ்
சுறுக்காகப் புறப்படவே நவாபே துரை பார்த்து
கழுத்திலே பரங்கக் குரி வைத்து மதுரைக்
கால் கையைத் துண்டு துண்டா யறுத்து மதுரைக்
கான்சாய்பை நாலு துண்டாக வெட்டி

நத்தத்தி லொரு கையை வைத்து அப்போ
 நலங் கண்ட திண்டிக்கல்லி லொருகாலை வைத்து
 இப்படி நாலு முகம் வைத்து அப்போ
 ஈஸ்வர நவாபு துரை கூடாரம் வைத்து
 சந்தோஷ மாகி நவாபு அப்போ
 கலுதியா யிருபிள்ளை மார்களை யழைத்து
 அரே பிள்ளை தாண்டவ ராயா தீ
 அன்று சொன்ன கீரிடத்தைத் தருவவயோ வென்றார்
 அப்போது தாண்டவ ராய பிள்ளைநீ
 அகமகிழ்ந்து நவாபை ஏறிட்டுப் பார்த்து
 சோழவர மென்னு மூரை உனக்குத்
 தோரணச் சீட்டெழுதித் தந்திட்டே என்றான்
 முறிசீட்டை கையிலே வாங்கி அப்போ
 முனைவீரன் மம்முதலி சந்தோஷப் பட்டு
 திருச்சினாப் பள்ளிக்கு நான் போரேன் நீங்கள்
 கீக்கிரமா யரண்மனை போய்ச் சேருமென்று
 நவாபு திருச்சிக்குப் போதல்
 பிள்ளை மார்க்குப் புத்திமதி சொல்லி அப்போ
 புகழ் பெற்ற சேளைகளை யொன்றாய்க் கூட்டி
 மதுரைக்குத் தெனாத்து வைத்து பாதர்
 மம்முதலி பாளையத்தை வடக்குமுகந் திருப்பி
 திருச்சினாப் பள்ளிக்கு நவாபு போய்ச்
 சேர்ந்தபின் மூல்லைமணித் தாண்டவ ராயன்
 மாஷாவின் அரண்மனைக்குச் சென்று அந்த
 மங்கையைத் தாண்டவனும் ஏறிட்டுப் பார்த்து
 தங்கச்சி மாஷாவே கேளு உனது
 தலைவிதி யிப்படி முடிந்ததுவே தாயே
 ஒன்றுக்கும் அஞ்சாதே தங்காய் உனக்
 கொன்றுங் குறைவில்லை நானிருக்கும் வரைக்கும்
 திருப்புவனம் வாருமம்மா வென்று அப்போ
 தேருதலையாகவே தாண்டவனும் சொல்ல
 அப்போ மாஷாவும் மகிழ்ந்து அன்னே
 அன்பாக ஒரு வசனஞ் சொல்லுகிறேன் கேளு
 மலையாளம் போரே னானன்னே நீ
 மனதிலே கவலை வைக்க வேண்டா மென்று சொல்லி
 மெந்தனைக் கையோ டழைத்து அப்போ
 மதுரை விட்டு மலையாளம் நடந்து விட்டாள் மாஷா
 *தேருதலை - தேருதல் மொழி

மாஷாவும் நடந்த பிற்பாடு மிக்க
 மகிழ்ச்சியாய் பிள்ளைமார் பாளையத்தை கூட்டி
 கிழக்கு முகமாகவே நடந்து அப்போ
 சிங்கா சனாதிபதி சிவகங்கை சேர்ந்து
 முத்து வடுகையரைக் கண்டு நல்ல
 முளைவீரர் சந்தோஷச் செய்திகளைச் சொல்லி
 கான்சாயபு பயம் போக்கு தென்று ஜேயோ
 களிப்புடனே பிள்ளைமா ரரண்மனை போய்க் சேர்ந்தார்

வாழ்த்து டி

கான் சாயடு கதை தன்னெப் படிக்க	செய்த
கர்ம வினைகள் காதவழி யோட	
மாத மும்மாரி மழை பொழிய	இந்த
மண்டலத்தின் மன்னவர்கள் செங்கோல் தழைக்க	
நேசமுடன் கான் சாயடு கனதயை	இந்த
நீணிலந் தன்னிலே நித்தம் படிப்போர்	
தேசம் திலதிக நாளிருந்து	
சீமானென்னெப் பெருகிச் செல்வந் தழைக்க	
பாண்டியன் மகள் மீனாளைப் போல	அதிக
பாக்கிய மென்மேலும் பெருகி யுண்டாக	
திருப்பதி மலை ரங்கர் வாழி	நல்ல
சீதா பிராட்டியுடன் உமையவளும் வாழி	
தெள் மதுரைச் சொக்கையர் வாழி	எங்கள்
தேன்மீனாள் கயற் கண்ணியும் வாழி	
மயிலேறு வேல் முருகா வாழி	குற
வள்ளிதெய் வானையுடன் மலர்மகளும் வாழி	

டி வாழ்த்துப் பாடவில் எல்லாத் தெய்வங்களையும் கூறல் நாட்டுப் பாடல் மரபாகும். நாட்டுப் பாடலை கேட்போரில் பல தெய்வங்களையும் வணங்குபவர்கள் இருப்பார்கள். அவர்களுடைய ஆதரவு பெற அவரவர்கள் தெய்வத்தைப் பாடகர் வாழ்த்துவார்